

**MANONMANIAM SUNDARANAR UNIVERSIT
DIRECTORATE OF DISTANCE & CONTINUING EDUCATION
TIRUNELVELI –TAMILNADU**

தொல்காப்பியம் - எழுத்து



**Most Student friendly University – Strive to Study and Learn to Excel
For More Information Visit:<http://www.msuniv.ac.in>**

இலக்கணம்: 1. தொல்காப்பியம் - எழுத்து

இலக்கணம்:

இலக்கணம் என்பது மொழிகள் அமைப்பையும், பயன்படுத்தும் விதத்தையும் வரையறை செய்யும் விதிகளைச் சுட்டுகிறது. ஒரு மொழியின் இலக்கணம் அந்த மொழி பேசுவோரின் உள்ளார்ந்த மொழி அறிவை விளக்கும் வரையறை என்பது இலக்கணத்தைப் பற்றிய புதிய பார்வை. இலக்கணம் குறித்த மொழி அறிவு மனதில் இருக்கிறது: அது மொழியைப் பிறப்பிக்கிறது என்னும் பார்வை புதிய இலக்கணப் பார்வை. இதனால் மொழியில் நிகழும் மாற்றங்கள் பிழைகள் அல்ல: அவை மொழியின் புதிய பிறப்பு என்ற கருத்தைக் கொண்டு அவற்றின் இலக்கணத்தை அறிய முடிகிறது. எழுத்து என்பது எதைக் குறிக்கிறது, வாயால் எழுப்பும் ஒலியை எழுத்து எனலாம், வரிவடிவத்தையும் எழுத்து எனலாம். அமைப்பில் ஒசைக்குத்தான் இடம் உண்டேயல்லாமல் வரிவடிவத்திற்கு இல்லை.

இலக்கணம் என்றால் அழகு, ஒழுங்கு, சிறப்பியல்பு, அடையாளம், குறிக்கோளின் விளக்கம், மொழியை அழகுபடுத்துதல் எனப் பல பொருள் கொள்ளலாம். இலக்கணம் என்பது பேசுவதற்கும், எழுதுவதற்கும் பயன்படுகிறது. மொழியின் அடிப்படையில் இலக்கணம் தான்.

தொல்காப்பியம்:

உலகில் முதன் முதலில் தோன்றிய இலக்கண நூல் தொல்காப்பியம் என்பர். தொல்காப்பியம் என்னுஞ் சொற்றொடரினைத் தொல் காப்பியம் என்று இரு பிரிவாகப் பிரித்துத் தொன்மையான காப்பியம் என்று கொள்ளாமல் தொல் காப்பு இயம் என்று மூன்று பிரிவாகப் பிரித்துத் தொன்மை ஆயம் காப்பு என்று அன்வயப்படுத்திக் கொண்டு, தொன்மையான தன்மையை, மரபை, எழுத்தை, சொல்லை, இலக்கணத்தை, பண்பாட்டை காப்பது எனப் பொருள் கொள்ளலாம். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் தந்துள்ள பனம்பாரனர் தமது பாயிர உரையில் ‘ஜந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியமே முழுமையான இலக்கண நூல். தொல்காப்பியத்தில் எழுத்து, சொல் தவிர பொருள் இலக்கணமும் கூறப்படுகிறது. அந்த பொருள் இலக்கணத்தையும் அக இலக்கணம், புற இலக்கணம் என்று இரு பிரிவுகளாக பிரித்து விளக்கியிருப்பது மிகவும் சிறப்பு. தொல்காப்பியரின் கி.மு.5ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும், அவர் தொல்காப்பியத்தை நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேற்றினார் என்பதும் வரலாற்று செய்தி.

தொல்காப்பியரின் காலத்தை பல்வேறு அறிஞர்கள் பல வகையில் குறிப்பிடுவார். தொல்காப்பியத்தை இயற்றியவர் அகத்தியரே என்றும்: தொல்காப்பியர் காலம் கி.மு.ஏழாயிரம். எப்படியும் ஏற்குறைய 10,676 ஆம் ஆண்டில் தொல்காப்பியம் தோன்றியிருக்க வேண்டும் என்று பொள்ளாச்சி நா.மகாலிங்கம் கூறுகிறார். கி.மு.மூவாயிரம் என்று மறைமலையடிகளும், கி.மு.அய்யாயிரம் என்று வெள்ளைவாரனரும், கா.சு.பிள்ளை கி.மு.இரண்டாயிரம் என்றும், எம்.சீனிவாச அய்யங்கார் நான்காம் நூற்றாண்டு என்றும், பலவிதமான கருத்துக்கள் தொல்காப்பியரின் காலத்தைக் குறித்து காணப்படுகின்றன. தொல்காப்பியத்திற்கு முன்பே பல இலக்கிய நூல்களும், இலக்கண நூல்களும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தொல்காப்பியத்தில் பல இடங்களில் எனப், என்மனார் புலவந் நுண்ணிதின் உணர்ந்தோர், அறிந்திசீனேர் போன்ற சொற்களைப் பயன்படுத்துவதிலிருந்து அதை அறிய முடிகிறது. எனவே அறிஞர்கள் தொல்காப்பியத்தை வழிநூல் என்பர்.

தொல்காப்பிய அமைப்பு:

தொல்காப்பியம் இலக்கண நூலாக இருந்தாலும் ஒரு காப்பியம் போன்ற அமைப்பினை உடையது. இந்நால் மூன்று பெரும் பிரிவுகளை உடையது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம். ஓவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களையுடையது. மொத்தம் 27 இயல்களைக் கொண்டது தொல்காப்பியம். இயல்கள் அனைத்தும் காரணகாரிய இயைபு படி அமைக்கப்பட்டிருக்கும். ஓவ்வொரு இயலிலும் முதலில் பொது விதிகளைக் கூறி, அதன் பின்னர் சிறப்பு இயல்களைப் புறனடை விதி என வகுத்துக் கூறுவது தொல்காப்பியரின் சிறப்பாகும். எழுத்ததிகாரம் 483 நூற்பாக்களையும், சொல்லதிகாரம் 456 நூற்பாக்களையும், பொருளதிகாரம் 656 நூற்பாக்களையும் கொண்டதாக் கூறுவர். நூற்பாக்களின் எண்ணிக்கையில் பல கருத்துக்கள் நிலலிலுள்ளன.

தொல்காப்பிய உரைகள்:

தொல்காப்பியத்திற்கு முழுமையாக உரை எழுதியவர் இளம்பூரணர் ஒருவரே. இவரைத் தொடர்ந்து சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையார் ஆகியோரும் உரை எழுதியுள்ளனர். தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதினாலும் இளம்பூரணர் உரையே சிறப்புடையது. தொல்காப்பியத்திற்கு பிறகு எழுதப்பட்ட நன்னாலும் இளம்பூரணர் உரையை பின்பற்றியே எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பிய பதிப்புகள்:

தொல்காப்பிய மூலம்-நன்னால் மூலம் இரண்டையும் இணைத்து ஆங்கில விளக்கக் குறிப்புடன் எல்.சாமுவேல் பிள்ளை 1858-ல் ‘தொல்காப்பிய நன்னால்’ என்ற பெயரில் வெளியிட்டார். 1868-ல் இளம்பூரணர் உரையுடன் முதற்பதிப்பு வெளிவந்தது. இதே ஆண்டில் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையுடன் வெளிவந்தது. 1892-ல் யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் முழுமையும் வெளியிட்டார். 1920 ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு அறிஞர்களால் தொல்காப்பியம் பல்வேறு பதிப்புக்களைக் கண்டது.

எழுத்ததிகாரம் - உள்ளுரை:

- | | | |
|---|---|--|
| 1. நூன்மரபு | - | தனிநின்ற எழுத்துக்களை விளக்குகிறது. |
| 2. மொழிமரபு | - | சொல்லில் நிற்கும் எழுத்துக்களை விளக்குகிறது. |
| 3. பிறப்பியல் | - | ஓலி எழுத்துக்களின் பிறப்புக்களை விளக்குகிறது. |
| 4. புணரியல் | - | எழுத்துக்கள் இணையும் பொதுநிலையினை விளக்குகிறது. |
| 5. தொகைமரபு | - | புணர்ச்சியின் பொது விதிகளை விளக்குகிறது. |
| 6. உருபியல் | - | வேற்றுமை உருபுகள் சேரும் போது ஏற்படும் மாற்றங்களை விளக்குகிறது. |
| 7. உயிர்மயங்கியல் | - | உயிரமுத்துக்களின் சேர்க்கையில் ஏற்படும் மாற்றங்களை விளக்குகிறது. |
| 8. புள்ளிமயங்கியல் | - | மெய்பெயமுத்துக்கள் சேரும் போது ஏற்படும் மாற்றங்களை விளக்குகிறது. |
| 9. குற்றியலுகரப் புணரியல்-குற்றியலுகரம் | - | குற்றியலுகரப் புணரியல்-குற்றியலுகரம் ஈற்றுச் சொற்களில் ஏற்படும் மாற்றங்களை விளக்குகிறது. |

பொதுவாக எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர் மொழியிலும் உள்ள எழுத்துக்களைப் பற்றிக் கூறுகிறது எனலாம்.

முதல் எழுத்துக்களின் பெயரும் எண்ணிக்கையும்

”எழுத்தெனப் படுவ
அகரமுதல் னகர இறுவாய்
முப்பது என்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றாம் கடையே”.
தமிழின் எழுத்து என்படுபவை ’அ’ முதல் ’ன்’ சுறாகவுள்ள முப்பது எழுத்துக்கள் ஆகும்.
இவை முதலெழுத்துக்கள்.

சார்பெழுத்துக்களின் பெயர்கள்

“அவைதாம்
குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன”.

சார்பெழுத்துக்கள் என்படுபவை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற முப்பாற்புள்ளி ஆகியனவாகும். இச்சார்பெழுத்துக்களும் எழுத்துப் போன்றவை ஆகும்.

உயிர் குற்றெழுத்துக்களும் அவை ஒலிக்கும் கால அளவும்

“அவற்றுள்
அ இ உ_
எ ஒ என்னும் அப்பால் ஜந்தும்
ஓரளவு இசைக்கும் குற்றெழுத் தென்ப”.

அ, இ, உ_, எ, ஒ என்னும் ஜந்தும் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும் உயிர்க் குற்றெழுத்துக்களாகும்.

உயிர் நெட்டெழுத்துக்களும் அவை ஒலிக்கும் கால அளவும்

“ஆ ஸ ஊ
ஏ ஐ
ஓ ஓள என்னும் அப்பால் ஏழும்
ஏரளவு இசைக்கும் நெட்டெழுத் தென்ப”.

ஆ, ஸ, ஊ, ஏ, ஐ என்னும் ஏழும் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் உயிர் நெட்டெழுத்துக்களாகும்.

மூன்று மாத்திரை ஒலிக்கும் எழுத்துத் தமிழில் இன்மை

“மூவளவு இசைத்தல் ஒலைழுத்து இன்றே”:
தமிழில் ஓர் எழுத்து மூன்று மாத்திரை அளவு ஒலித்தல் இல்லை.

எழுத்துக்கள் அளபெடுக்கும் போது மாத்திரை கூடுதல்

“நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
கூட்டி எழுதல் என்மனார் புலவர்”.

நீட்டி ஒலிக்க விரும்பினால், எந்த அளபு நீட்டி ஒலிக்க வேண்டுமோ அந்த அளபு இயைபுடைய ஒலியைக் கூட்டி ஒலித்துக்கொள்க என்று புலவர் கூறுவர்.

மாத்திரைக்கு அளவு

“கண்ணிமை நொடினன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோ கண்ட வாரே”.

இயல்பாக எழும் கண்ணிமைக்கும் பொழுதும் கைநொடிக்கும் பொழுதும் ஒரு மாத்திரை அளவுக் கணக்கிடும் கருவிகள் என நுண்ணிதாக அராய்ந்துணர்ந்தவர்கள் கூறுவர்.

உயிரமுத்துக்கள், மெய்யெழுத்துக்கள்

“ஓளகார இறுவாய்
பன்னீ ரெமுத்தும் உயிரென மொழிப”

“ஙகார இறுவாய்
புதினென் எழுத்தும் மெய்யென மொழிய”.

அகரம் முதல் ஓளகாரம் ஈராக உள்ள பண்ணிரெண்டெழுத்தும் உயிரமுத்துக்கள் ஆகும்.

ககரம் முதல் நகரம் ஈராக உள்ள புள்ளியிட்ட பதினெட்டெழுத்தும் மெய்யெழுத்துக்கள் ஆகும்.

உயிரமெய், தனிமெய் மாத்திரை அளவு

“மெய்யோடு இயையினும் உயிரியல் திரியா”

“மெய்யின் அளபே அரையென மொழிப”.

மெய்யெழுத்துடன் உயிர்கூடி ‘உயிரமெய்’ எழுத்துப் பிறந்தாலும் அதிலுள்ள உயிர் தன் இயல்பை இழக்காது. உயிரின் மாத்திரையே உயிரமெய்யின் மாத்திரையுமாகும்.

சார்பெழுத்துக்கள் ஒலிக்கும் கால அளபு

“அவ்வியல் நிலையும் ஏனை முன்றே”.

குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தும் என்ற ஏனைய மூன்று சார்பெழுத்துக்களும், மெய் போல அரை மாத்திரையே பெறும்.

மகர மெய்யின் மாத்திரை

“அரையளவு குறுகல் மகரம் உடைத்தே
இசையின் அருகும் தெரியுங் காலை”.

மகரமெய் தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து குறுகிக் கால் மாத்திரையாகுமிடம் உண்டு. ஆராயின் இது செய்யுள் ஒசை கருதி அரிதாக வரும். (போன்ம், மருண்ம்)

மகர மெய்யினது வரி வடிவு

“உட்பெறு புள்ளி உருவா கும்மே”.

குறுகிய மகர மெய்க்கு உரிய வடிவினுள்ளே புள்ளி ஒன்று அமையும் (முற்கால நிலை).

மெய்யின் வடிவம்

“மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்”.

மேலே புள்ளியிடன் அமைவதே மெய்யெழுத்துக்களின் உருவத்தைக் காட்டும்.

எகக ஒகரங்களும் புள்ளி பெறுதல்

“எகர ஒகரத்து இயற்கையும் அற்றே”.

ஊயிரங்களுள் எ, ஒ என்ற இரு குறில்களும் அதே இயல்புடன் புள்ளி பெற்றே நிற்கும்.

உயிரமெய்கள் ஒலிக்கும் முறையும் வரி வடிவமும்

“புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உருவரு வாகி அகரமோடு உயிரத்தலும்

ஏனை உயிரோடு உருவு திரிந்துயிர்த்தலும்
ஆயீரியல் உயிர்த்த லாரே”.

புள்ளி நீங்கிய மெய்கள் எல்லாம் அவ்வடியே வடிவாக (க, ங, ச என) அகரமேறிய உயிர்மெய்களாகி ஒலிக்கப்படும். இது பிற பதினேர் உயிர்களோடு சேரும் போது வேறுவேறு வடிவங்களைப் பெற்று ஒலிக்கப்படும். இவ்விரு முறையில் உயிர்மெய்களின் வடிவமுழும் ஒலிக்கும் முறையும் அமையும்.

உயிர்மெய் ஒலிக்கும் நிலை

“மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே”.

உயிர்மெய்யில் மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னுமாக ஒலிக்கும் (காது ஸ்ரீ க).

வல்லெலமுத்து, மெல்லெலமுத்து, இடையெழுத்து

“வல்லெலமுத் தென்ப கசடதபறு”.

“மெல்லெலமுத் தென்ப நஞ்ஞநமன்”.

“இடையெழுத் தென்ப யரலவழன்”.

வல்லெலமுத்துக்கள் என்பவை க்ஷட்டபற் என்பதாகும். மெய்யெழுத்துக்கள் என்பன நஞ்ஞநமன் ஆகியனவாகும். இடையெழுத்துக்கள் என்பவை யர்ல்வழன் ஆகியனவாகும்.

மெய்ம் மயக்கங்கள்

“அம்மு வாறும் வழக்கியல் மருங்கின்
மெய்ம்மயங் குடனிலை தெரியுங் காலை”.

பதினெட்டு மெய்களும் மொழிப்படுத்தும் மக்களின் வழக்கில் ஓரொற்றுணிலையாகத் தம்முன் மயங்கி வரும்.

‘முன்னம்’ - சொல்லிடையே ன் மெய்யின்பின் ‘ன’ வந்துள்ளது. இது னாது என மெய்யொலி முன்னதாதவின் தன்னெழுத்தின் முன் தானே வந்தது. இவ்வாறு முன்னதாக மெய்யும் தொடர்ந்து அதுவே உயிர்மெய்யுமாக வந்து இணைவதால் இவை ஓராற்று உடனிலை எனப்படும். இதனை உடனிலை மெய்ம்மயக்கம் என்றும் கூறுவர்.

‘முன்பு’ - ன் ப் பு உ இதில் ன், ப் என வேறுபட்ட மெய்கள் தம்முள் மயங்கி இணைந்து நின்றன. இதை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்பர். இவ்விலக்கணம் தமிழ்ச் சொற்களை இனங்காட்டும்.

“டறலள என்னும் புள்ளி முன்னர்க்
கசப என்னும் மூவெழுத் துரிய”
ப்ர்ல்ஸ் நான்கனையும் அடுத்து க்ஷப் மெய்கள் உடன் கலந்து நிற்றுற்குரியன.

(எ-கா)

கோட்க, கற்க, செல்க, கொள்க

“அவற்றுள்
ல ள கான் முன்னர் யவ வும் தோன்றும்”
அவற்றுள் ல், ள் இரண்டனையடுத்து ய் வ இடம்பெறும்.

(எ-கா)

கொல்யானை, வெள்வளை

“ஙஞ்ஞநமன எனும் புள்ளி முன்னர்த்
தத்தம் பிசைகள் ஒத்தன மெலையே”.

ங், ஞ், ண், ந், ம், ன் என்ற மெல்லின எழுத்துக்களுக்குப் பிறகு அவ்வவற்றிற்கு முன்னதாக நெடுங்கணக்கில் நிற்கும் க், ச், ட், த், ப், ற் என்ற வல்லின எழுத்துக்கள் பொருந்தி நிற்கும்.

‘ஒத்தன நிலையே’ என்பதால் ங்க, ஞ்ச, ண்ட என ஒசைப் பொருத்தமும் சுட்டப்படுகிறது.

(எ-கா)

தெங்கு, பஞ்ச, உண்டு, பந்து, கம்பு, கன்று

“அவற்றுள்

ணன்.கான் முன்னர்க்

கசஞ்சுப மயவல் ஏழும் உரிய”.

அவற்றுள் ண், ன் அடுத்து க், ச், ஞ், ப், ம், வ் ஏழு மெய்களும் பொருந்தும்.

(எ-கா)

வெண்கலம், புங்கண்

“ஞுநமவ என்னும் புள்ளி முன்னர்

ய.கான் நிற்றல் மெய்பெற் றன்றே”.

ஞ், ந், ம், வ் என்னும் மெய்களுக்குப் பின்னர் ய் நிற்பது வழக்கில் உண்டு.

இவ்வகைக்குரிய தனிச் சொற்கள் அரிதாக வழங்கியிருக்க வேண்டும்.

“ம.கான் புள்ளிமுன் வவ்வும் தோன்றும்”.

ம் மெய்முன் வ் மெய்யும் இடம் பெறும்.

“யரழ என்னும் புள்ளி முன்னர்

முதலாகு எழுத்து நகரமொடு தோன்றும்”.

ய், ர், ழ் மெய்களின் பின்னர் முதலாகுமென்ற ஒன்பது கசதபஞ்சமயவ என்ற உயிர்மெய் எழுத்துக்களும் ந் என்ற மெய்யும் கலந்து வரும்.

(எ-கா)

செய்தி, பார்வை, தாழ்வு

உடனிலை, வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

“மெய்ந்திலை சுட்டின் எல்லா எழுத்

தும்முன் தாம்பரூடும் ரழ அலங் கடையே”.

வழக்கு நிலையைச் சுட்டிக் கூறினால், எல்லா மெய்களுமே தம்முன்தாம் இணைந்து வரும். ர, ழ இரண்டும் தவிர்த்து, தாக்கு, பேச்சு, ர், ழ் இரண்டுமே தம்முன்தாம் வராது. தம்முன் பிற மெய்களே வந்து மயங்கும். (ஆர்வம், வாழ்க்கை)

க, ச, த, ப நான்கும் தம்முன் பிறவே வரும். எஞ்சிய பன்னிரண்டும் - ங், ஞ், ட், ண், ந், ம், ய், ல், வ், ஸ், ற், ன் - தம்முன் தாழும் தம்முன் பிறவும் என இருவகையாகவும் வரும்.

சுட்டெழுத்து, வினாவெழுத்து

“அ இ உ அம் மூன்றும் சுட்டு”.

“ஆ ஏ ஒ அம் மூன்றும் வினா”.

அ, இ, உ என்னும் மூன்று உயிர்க் குறில்களும் சுட்டெழுத்துக்களாகும்.

அம்முன்றும் - தொல்காப்பியர் கூறியது.

ஆ, ஏ, ஒ என்னும் மூன்றும் வினாவெழுத்துக்களாகும்.

(எ-கா)

பார்த்தாயா? நீதானே? இல்லையோ?

இசைப்பாடலில் எழுத்தொலிகள் மீஞ்சல்

“அளபிழந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்

ஊளவென மொழிப இசையொடு சீவனிய

நரம்பின் மறைய என்மனார் புலவர்”.

ஊயிர், மெய் எழுத்துக்களுக்கு மாத்திரை அளபு கூறப்பட்டன. மூன்று மாத்திரை ஒலிக்கும் அளபெட்டகளும் குறிப்பிடப்பட்டன. இந்த அளபுகளைவிட மிக நீட்டித்தும் இவை இசைத் தமிழில் ஒலிக்கும் என்ற புறனடையே இதில் கூறப்படுகிறது.

மொழி மரபு

சார்பெழுத்துக்கள்

ஒருமொழிக் குற்றியலிகரம், ஒருமொழிக் குற்றியலுகரம்

“குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினையிசை உரையசைக் கிளவிக்கு
ஆவபின் வருங்கும் மகரம் ஊர்ந்தே”.

பேச்சிடையே ஒருவரை அழைக்க கேண்மியா, செண்மியா என ‘மியா’ என்ற அசைச்சொல் முன்பு பயன்பட்டது. இந்த உரையசைச் சொல்லில் யா எழுத்துக்கு முன் மகர ஒற்றிலுள்ள இகுறுகும்.

“நெட்டெழுத் தம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றிய லுகரம் வல்லா றார்ந்தே”.

துனி நெட்டெழுத்துக்குப் பின்பும் ஒன்றுக்கு மேற்பட்ட பல எழுத்துக்கள் தொடர்ந்த மொழிகளிலும் வல்லெழுத்துக்கள் ஆழினையும் சார்ந்து குற்றியலுகரம் வரும்.

(எ-கா) வல்லினம் ஆறு: க்ஷ்ட்டப்ப. (நாடு, பாக்கு, முச்ச, பாட்டு, நல்லது, உப்பு, பற்று).

புணர்மொழிக் குற்றியலிகரம், புணர்மொழி குற்றியலுகரம்

“புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே
ஊனரக் கூறின் முன்னர்த் தோன்றும்”.

குற்றியலிகரம் புணர்மொழியுள்ளும் வருமென்று உணர்த்தும் வகையில் தனிமொழியில் மட்டுமன்றி, இருசொற்புணர்ச்சியின் கண்ணும் இகரம் குறுகும்.

(எ-கா)

நாடுயாதுஸ்ரீநாடியாது
காட்டுயாணஸ்ரீகாட்டியானை

“இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே
கடப்பா ட்ரிந்த புணரிய லான்”.

தனிமொழிகளில் மட்டுமன்றி புணர்மொழிகளின் இடையிலும் உகரம் குறுகும்.

(எ-கா)

சுக்குச்சாறு, முச்சுக்காற்று - இடையில் உகரம் குறுகுதல்
ஒருமொழி ஆய்தம், புணர்மொழி ஆய்தம்.

“குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறுன் மிசைத்தே”.

ஆய்தப் புள்ளி குற்றெழுத்தின் பின்னும் உயிர்மெய் வல்லெழுத்து ஆறனுக்கு முன்னுமாக வரும்.

(எ-கா)

எ.கு, அ.து, க.சு

“ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்”.

நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்கும் இடத்தினும் ஆய்த ஒலி தோன்றும்.

(எ-கா) க.றீது, மு.மது

அல் ஆதினையீர்அ. நினை
பல் துளியீப். றுளி

குறிப்புமொழி ஆய்தம்

“உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மோழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அ.காக் காலை யான்”.
நிறத்தையும் ஒசையையும் ஆய்த எழுத்துச் சொற்களால் குறிப்பதுண்டு.
ஒரு பொருளினது உருவத்தின் கண்ணும், ஒசையின் கண்ணும் அருகித்தோன்றுவது ஆய்தம்.

(எ-கா)

க. ஜென ஓலிக்கும், க. ஜெனக் கருக்கும்.

இசை நிறைக்கும் உயிரளப்பை

“குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
நேட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே”.
ஒசை குறையும் சொற்களில் நெட்டெழுத்துக்குப் பின்னே அதற்கு இனமொத்த
குற்றெழுத்துக்கள் நின்று இசையை நிறைவிக்கும்.

(எ-கா)

ஆ, ஈ, ஊ, உ, ஏ, ஒ

ஜி, ஒள அளப்பை

“ஜி ஒள என்னும் ஆயீ ரெழுத்திற்கும்
இகர உகரம் இசைநிறை வாகும்”.
ஜி, ஒள என்னும் இரண்டு நெடில் எழுத்துக்களுக்கும் இன எழுத்துக்கள் இல்லாததால் ஜிக்கு
'இ' யும் ஒளக்கு 'உ'வும் தொடர்ந்து நின்று அளப்பையாக வரும்.

மொழியாக்கம்

ஒரெழுத்தொருமொழி

“நெட்டெழுத் தேமே ஒரெழுத் தொருமொழி”.
நெட்டெழுத்துக்கள் ஏழும் ஒரெழுத்து ஒரு மொழியாகும்.

(எ-கா)

ஆ, ஈ, ஊ, உ, ஜி, ஒள

“குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே”.
குற்றெழுத்துக்கள் ஜிந்தும் ஒரெழுத்தொரு மொழிகளாக நிறைவு பெற வருவதில்லை.

(எ-கா)

து – உண், நொ – நொந்து போ.

மொழிவகை

“ஒரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி
இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
முன்றே மொழிநிலை தோன்றிய நெறியே”.

தமிழில் சொற்கள் மூவகைப்படும்.
அவை ஒரெழுத்தொரு மொழி, ஈரெழுத்தொரு மொழி, தொடர்மொழி.
இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டவை தொடர்மொழி.

(எ-கா)

ஆ, மணி, வரகு, கொற்றன்

தனிமெய் ஒலிக்கும் முறை

“மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்”.

மெய்கள் ‘அகர’ உயிரோடு சேர்த்தே ஒலிக்கக் கூடும். க, ங, ச, ஞ ககர மெய் என்பார்.

புறநடை

“தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்

மெய்ந்திலை மயக்கம் மானம் இல்லை”.

தனி எழுத்தாகிய தனது பெயரைக் கூறவாரும் போது மெய்யும், உயிர்மெய்யும் ஒன்றுபோல் கலந்து கூறப்படுவதில் குற்றமில்லை. இடையெழுத்தென்ப யரல வழளா.

சுரோற்றுடனிலை

“யரழ என்னும் முன்றுமுன் ஒற்றக்
கசதப நஞ்சும் சுரோற்றாகும்”.

கட்டு, வெட்குதல் என்னும் ‘ட்’ என்ற ஒரு மெய்க்கு அடுத்து உயிர்மெய்யாயினும் மெய்யெழுத்தே முன் இணைந்து வரும். வாய்க்கால், காழ்ப்பு - இவற்றில் இரண்டு ஒற்றுக்கள் அடுத்தடுத்து நிற்பதால் இவை சுரோற்றுடனிலை எனப்படும். ய, ர, ழ முன்றும் முதலில் ஒன்றாக நிற்க அவற்றையெழுத்து க, ச, த, ப, ங, ஞ, ந, ம என்னும் எட்டும் ஈ ஒற்றாய் வரும்.

(எ-கா)

வேய்க்குறை, வேய்ங்குறை, வேர்க்குறை, வீழ்ங்குறை.

தனிக்குறில் கீழ் வரா ஒற்றுக்ககள்

“அவற்றுள்

ரகார முகாரம் குற்றோற்ற றாகா”.

ர, ழ மெய்கள் தனிக்குறிலுக்குப் பின் ஒற்றாக வராது. ஓர் என வராது. ஓர் என வரும். ஏழ் எழு என வரும்.

குற்றோற்று என்பது குறிதாகிய ஒற்று எனப் பண்புத்தொகை.

தொடர்மொழி இயல்பு

“குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத் தியல்”.

ர, ழ குறிலின் கீழ் வராது. ஆனால் குறிலிணைக்கீழ் எல்லாம் வரும். ‘புகழ்’ என்பதில் முதலில் வரும் இரண்டு குறில் இரண்டு மாத்திரை பெறுதலால் நெடில் போலக் கொள்ள வேண்டும்.

(எ-கா)

அகர், புகர், அகழ், புகழ்.

செய்யுளில் வரும் போன்ம்

“செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
ஞகார மகாரம் சுரோற்ற றாகும்.

செய்யுளின் இறுதியில் ‘போலும்’ என்ற சொல் ‘போன்ம்’ என்று வரும். ‘போலி’ – போலும் என்றும் மருஞும் என்பது மருண்ம் என்றும் செய்யுளில் வரும்.

அம் மகரங்குறுகுதல்

னகாரை முன்னர் மகாரம் குறுகும்”.
நகாரம் முன் வந்த மகாரம் மாத்திரை குறுகி நிற்கும்.

தமிழ் எழுத்தின் இயல்புநிலை

“மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்துவே நிசைப்பினும்
எழுத்தியல் திரியா என்மனார் புலவர்”.
தமிழ் எழுத்துக்களை ஒரு சொல்லினுள் வைத்து ஒலித்தாலும், தனியே எடுத்து ஒலித்தாலும்
தத்தம் தன்மையில் திரிவதில்லை.
(எ-கா)

அ.:கல் அ எனவும், ஆஸ் ஆ எனவும், கடல் கா எனவும் ஒலிக்கும்.

போலி எழுத்துக்கள்

“அகர இகரம் ஜகாரம் ஆகும்”.
அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல ஜகாரமாகும். ஜகாரம் போல ஆகும்.
(எ-கா)

ஜயர் - அஇயர் என வரும்.

“அகர உகரம் ஓளகாரம் ஆகும்”.
அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஓளகாரம் ஆகும். ஓளகாரம் போல ஆகும்.
(எ-கா)

ஓளவை - அஉ_வை என வரும்.

“அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஜனை நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”.
அகரத்தின் பின்னர் இகரமேயன்றி யகரமாகிய புள்ளியும் ஜ என் நெட்டெழுத்து வடிவுபெறத்
தோன்றும்.
(எ-கா)

ஜவனம், அவ்வனம் என வரும்

ஜகாரம் ஒரு மாத்திரையாவு இசைத்தல்

“ஒரள் பாகும் இடனுமா ருண்டே
தேருங் காலை மொழிவயி னான்”.
ஜ, ஒள இரண்டும் இரண்டு மாத்திரை கொண்ட சொற்கள். அவையே சொற்களிடையே வரும்
போது ஒரு மாத்திரை மட்டுமே பெறுமிடங்களும் உள்ளன.
(எ-கா)

பழைமை – பழைமை
இடையன் - இடயன்
மடையன் - மடயன்

யகரத்திற்கு இகரம் போலியாதல்

“இகர யகரம் இறுதி விரவும்”.
இகரவீற்று மொழிக்கண் யகரமும் இகரமும் விரவி வரும்.
(எ-கா)

நாய், நாஇ

உயிர் பன்னிரண்டும் மொழிமுதல் ஆதல்

‘பன்னீர் உயிரும் மொழிமுதலாகும்’.

பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் மொழிக்கு முதலாக வரும்.

(எ-கா)

ஆடை, ஆடை, இலை, ஈயம், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஜவனம், ஒளி, ஒக்கம், ஒளவியம்.

உயிரோடு கூடியது மெய் முதலாகாமை

“உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா”.

ஊயிர்மெய் அல்லாத தனி மெய்கள் தமிழில் மொழிக்கு முதலில் வருவதில்லை.

(எ-கா)

ப்ரியா, க்ரியா – தமிழ்ஸல்

மொழி முதலாகும் உயிர்மெய்கள்

“கதந பமளனும் ஆவைந் தெழுத்தும்

எல்லா உயிரோடும் செல்லுமார் முதலே”.

குதநபம் என்ற ஐந்து மெய்யெழுத்துக்களும் பன்னிரண்டு உயிர்களோடு மொழிக்கு முதலாக வரும்.

(எ-கா)

கடல், காடு, கிளை, கீரி.

சகர மெய் ஓன்பதுயிருடன் மொழிமுதலாதல்

“சகரக் கிளாவியும் அவற்றோ ரற்றே

அ ஜ ஓளனும் மூன்றலங் கடடேயே”.

சகர மெய் அ, ஜ, ஓள தவிர்த்த ஓன்பது உயிர்களோடும் மொழிக்கு முதலில் வரும்.

(எ-கா)

சாலை, சீலை, சீறுக, கரும்பு, குழ்க, செய்கை, சேவடி, சொரிக, சோறு.

வகரமெய் எட்டுயிருடன் மொழிமுதலாதல்

“உ ஊ ஒ ஒ என்னும் நான்குயிர்

வ என் எழுத்தொடு வருதல் இல்லை”.

வகர மெய்யுடன் உ, ஊ, ஒ, ஒ நான்குயிரும் வராது. பிற உயிர்கள் வரும்.

(எ-கா)

வளை, வாளி, விளாரி, வீடு, வெள்ளி, வேர், வையம், வெளவு.

ஞகரமெய் மூன்றுயிருடன் மொழிமுதலாதல்

“அ எ

ஒன்னும் மூவுயிர் ஞகாரத்துரிய”.

அ எ ஒ என்று சொல்லப்படும் மூவுயிர்கள் ஞகார ஒற்றோடு முதலாக வரும்.

(எ-கா)

ஞாலம், ஞூகிழி, ஞோள்கிழ்று.

யகர மெய் ‘ஆ’ வடன் மட்டும் மொழிமுதலாகும்

“ஆவோ டல்லது யகர முதலாது”.

யகரம் ஆவுடன் சேர்ந்து மட்டுமே மொழிமுதலாகும். முதலாது – முதலாக வராது.

(எ-கா)

யான் என வரும்

யானை, யாமம்-யவனர், யூகம் போன்றவை பின்பு வந்தவை.

தத்தம் பெயர் சொல்ல, எல்லாமெய்யும் முதலாதல்

“முதலா ஏன் தம்பெயர் முதலும்”.

முதலாகா எனக் கூறப்பட்ட பிற மெய்கள் எல்லாம் தம் பெயர் கூறும்போது முதலாகும்.

(எ-கா)

டப்பெரிது, நம்போல்வளை, றன்னகரமா? டன்னகரமா? என வரும்.

மொழிமுதற் குற்றியலுகரம்

“குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்

ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்”.

நுந்தை என்னும் முறைப் பெயரிடத்துப் பொருந்திய ‘ந்’ என்னும் ஒற்றின் மேல் நிற்கும் உகரம் குறுகும்.

(எ-கா)

நுந்தை – உன் தந்தை

முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாமை

“முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅது

அப்பெயர் மருங்கின் நிலையிய லான்”.

குற்றியலுகரச் சொற்கள் முற்றியலுகரமாய் பொருள் வேறுபடும். கட்டு, ஓடு என ஏவும்போது முற்றியலுகரம். நுந்தை என்னும் அம்முறைப் பெயர் நிலையாக வருதலால் முற்றியலுகரமாய் பொருள் வேறுபடுவதில்லை.

மொழியிறுதி எழுத்துக்கள்

உயிர்கள் மொழியீராதல்

“உயிர் ஓள எஞ்சிய இறுதி யாகும்”.

ஓள தவிர்த்த 11 உயிர்களும் மொழியிறுதியில் வரும். ஆ, ஈ, ஐ எனும் ஒரேமுத்தொரு மொழிகளில் உயிரே ஈறாம்.

(எ-கா)

ஆஅ, ஆஇ, ஈ, ஊஉ, ஊ, ஏ, ஐஇ, ஐ, ஒஓ, ஒ என உயிர் ஈறாயின.

நூட – அகர ஈறு, கடா – ஆகார ஈறு

ஓள ஈறாகுமிடங்கள்

“கவவோ டியையின் ஓளவு மாகும்”.

க், வ் இரண்டோடும் பொருந்தின் ‘ஓள்’வும் மொழி ஈறாகும்.

(எ-கா)

கெளா, வெளா

எ மெய்யுடன் ஈறாதல் இல்லை

“எ என வருமுயிர் மெய்யீ றாகாது”.

‘எ’ உயிர்மெய்யுடன் கூடி ஈறாகாது. ஏன், பேன என அளபெடையில் மட்டும் இறுதியில் வரும்.

ஒகரம் நகரமெய்யொடு ஈறாதல்

“ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே”.

ஓ – நமெய் தவிர்த்து எதிலிரும் ஈராகாது.

(எ-கா)

நொ – நொந்து போ

ஏ, ஓ ஞகர மெய்யுடன் ஈராகாமை

“ஏ ஓ எனும் உயிர் ஞகாரத் தில்லை”.

ஞகாரத்துடன் கூடி ஏ, ஓ உயிர்கள் ஈராவதில்லை.

ஊகர ஊகாரங்கள் நகர வகரங்களோடு ஈராகாமை

“உ ஊ காரம் நவவொடு நவிலா”.

ஊகர ஊகாரங்கள் நகர வகரங்களுடன் ஈராக வருவதில்லை.

சகரம் உகரம் இரு மொழிக்கே ஈராதல்

“உச்ச காரம் இருமொழிக் குரித்தே”.

உகரத்தோடு கூடிய சகரம் இருமொழிக்கு ஈராகும் பலமொழிக்கு ஈராகாது.

(எ-கா)

உசு, முசு

பகர உகரம் ஒருமொழிக்கே ஈராதல்

“உப்ப காரம் ஒன்றென மொழிய

இருவயி னிலையும் பொருட்டா கும்மே”.

ஊகரத்தோடு கூடிய பகரம் ஒருமொழிக்கு ஈராகும். அது தன்வினை பிறவினை என்னும் இரண்டிடத்தும் நிலைபெறும்.

(எ-கா)

தபு

புறனடை

“எஞ்சிய வெல்லாம் எஞ்சுதல் இலவே”.

எஞ்சிய பிற உயிர்கள் எல்லாம் ஈராக வரும்.

மொழிக்கு ஈராகும் தனிமெய்கள்

“ஞெந்நம் னயரல் வழன வென்னும்

அப்பதி னொன்றே புள்ளி யிறுதி”.

ஞ, னை, ந, ம, ன, ய, ர, ல, வழ, எ என்ற பதினொரு மெய்யும் மொழி இறுதியில் வரும்.

(எ-கா)

உரிஞ், மண், பொருந், திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள்

நகரமெய் இருமொழிக்கே ஈராதல்

“உச்ச காரமொடு நகாரம் சிவணும்”

ஊகரத்தோடு கூடிய சகாரத்தோடு நகாரம் பொருந்தி இருமொழிக்கு ஈராவது போலத் தானும் இருமொழிக்கு ஈராக வரும்.

(எ-கா)

பொருந், வெரிந்

ஞகரமெய் ஒரு மொழிக்கே ஈராதல்

“உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே
அப்பொருள் இரட்டா திவணை யான”.

ஞகர இறுதி ‘பு’ இறுதிபோல ஒரே சொல்லில் ஈராகும். ஆனால் பொருள் இரட்டித்து வராது.

(எ-கா)

உரிஞ்

வகரமெய் ஈராம் மொழிகள் நான்கே ஆதல்

“வகரக் கிளவி நான்மொழி ஈற்றது”.

வகரம் நான்கு சொற்களில் மட்டும் ஈராகும்.

(எ-கா)

அவ், இவ், உவ், தெவ்

மகர ஈற்றோடு மயங்காத னகர ஈற்றுத் தொடர்மொழிகள்

“மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த

ஜகரத் தொடர்மொழி ஒன்ப.து என்ப

புகரறக் கிளாந்த அ.றிணை மேன”.

ம், ஸ் என்பன போலியாக மாறி வரும். மகர ஈராக மாற்றிக் கூறப்படாத னகர ஈற்றுமொழிகள் தமிழில் ஒன்பது உள்ளன. அவை அ.றிணையிடத்து வரும்.

(எ-கா)

நிலன், நிலம் என்று மயங்கும்.

பிறப்பியல்

எழுத்துக்களது பொதுப் பிறப்பு

“உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலைபினும் மடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உள்பட எண் முறை நிலை யான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல
திறப்படத் தெரியும் காட்சி யாண”.

எழுத்துக்களானவை உதானன் என்னும் ஒசைக்காற்று தலை, மிடறு, நெஞ்சு ஆகிய நிலைக்களான்களின் கண் தங்கி பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் ஆகிய எட்டுவகை வழி முறையாக அவ்வறுப்புக்களில் பொருந்தியமைய தமிழ் எழுத்துக்கள் எல்லாவற்றையும் முறைப்படி ஆராய்ந்து சொல்லும்போது அவை வெவ்வேறு தன்மையுடையவனாய்ப் பிறந்து ஒலிக்கும்.

உயிரெழுத்துக்களின் பிறப்பு

“அவ்வழிப்
பன்னீருயிரும் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்”.

பன்னிரண்டு உயிரும் தத்தம் நிலையில் திரியாது மடற்றின்கண் பிறந்த ஒசைக் காற்றால் ஒலிக்கும்.

உயிரெழுத்துக்கட்டுச் சிறப்புப் பிறப்பு உணர்த்துதல்

“அவற்றுள்

அ ஆ ஆயிரன் டங்காத்து இயலும்”.

அ, ஆ என்னும் உயிரெழுத்துக்கள் இரண்டும் வாயை ஆவென அங்காத்தலால் பிறக்கும்.

இகரம் முதலியன பிறத்தல்

“இச ஏ ஜெயன இசைக்கும்
அப்பால் ஜந்தும் அவற்றோ ரண்
அவைதாம்
அண்பல் முதல்நா விளம்புறல் உடைய”

இ ச ஏ ஏ ஜெ என்னும் ஜந்து எழுத்துக்களும் வாயை அங்காத்தலால் பிறக்கும். இவை மேற்பால்லின் அடியை நாவினது அடிவிளிம்பு சென்று பொருந்தப் பிறக்கும்.

ஊகரம் முதலியன பிறத்தல்

“உ ஊ ஒடு ஒள என இசைக்கும்
அப்பால் ஜந்தும் இதழ்குவிந் தியலும்”.
உ ஊ ஒ ஒள என ஒலிக்கும் அப்பகுதிப்பட்ட ஜந்தும் இதழ்குவித்துச் சொல்லப் பிறக்கும்.

உயிர், மெய் பிறப்பிற்குப் பொது விதி

“தத்தந் திரிபே சிறிய வென்ப”.

இங்ஙனம் தொகுத்துச் சொல்லப்பட்டாலும், அவற்றுள் ஒவ்வொன்றனுக்கும் சிறுசிறு ஒலிப்பு வேறுபாடுண்டு.

மெய்யெழுத்துக்களின் பிறப்பு

க, நு பிறத்தல்

“ககார நகாரம் முதல்நா அண்ணம்”.

மேல்வாய் அண்ணத்தின் அடியை நாவினது அடி பொருந்த க, நு இரண்டும் பிறக்கும்.

ச, ஞ பிறத்தல்

“சகார ஞகாரம் இடைநா அண்ணம்”.

மேல்வாய் அண்ணத்தினது இடைப்பகுதியை நாவினது இடைப்பகுதி பொருந்த ச, ஞ இரண்டும் பிறக்கும்.

உ, ஞ பிறத்தல்

“டகார ஞகாரம் நுனிநா அண்ணம்”.

அண்ணத்தின் நுனிப்பகுதியை (மேல் வாய் முன் பகுதியை) நாவினது நுனிப்பகுதி பொருந்த உ, ஞ இரண்டும் பிறக்கும்.

மெய்யெழுத்துக்களுக்கு சிறப்புப் பிறப்பு

“அவ்வா நெழுத்தும் மூவகைப் பிறப்பின்”.

மேற்கூறப்பட்ட அவ் ஆறு எழுத்துக்களுக்கும் இணைகளாக மூவகைப் பிறப்பின்.

த, ந் பிறத்தல்

“அண்ணம் நண்ணிய பஸ்முதல் மருங்கின்
நாஞனி பரந்து மெய்யற வொற்றத்
தாமினிது பிறக்குந் தகார நகாரம்”.

அண்ணத்தின் அருகிலுள்ள மேற்பல்லின் அடிப்பக்கத்தில் நாவினது நுனி பரந்து நன்கு அழுத்த த, ந பிறக்கும்.

ந, ன பிறத்தல்

“அணரி நுனிநா அண்ணம் ஒற்ற
ந.கான் ன.கான் ஆயிரண்டும் பிறக்கும்”.
நுனிநா அண்ணத்தை சென்று ஒற்ற ந, ன ஆகிய இரண்டும் பிறக்கும்.

ந, ழ பிறத்தல்

“நுனிநா அணரி அண்ணம் வருட
ருகாரம் ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்”.
நுனிநா அண்ணத்தைத் தடவ ந, ழ இரண்டும் பிறக்கும்.

அலகு – 2

புணரியல்

உயிர் ஈறும் மெய் ஈறும்

“முன்றுதலை யிட்ட முப்பதிற்று எழுத்தின்
இரண்டுதலை யிட்ட முதலாகு இருப்.து
அறுநான்கு ஈற்றோடு நெறிநின்று இயலும்
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்
மெய்யே உயிரன்று ஆயீ ரியல்”.

மூன்று தலையிட்ட முப்பது-33. இரண்டு தலையிட்ட இருபது-22. அறுநான்கு-24 தமிழ் எழுத்துக்கள் முப்பத்து மூன்றில், சொல்லின் முதலாக வரும் இருபத்து இரண்டு எழுத்துக்கள் சொல்லின் ஈறாக வரும் இருபத்து நான்கு எழுத்துக்களுடன் சேர்வதே புணர்ச்சி. எல்லாச் சொற்களும் இறுதியும் முதலுமாக மெய்யும் உயிரும் வரும்.

மொழியிறுதி மெய்கள் புள்ளி பெறுதல்

“அவற்றுள்
மெய்யீ நெல்லாம் புள்ளியொடு நிலையல்”.
மெய்யீறு, உயிரீறு என்றவற்றுள் மெய்யீறு என்பன எல்லாம் புள்ளி பெற்று நிற்கும்.

குற்றியலுகரம் ஒற்றெழுத்து ஒத்தல்

“குற்றியலுகரம் அற்றேன மொழிப்”.
மெய்யிறுதி குற்றியலுகரம் மெய்யின் தன்மையை உடையதாய், புள்ளி பெற்று வருமொழி முதலிலுள்ள உயிரீறே இடங்கொடுக்கும்.

உயிரமெய்யீறு உயிரீறாகக் கோடல்

“உயிரமெய் யீறும் உயிரிற் றியற்றே”.
உயிரமெய் ஈறும் உயிரீற்றின் தன்மையுடையதாகும்.
பல – அகர ஈறாகக் கருதப்படும் (பல் அய்ரீபல)

நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும்

“உயிரினு சொல்முன் உயிரவரு வழியும்
உயிரினு சொல்முன் மெய்வரு வழியும்
மெய்யினு சொல்முன் உயிரவரு வழியும்
மெய்யினு சொல்முன் உயிரவரு வழியுமென்று)
இவ்வென அழியக் கிளங்குங் காலை
நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென(பூ)
அயீ ரியல் புணர்நிலைச் சுட்டே”.

சொற்கள் தம்முன் புணரும் போது உயிரில் முடியும் சொல்லுடன் உயிர் முதலில் வரும் மொழியும், உயிரில் முடியும் சொல்லுடன் மெய் முதலில் வரும் மொழியும், மெய்யில் முடியும் சொல்லுடன் உயிர் முதலில் வரும் மொழியும் மெய்யில் முடியும் சொல்லுடன் மெய் முதலில் வரும் மொழியும் எனப் புணரும். இவை நிறுத்த சொல் குறித்துவரு கிளவி எனப்படும்.

மூன்று திரிபும் ஓரியல்பும்

“அவற்றுள்
குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப்
பெயரொடு பெயரைப் புணர்க்குங் கானலும்
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
முன்றே திரிபிடன் ஒன்றே இயல பென
அங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே”.

அவற்றுள் நிறுத்த சொல்லின் ஈராக வரும் எழுத்துடன் குறித்துவரு கிளவியின் முதலெழுத்து இயைவதே புணர்ச்சியாகும்.

பெயர் தெயர், பெயர் தெவினை, வினைபெயர், வினைவினை என்று சொற்கள் புணரும் திரிபு மூன்று. தோன்றல், திரிதல், கெடுதல் இயல்பு சேர்க்க நான்கு.
(எ-கா) சாத்தன் கை, சாத்தன் உண்டான், வந்தான் சாத்தன்.

மூவகைத் திரிபுகள்

“அவைதாம்
மெய்பிறி தாதல் மிகுதல் குன்றெலன்று
இவ்வென மொழிப திரிய மாறே”.
மேய்பிறதாதல், புதிய எழுத்துத் தோன்றுதல், முன்னிருந்த எழுத்துக் கெடுதல் என்னும் மூன்று வகையில் எழுத்துக்கள் திரியும்.
(எ-கா) கடல் தகரை – கடற்கரை – மெய்பிறிவதால் எழுத்து திரிதல்.
வாழைபழம் - வாழைப்பழம் - புதிய எழுத்து தோன்றல்.
மரம் தவேர் - மரவேர் - முன்னிருந்த எழுத்து கெடுதல்.

அடைமொழிகளொடு புணர்தல்

“நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும்
அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய”.
நிறுத்த சொல், குறித்து வரு கிளவிகள் அடைமொழியுடன் வரினும் புணர்ச்சிக்குரியதாக வரும்.
(எ-கா) பணமரம் தகிளை – பணமரக்கிளை

மருஉ மொழிப் புணர்ச்சி

“மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்
உரியவை உளவே புணர்நிலைச் சுட்டே”.
உலகின்கண் மருஉ மொழிகளாய்த் திரிந்து வழங்கும் சொற்களுள்ளும் புணர்ச்சியமைப்பிற்கு உரியனவாய் உள்ளன.
அந்தை என்னும் மருஉ மொழி ஆதன் தந்தை என்று பிரிந்து புணர்ச்சிச் சுட்டுக்குரியதாக வரும்.
(எ-கா) என் தந்தை – எந்தை

நான்கு வகையும் இருவகையாதல்

“வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்
வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையும்
எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்
ஒழுக்கல் வலிய புணருங் காலை”.

பொருளாடிப்படையில் வரும் புணர்ச்சி வேற்றுமை, வேற்றுமை அல்லாத வழி என இருதிறப்படும். அவை புணரும்போது எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலும் என இருவகைப்படும். (எ-கா) விளங்கோடு, மகவின் கை, விளக்குறிது.

புணர்ச்சியில் இடம்பெறும் வேற்றுமை உருபுகள்

“ஜ ஒடு கு இன் அதுகண் ஜென்னும்
அவ்வாறென்ப வேற்றுமை யுருபே”.
ஜ ஒடு கு இன் அதுகண் என்று சொல்லப்படும் ஆறும் வேற்றுமையுருபுகளாகும்.

வலிமுதல் உருபு புணர்நிலை

“வல்லெலமுத்து முதலிய வேற்றுமை யுருபிற்கு
ஒல்வழி ஒற்றிடை மிகுதல் வேண்டும்”.
வல்லெலமுத்தை முதலாகவுடைய வேற்றுமையூருகட்கு (கு, கண்) பொருந்துமிடங்களில் இடையே ஒற்று மிகும்.
(எ-கா) ஊர்க்கு, நீர்க்கு, ஊர்க்கண், நீர்க்கண்

ஆறனுருபின் அகரம் கெடுதல்

“ஆறன் உருபின் அகரக் கிளவி
ஈராகு அகரமுனைக் கெடுதல் வேண்டும்”.
ஆறாம் வேற்றுமையாகிய அது என்னும் சொல்லிடத்து அகரமாகிய எழுத்து, ஈறு ஆக அகரமுனை கெடுதல் வேண்டும்.
(எ-கா) நமது, எமது, தனது, நினது, எனது

வேற்றுமை உருபுகள் நிற்குமிடம்

“வேற்றுமை வழிய பெயர்ப்புணர் நிலையே”.
வேற்றுமை உருபுகள் பெருடன் கூடுங்காலத்து அப்பெயருக்குப் பின் வருபவை. வேற்றுமைப் பெயர் வழிய எனக் கூட்டுக.
(எ-கா) முருகன்_ஜீ – முரகனை

பெயர்களின் பெயர், முறை, தொகை, பெயர் பின் சாரியை வருதல்

“உயர்தினைப் பெயரே அ.நினைப் பெயரென்று
ஆயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே”.
உயர்தினைப் பெயரும் அ.நினைப் பெயரும் பெயர்களென்று சுட்டப்படும்.
(எ-கா) அடுஉ_ மகடுஉ – உயர்தினைப் பெயர்
மயில், ஒன்று, பல – அ.நினைப் பெயர்

“அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே”.
உயர்தினை, அ.நினைப் பெயர்களின் பின் சாரியை வரும்.
(எ-கா) ஆடுஉ_வின் கை, மகடுஉ_வின் கை, பலவற்றுக் கோடு.

சாரியைகள் இவையெனல்

“அவைதாம்
இன்னே வற்றே அத்தே அம்மே

ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன்னென் கிளவி உள்படப் பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே”.

இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன் இவை ஒன்பது போன்று வரும் பிறவும் சாரியைகளாகும். சாரியைகள் இடைச்சொற்கள். அவற்றுக்குத் தனிப் பொருளில்லை.

இன் சாரியையின் முதலும், இறுதியும் திரிதல்

“அவற்றுள்
இன்னின் இகரம் ஆவின் இறுதி
முன்னர்க் கெடுதல் உரித்து மாகும்”.

இன் சாரியையினது இகரம் ஆ என்னும் சொல்லீற்று முன்னர் கெடுதலும் கொடாது நிற்றலும் உண்டு.

(எ-கா) ஆனை, ஆவினை, ஆன்கோடு, மானை, மாவினை, மாவின் கோடு.

“அளவாகு மொழிமுதல் நிலைதீய உயிர்மிசை
ன.கான் ற.கான் ஆகிய நிலைத்தே”.

அளவைக் குறிக்கும் சொல்லின் முன்னுள்ள ‘இன்’ சாரியையிலுள்ள னகரம் றகரமாதலும் உண்டு.

(எ-கா) பத்துஇன் உழக்கு – பதிற்றுழக்கு

வற்றுச் சாரியையின் முதல் திரிதல்

“வ.கான் மெய்கெடச் சுட்டுமுதல் ஜம்முன்
அ.கான் நிற்றல் ஆகிய பண்பே”.

சுட்டு முதலாகிய ‘ஜ’ முன்னர் ‘வற்று’ முதல் மெய் கெட்டு அற்று ஆவது அதன் இயல்பாகும்.

(எ-கா) அவையற்றை, இவையற்றை, யற்றுக்கோடு.

ஞகர ஈற்றுச் சாரியை, ஆன் சாரியைகளது ஈறு திரிதல்

“ன.கான் ற.கான் நான்க னுருபிழ்கு”.

நான்கன் உருபு (கு) வருமிடத்தில் ஞகர ஈற்றுச் சாரியை றகரமாகும்.

(எ-கா) விளவிற்கு, ஒருபாற்கு, அதற்கு

“ஆனின் னகரமும் அதனோ ரற்றே
நாள்முன் வருஉம் வல்முதற் போழிற்கே”.
நாள் பெயர் (நடசத்திரம்) முன்னர் வரும் வல்லெலமுத்தை முதலாகவுடைய வினைச் சொல்லுக்கு இடையே வரும் ‘ஆன்’ சாரியையின் னகரம் றகரமாக வரும்.
(எ-கா) பரணியாற் கொண்டான்

அத்து சாரியை அகரம், இக்குச் சாரியை இகரம் கெடுதல்

“அத்தின் அகரம் அகரமுனை யில்லை”.

அத்துச் சாரியையின் அகரம் அகரவீற்றுச் சொல் முன்னர் இல்லையாம்.

(எ-கா) மகம் உத்துக்கைறீமகத்துக்கை

“இக்கின் இகரம் இகரமுனை யற்றே”.

இக்குச் சாரியையினது இகரம் இகரவீற்றுச் சொல் முன்னர் கெடும்.

(எ-கா) ஆழிக்குகொண்டான்றீஆழிக்குக்கொண்டான்

ஜகார ஈற்றின் முன் இகரம் கெடுதல்

“ஜயின் முன்னரும் அவ்வியல் நிலையும்”.
ஜகார ஈற்றுச் சொல் முன்னரும் இக்கு, க்கு ஆகும்.
(எ-கா) சித்திரைக்குக் கொண்டான்

அக்குச் சாரியை, அம்சாரியைகளது ஈறு திரிதல்

“எப்பெயர் முன்னரும் வல்லெலமுத்து வருவாழி

அக்கின் இறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே
குற்றிய லுகரம் முற்றத் தோன்றாது”.

எவ்வகைப்பட்ட பெயர் முன்னும் வல்லெழுத்து வருமிடத்து ‘அக்கு’ என்ற சாரியையில் ‘அ’ மட்டும் நிற்கும். ‘க்கு’ போய்விடும்.
(எ-கா) குன்றுஅக்குகுபூரீகுன்றக்குடி
மன்றம் அக்குகூட்டம்ரீமன்றக்கூட்டம்

“அம்மின் இறுதி கசதக் காலைத்
தன்மெய் திரிந்து நஞ்ச ஆகும்”.

அம்மின் இறுதியாகிய மகரவொற்று கசதக்கள் வருமொழியாக வந்த காலத்து தன் மெய் திரிந்து நஞ்ச ஆகும்.
(எ-கா) புளிஅம் கோடூரீபுளியங்கோடு
புளிஅம் தோல்ஸ்ரீபுளியந்தோல்

அம் சாரியை ஈறு இயல்பாகவும் இன்சாரியை முற்றும் கெடுதலும்

“இன்னென் வேண்டும் என்மனார் புலவர்”.

அம் சாரியையது இறுதி மெல்லெழுத்தும் இடையெழுத்தும் வருமொழி முதலாய் வருமிடத்து கெடும்.

(எ-கா) புளிஅம் அநுனிழ்புளியநுனி

“இன்னென வருஉம் வேற்றுமை யுருபிற்கு
இன்னென் சாரியை இன்மை வேண்டும்”.

இன் என்று வருகின்ற வேற்றுமை உருபிற்கு இன் என்னும் சாரியை வரும்.
(எ-கா) விளாவின், பலாவின்

‘ஓடு’ உருபு சாரியை பெறுதலும் பெறாமையும்

“பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப
வேற்றுமை யுருபு நிலைபெறு வழியும்
தோற்றும் வேண்டாத் தொகுதிக் கண்ணும்
ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணிச்
சொந்சிதர் மருங்கின் வழிவந்து விளங்காது
இடைநின்று இயலும் சாரியை இயற்கை
உடைமையும் இன்மையும் ஓடுவயின் ஒக்கும்”.

பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பிரிந்து பிறகு ஒருங்கிணைத்து சொல்லப்படுமிடத்து, வேற்றுமை உருபு வெளிப்பட்டும், வெளிப்படத் தோன்றாது மறைந்தும் அச்சொந்கள் ஒட்டுதற்கு ஏற்பச் சாரியைகள் இடையில் வரும். சொந்களைப் பிரித்துக் காணுமிடத்து, தனிப் பொருளைவும் தராது. அவற்றிடையே வருவதே சாரியையது இயல்பாகும். ‘ஓடு’ உருபின்வழி சாரியை வருதலையும் வராமையும் அறியலாம்.

அத்து, வற்றுச் சாரியைப் புணர்ச்சி

“அத்தே வற்றே ஆயிரு மொழிமேல்
ஒற்றுமெய் கெடுதல் தெற்றேன் றற்றே
அவற்றுமுன் வருஉம் வல்லெழுத்து மிகுமே”.

அத்து, வற்றுச் சாரியைகள் வருமிடத்து, அவற்றுக்கு முன்னுள்ள மொழிகளிலுள்ள ஒற்றுத் தன் வடிவம் கெடும். அவ்விரு சாரியை முன்னர் வரும்.
(எ-கா) மடம் அத்துக்கேளிழ்ரீமடத்துக்கேணி
கலம் அத்துக்குறைஸ்ரீகலத்துக்குறை

எழுத்துச் சாரியைகள், நெட்டெழுத்துச் சாரியை

“காரமும் கரமும் கானொடு சிவணி
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை”.
காரமும் கரமும் கானொடு பொருந்தி சாரியைகளாக இசைந்தொலிக்கும்.

“அவற்றுள்
கரமும் கானும் நெட்டெழுத் திலவே”.

அவற்றுள் கரமும் கானும் நெட்டெழுத்தோடு இசைந்து வராது. காரம் மட்டுமே நெட்டெழுத்திற்கு உண்டு.
(எ-கா) ஆகாரம், ஈகாரம்

குற்றெழுத்து சாரியை, ஜி ஒள சாரியை பெறும் முறை

“வரன்முறை மூன்றுங் குற்றெழுத்துடைய”.
வரன்முறைப்படுத்தப்பட்ட காரம், கரம், கான் மூன்றும் குற்றெழுத்துக்கட்டு பொருந்தி வரும்.
(எ-கா) அகாரம், அகரம், அ.கான்

“ஜகார ஒளகாரங் காணொடுந் தோன்றும்”.
ஜி, ஒள இரண்டும் கான் சாரியையும் பெறும்.
(எ-கா) ஜகான், ஒளகான்

உடல்மேல் உயிர்வந் தொன்றுதல், உயிர் பிரிந்த மெய்யின் இயல்பு

“புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது
மெய்யொடுஞ் சிவணும் அவ்வியல் கெடுத்தே”.
புள்ளியீற்றுச் சொல்முன் உயிர் தனித்து வராது. முன்னுள்ள மெய்யுடன் கூடி வரும்இ
(எ-கா) ஆல் ஆடையீற்றுல்லை
கடல் ஆலையீற்கல்லை

“மெய்யுயிர் நீங்கின் தன்னுரு வாகும்”.
மெய் தன்னொடு கூடிய உயிர் புணர்ச்சியிடத்து நீங்கிய வழி தனக்குரிய புள்ளி வடிவம் பெறும்.
(எ-கா) அதன் ஜீயீற்றுதனை
ஆல் ஆலையீற்றுலிலை

உடம்படு மெய் தோன்றுதல்

“எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருவுகொள்ள வரையார்”.
எல்லா சொற்களும் உயிர்றுமுன் உயிர் முதன் மொழி வருமிடத்து இடையே அவற்றை உடம்படுத்தும் மெய் ஒன்று தோன்றுவும் கூடும். ய, வ என்பன உடம்படுமெய். உடம்படுமெய் இன்றி வருதலும் உண்டு.
(எ-கா) கூலியாள் (கூலியீற்றுள்ள)
மாவிலை (மநுவ் ஆலை)

ஒசை வேறுபாட்டால் புணர்ச்சி வேறுபடுதல்

“எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி
இசையின் திரிதல் நிலைஇய பண்பே”.
எழுத்துக்களால் ஒருதன்மைப்பட்ட பொருள் விளங்கி நிற்கும் புணர்மொழிகள், சொல்லுவானது சொல்லும் ஒசை வேற்றுமையால் பொருள் வேறுபடுதல் நிலையான பண்பாகும்.
(எ-கா) குன்றேநாமா

புறனடை

“அவைதாம்
முன்னப் பொருள் புணர்ச்சி வாயின்
இன்ன என்னும் எழுத்துக்கடன் இலவே”.
அப்புணர்மொழிகள், எழுத்து முறைமையையுடையனவல்ல. குறிப்பினால் உனர் வேண்டியன. ‘அப்பாவைப் பார்’ படிக்கும் போது அப் பாவைப் பார் என்பதும் இடம்நோக்கிக் குறிப்பால் உனர் வேண்டியன. அப் பாவை பார் என்று புணர்ச்சி வேறுபாட்டால் வெளிப்படையாகவே பொருள் விளங்கும்.

தொகை மரபு

கசதபக்களின் முன்னர் மென்கணம் மிகுதல்

“கசதப முதலிய மொழிமேல் தோன்றும்
மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான்
நாஞ்சும் வென்னும் ஒற்றா கும்மே
அன்ன மரபின் மொழிவை னான்”.

உயிரமெய்யீற்று சொற்களுக்கு எதிரே க, ச, த, ப வல்லெழுத்து முதன்மொழிகள் வருமிடத்து அவற்றுக்கு முன் முறையே நு, ஞ, ந, ம எனும் மெல்லெழுத்துக்கள் மிகும்.
(எ-கா) தட்டோள்ரீதடந்தோள்

வண்கணம் இருவழியும் இயல்பாதல், ஏலாத சில முடிபுகள்

“ஞநம யவெனும் முதலாகு மொழியும்
உயிரமுத லாகிய மொழியும் உளப்பட
அன்றி யனைத்தும் எல்லா வழியும்
நின்ற சொன்முன் இயல்பா கும்மே”.

இருபத்து நான்கு இறுதி எழுத்துக்களையும் உடைய நின்ற சொல் முன் வருமொழியாக உயிர் முதன்மொழியும் ஞ, ந, ம, வ, ய என்னும் மெய் முதல் மொழியும் வருமாயின் வேற்றுமை அல்வழி இரண்டிடத்தும் இயல்பாக வரும்.
(எ-கா) தமிழ் வளர்கிறது, முருகன் மலை.

“அவற்றுள்
மெல்லெழுத் தியற்கை புறழினும் வரையார்
சொல்லிய தொடர்மொழி இறுதி யான்”.

ஞ, ந, ம எனும் மெல்லெழுத்து முதன்மொழிகள் இயல்பாதலேயன்றி உறழ்ந்து முடியினும் அதை நீக்க மாட்டார். அவை இயல்பாயும் மிகுந்தும் முடியும்.
(எ-கா) கைந்நொடி, மெய்ஞ்ஞானம், மண்ஞாலம்

யா, ஞா வினையில் ஒருதன்மையவாதல்

“ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும்
வினையோ ரனைய என்மனார் புலவர்”.

ணன என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன் யாவும் ஞாவும் வினைச்சொற்கள் முதலாக நிற்குமிடத்தில் ஒரு தன்மையதாக வரும்.

(எ-கா) மண்மாத்த - மண்ஞாத்த
பொன்மாத்த - பொன்ஞாத்த

ணகர னகர சறுகள் அல்வழியில் திரியாமை

“மொழிமுத லாகும் எல்லா எழுத்தும்
வருமொழி நின்ற ஆயிரு புள்ளியும்
வேற்றுமை யல்வழித் திரிபிடன் இலவே”.

மொழிமுதலாக வருமென்ற இருபத்து இரண்டு எழுத்துக்களை முதலாகக் கொண்ட சொற்கள் வருமொழியாக நிற்க நிலைமொழி இறுதியில் நிற்கும் (ண,ன்) என்ற இரு மெய்களும் அல்வழியிடத்து திரியாமல் இயல்பாக நிற்கும்.

(எ-கா) மண்கடிது, மண் வலிது
பொன் சிறிது, பொன் வலிது.

வேற்றுமையிலும் அல்வழியிலும் திரியா சறுகள்

“வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்தல்வழி
மேற்கூ றியற்கை யாவயி னான்”.

முந்கூறிய ண, ன் இரண்டும் வேற்றுமையிலும் வருமொழி முதல் வல்லெழுத்தல்லாத இடத்தும் இயல்பாக வரும். வல்லெழுத்து வரின் திரியும்.

(எ-கா) மண் ஞாலம், பொன் விலை - இயல்பாதல்
முன் ஆதுளை - மட்டுளை - வல்லெழுத்து வந்ததால் திரிதல்
பொன்குடம் - பொந்குடம் - வல்லெழுத்து வந்ததால் திரிதல்

லகர னகர சற்றின் முன்னர்த் தகர நகரங்கள் திரிதல்

“லனவென வஞாம் புள்ளி முன்னர்த்

தந் எனவரிற் றனவா கும்மே”.

ல, ன முன் த, ந வரின் அவை ற, ன ஆகிவிடும்.

(எ-கா) கல் தரை – கற்றை

முன் தாலை – முன்னிலை.

ணகர எகர ஈற்றின் முன்னர் டகர ணகரந் திரிதல்

“ணள வென் புள்ளிமுன் மனவெனத் தோன்றும்”.

ண, ன என்னும் புள்ளிகளின் முன்னர் த, ந வரின் முன்னின்ற ண, ன இரண்டும் முறையே ட,

(எ-கா) மண் தீது – மண்டது

மண் அந்று – மண்ணன்று

முன்னிலை வினைச்சொல் புணர்ச்சி

“உயிர்நாகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்
இயல்பா குநவும் உறழ்பா குநவுமென்று
அயீ ரியல் வல்லெழுத்து வரினே”.

உயிர்நாகிய முன்னிலை வினைச்சொற்களும் மெய்ச்நாகிய முன்னிலை வினைச்சொற்களும் வல்லெழுத்து முதல்மொழி வரின் இயல்பாகவும் சீல இடங்களில் உறழ்ந்தும் வரும்.

(எ-கா) நட பையா, செவ்வாய் கண்ணே, வா கண்ணே

சீல ஈறுகட்கு ஏலாமை

“ஓளவென வருஉம் உயிரிறு சொல்லும்
ஞநமவ வென்னும் புள்ளி யிறுதியும்
குற்றிய லுகரத் திறுதியும் உளப்பட
முழந்த தோன்றா முன்னிலை மொழிக்கே”.

ஓள உயிர்ந்று முன்னிலை வினைச்சொல்லும் ஞ, ந, ம, வ மெய் ஈற்று முன்னிலை வினைச்சொல்லும் குற்றியலுகர ஈற்று முன்னிலை வினைச்சொல்லும் முற்கூறிய இயல்பு மிகுதலுண்டு என்பதாகும்.

(எ-கா) கெளவுகொற்றா, கெளவுக்கொற்றா
உரிஞாகொற்றா, உரிஞாக்கொற்றா

உயர்தினைப்பெயர் நான்கு கணத்தும் இருவழியும் முடிதல்

“உயிரி நாகிய உயர்தினைப் பெயரும்
புள்ளி யிறுதி உயர்தினைப் பெயரும்
எல்லா வழியும் இயல்பென மொழிய”.

உயிர்நாகிய உயர்தினைப் பெயர்களும் புள்ளி ஈறாகிய உயர்தினைப் பெயர்களும் நான்கு கணமும் வரின் அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லா இடத்தும் இயல்பாகும் என்பர்.

(எ-கா) நம்பி எனவும், அவன் எனவும் நிறுத்தி அல்வழிக்கண் குறியன், சிறியன், தீயன், பெரியன் எனவும் வரும்.

இகர ஈற்று உயர்தினைப் பெயர்மிக்க திரிபு பெறுதல்

“அவற்றுள்

இகர ஈற்றுப்பெயர் திரிபிட னுடைத்தே”.

உயர்தினைப் பெருள் ‘இ’ கர ஈற்றுப் பெயர்கள் இயல்பாகாமல் திரிந்து முடியும் இடங்களும் உண்டு.

(எ-கா) கண்ணகிக் கோயில், செட்டிக்குளம்.

விரவுப்பெயர் இயல்பாதல்

“அ. நினை விரவுப்பெயர் இயல்புமா ருளவே”.

உயர்தினையோடு அ. நினை விரவும் விரவுப்பெயர்கள் இயல்பாய் முடிவனவும் உண்டு.

(எ-கா) சாத்தன குறியன், சாத்தன் குறிது, சாத்தான் கை எனவும் வரும்.

மூன்றாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை திரிபுகள்

“புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும்
வல்லெலமுத்து மிகுதி சொல்லிய முறையான்
தம்மி னாகிய தொழிற்சொல் முன்வரின்
பொய்ம்மை யாகலும் உறழத் தோன்றலும்
அம்முறை இரண்டும் உரியவை உளவே
வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்”.

புள்ளியிறுதி சொல்லும் உயிரிறுதிச் சொல்லும் வேற்றுமைப் புணர்ச்சியில் வரும் போது வல்லெலமுத்து மிகுந்து வரும். எனினும் மூன்றாம் வேற்றுமை வினைச்சொற்கள் முன்வரின் இயல்பாகவும் உறழ்ந்தும் வரும்.

(எ-கா) பூ தொடுத்த மாலை - பூத்தொடுத்த மாலை வளிகோட்டப்பட்டான் - வளிக்கோட்டப்பட்டான்

“மெல்லெலமுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும்
வல்லெலமுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும்
இயற்கை இருங்கின் மிகற்கை தோன்றலும்
உயர்மிக வருவழி யுபிர்கெட வருதலும்
சாரியை யுள்வழிச் சாரியை கெடுதலும்
சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையலும்
சாரியை யியற்கை உறழத் தோன்றலும்
உயர்தினை மருங்கின் ஒழியாது வருதலும்
அஃறினை விரவுப்பெயர்க் கவ்விய னிலையலும்
மெய்ப்பி தாகிடத் திபற்கை யாதலும்
அன்ன பிழிவுந் தன்னியல் மருங்கின்
மெய்பேறக் கிளர்ந்து பொருள்வரைந் திசைக்கும்
ஜகார வேற்றுமைத் திரிபென மொழிய”.

இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிகள் பிற புணர்ச்சி விதிகளுக்கு மாறுபட வரும். ஜகார வேற்றுமைத் திரிபுகள் தனது இயல்பான தன்மையை எடுத்து விளக்கும். வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கு வேறுபட்டு அமையும். அதாவது மெல்லெலமுத்து மிக வேண்டிய இடத்தில் வல்லெலமுத்து தோன்றும். வல்லெலமுத்து மிக வேண்டிய இடத்தில் மெல்லெலமுத்து தோன்றும் இயல்பாக வேண்டிய இடத்து மிகும். உயிர் தோன்ற வேண்டிய இடத்துக் கெடும். சாரியை உள்ளவிடத்தில் அதனோடு உருபு தோன்றும். சாரியை பெறுதவிடத்தில் வருமொழி வல்லினம் உறழத் தோன்றுதலும் உயர்தினைப் பெயரில் தன்னுருபு விரிந்தே வருதலும் அஃறினை விரவுப் பெயர்க்கும் அதே இயல்பு வருதலும் மெய் திரிய வேண்டிய இடத்து இயல்பாதலும் அத்தன்மைய பிறவும் அமையும்.

(எ-கா) கற்கண்டைத் தின்றான், கற்கண்டினைத் தின்றான்
கற்கண்டுத் தின்றான், கற்கண்டு தின்றான்

இகர ஜகார ஈற்று அல்வழி முடியும், ஏழாம் வேற்றுமை முடிபும்

“வேற்றுமை யல்வழி இ ஜ யென்னும்
ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைஇய
அவைதாம்
இயல்பா குநவும் வல்லெலமுத்து மிகுநவும்
ஊற்மா குநவும் என்மனார் புலவர்”.

அல்வழியில் இ, ஜ ஈற்றையுடைய பெயற்சொற்கள் இயல்பு, வல்லெலமுத்து மிகுதல், உறழ்ச்சியாப் முடிவன என மூன்று வகையினை உடையது.

(எ-கா) பருத்தி சிறிது
பருத்திச் செடி
விலை சரிந்தது

“சுட்டுமுத லாகிய இகர இறுதியும்
எகரமுதல் வினாவின் இகர இறுதியும்
சுட்டுச்சினை நீடிய ஜ யென் இறுதியும்
யாவென் வினாவின் ஜ யென் இறுதியும்
வல்லெலமுத்து மிகுநவும் உற்மா குநவும்
சொல்லிய மருங்கின் உளவென மொழிய”.

அ, இ, உ எனும் சுட்டெழுத்து முதலாகிய இகர இறுதி இடைச்சொற்களும் எகர வினா முதலாகிய இகர இறுதி இடைச்சொல்லும், சுட்டெழுத்து நீண்டு ஜ என் இறுதிபெற்ற சொல்லும் யா

என்ற வினா ஜகார இறுதிச் சொல்லும் முற்கூறிய இகர ஜகார ஈற்புப்புணர்ச்சிப்பாடு வல்லெழுத்து மிகுந்தும் உறுந்தும் முடியும்.
(எ-கா) அதோளிக் கொண்டான்
ஆண்டைக் கொண்டான்

நெடில்முன் ஒற்றும் குறில்முன் ஒற்றும்

“நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும் குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும் ஆறியத் தோன்றிய நெறியிய வென்ப”.
நெட்டெழுத்தின் முன் ஒற்றுத் தன் வடிவ கெடுதலும் குற்றெழுத்தின் முன் நின்ற மெய் இரட்டித்தலும் நன்கு அறியும்படி தோன்றிய மொழியது இயற்கை.
(எ-கா) கோரீது, கோன்று – நெடியதன் முன் ஒற்று கெட்டது.
மண்ணகல், பொன்னகல் - குறியதன் முன் தன்னுருவு இரட்டின.

குறியதன் முன்னர் ஒற்று இரட்டாமை

“ஆறன் உருபினும் நான்கன் உருபினும் கூறிய குற்றொற் றிரட்ட வில்லை ஈராகு புள்ளி அகரமொடு நிலையும் நெடுமுதல் குறுகு மொழிமுன் னான்”.
நெட்டெழுத்துக் குறுகி நிற்கும் சொற்களின் இறுதி மெய் அகரம் பெற்று நிற்கும். இவற்றோடு இணையும் ஆறு நான்கு வேற்றுமை உருபிற்கு முன்னே குறில் ஒற்று இரட்டுவதில்லை.
(எ-கா) தமது, தமக்கு
நமது, நமக்கு
எல்லார் தமதும், எல்லார் தமக்கும் என வரும்.

நும் இறுதி அற்று பெறுதல்

“நும்மென் இறுதியும் அந்நிலை திரியாது”.
நும் என்னும் மகரவிறுதி மேற்கூறிய அகரம் பெறுதல். குற்றொற்றிரட்டாமை என்ற நிலைகளை விட்டு மாறாது.
(எ-கா) நும் - அது - நுமது
நும் - கு - நுமக்கு

“உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமும் உயிரும் வருவழி இயற்கை”.
உகரப் பேற்றோடு புணரும் புள்ளியிறுதிகள் யகரமும் உயிரும் வரும்போது உகரம் பெறாது இயல்பாக வரும்.
(எ-கா) உரிஞ்யாது, பொருந்யானா

அளவு நிறைப் பெயர்கள் புணர்தல்

“உயிரும் புள்ளியும் இறுதி யாகி அளவும் நிறையும் எண்ணுங் கட்டி உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும் தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்தை வருஉங் காலங் தோன்றின் ஒத்த தென்ப ஏயென் சாரியை”.
உயிரும் மெய்யும் ஈராகி அமையும் முகத்தல், நிறுத்தல், எண்ணல் அளவைச் சுட்டும் எல்லாச் சொற்களும் தமக்கு இனமாகிய சொற்கள் தம் முன் தாம் வருமானால் ‘ஏ’ என் சாரியை சேர்த்து சொல்லுவதே பொருத்தமாகும்.
(எ-கா) ஒன்றேகால் படி, இரண்டேகால் கிலோ கொடு.

அரை ஏகாரச் சாரியை பெறாமை

“அரையென வருஉம் பால்வரை கிளவிக்குப் புரைவ தன்றால் சாரியை யியற்கை”.
'அரை' என்ற பாதியை குறிக்கும் சொல்லுக்கு 'ஏ' என் சாரியை பொருந்துவதன்று.

(எ-கா) ஒன்றைர, ஏழைரப்பாடு

குறை மொழி வேற்றுமை பெறுதல்

“குறையென் கிளவி முன்வரு காலை
நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை”.

குறை என்பதும் அளவு அச்சொல் வருமொழியாக வரும்போது வேற்றுமைப் புணர்ச்சிக்குக் கூறிய இலக்கணத்தைப் பெற்று வரும்.

(எ-கா) உரிக்குறை, நிதிக்குறை, எடைக்குறை.

குற்றியலகரம் ‘இன்’ சாரியை பெறுதல்

“குற்றிய லுகரக் கின்னே சாரியை”.

குற்றியலுகர அளவுப் பெயர்களுடன் குறைச்சொல் சேரும்போது இடையே ‘இன்’ சாரியை வரும்.

(எ-கா) உழக்கின் குறை, ஒன்றின் குறை

கலம் அத்துச் சாரியை பெறுதல்

“அத்திடை வருஉங் கலமென் அளவே”.

கலம் என்னும் முகத்தல் அளவுப்பெயர் “குறை”யொடு புணருமிடத்தில் இடையே ‘அத்துச்’சாரியை வரும்.

(எ-கா) கலத்துக்குறை

பனை, கா இன் சாரியை பெறுதல்

“பனையென் அளவுங் காவென் நிறையும்

நினையுங் காலை இன்னொரு சிவனும்”.

புனை என்னும் அளவுப் பெயரும் கா என்னும் நிறைப் பெயரும் குறை என்பதனோடு பொருந்துமிடத்து இன் சாரியை வரும்.

(எ-கா) பனையின் குறை, காவின் குறை.

அளவுப் பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் முதலெழுத்துக்கள்

“அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுத லாகி
ஊளவெனப் பட்ட ஒன்பதிற் ழெழுத்தே

அவைதாம்

கசதப என்றா நமவ என்றா

அகர உகரமோ மலையென மொழிப்”.

முகத்தலாவை நிறுத்தலாவை பெயர்கட்கு, மொழி முதலாக வரும் எழுத்துக்கள் ஒன்பது. அவை க, ச, த, ப, ம, வ, அ, உ.

(எ-கா) கலம், சாடி, வட்டில், உழக்கு – முகத்தல் அளவைப் பெயர்கள் தொடி, நிறை, மாவரை, இம்மி – நிறுத்தலாவை பெயர்கள்

புறனடை

“ஈழியல் மருங்கின் இவை இவற்றியல்பெனக்
கூறிய கிளவிப் பல்லா ழெல்லாம்
மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி
ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே”.

உயிர், மெய் ஈழுகள் வருமொழியோடு புணரும் போது இவ்விவ்வாறு புணரும் என இதுவரை பற்பல நெறிமுறைகள் சொல்லப்பட்டன. அந்நெறி முறைகளைக் கொண்டு உலகில் நடக்கும் வழக்குகளோடு சார்த்திப் புணர்மொழிகளைப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

யாவர், யாது மருஉ முடிபு

“பலர்நி சொல்முன் யாவர் என்னும்
பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை
ஒன்றியி சொல்முன் யாதென் வினாவிடை
ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும்
மருவின் பாத்தியின் திரியுமன் பயின்தே”.

உயர்தினையில் பலரை வினவி அறியும் யாவர் என்னும் பெயரினிடையே ‘வ’ கெடும். வினாப் பெயரிடையே வகரம் வரும் போது கெடுதல் இல்லை.

(எ-கா) யாவர் - யார் - வகரம் கெடுதல்

யாது - யாவது - வகரம் கெடவில்லை.

அலகு - 3

உருபியல்

அ, ஆ முதலிய ஈழகள் உருபினொடு புணர்தல்

“அஆ உஊ ஏஓள என்னும்
அப்பால் ஆஹன் நிலைமொழி முன்னர்
வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை”.

அ, ஆ, உ, ஊ, ஏ, ஓள என்னும் ஆற்றையும் ஈராகவுடைய நிலைமொழிமுன் வரும் வேற்றுமை அருபுகட்கு ‘இன்’ சாரியை அமையும்.

(எ-கா) பலாவினை, கதவினுக்கு

அகர ஈற்றுப் பெயர்கள் வற்றோடு பொருந்துதல்

“பஸ்லவை நுதலிய அகர இறுபெயர்
வற்றோடு சிவணல் எச்ச மின்தே”.

பல்ல சில்ல என்னும் பன்மைப் பொருட்பெயர்களின் இறுதி அகரம் வற்றுச்சாரியையோடு பொருந்தி வரும்.

(எ-கா) பலவற்றை, கண்டவற்றை

யா என் வினாவும் அற்றாதல்

“யாவென் வினாவும் ஆயியல் திரியாது”.

யா என்னும் வினாப்பெயரும் மேற்கூறிய வற்றுச் சாரியை பெறும்.

(எ-கா) யாவற்றை.

குட்டு முதல் உகரம் உருபொடு புணர்தல்

“குட்டுமுத லுகரம் அன்னொடு சிவணி
ஷ்டடிய மெய்யொழித் துகரங் கெடுமே”.

குட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுச் சொல் அன்சாரியையோடு பொருந்தி மெய் இருக்க உகரம் கெடும்.

(எ-கா) அதனை, அதனொடு

இதனை, இதனொடு

ஊதனை, உதனொடு

குட்டு முதல் ஜகாரம் வற்றுப் பெறுதல்

“குட்டுமுத லாகிய ஜெயன் இறுதி
வற்றோடு சிவணி நிற்றலும் உடித்தே”.

குட்டு ஜகார ஈற்றுச்சொல(அவை) உருபு சேரும் போது வற்றுச் சாரியை பொருந்தி, அவ்விறுதி ஜகாரம் நிற்றலும் நில்லாமையும் உண்டு. ஜகாரம் கெட்டவழி நின்ற வகரத்தினை அவற்றை இவற்றை உவற்றை என்ற கூறுதல் வேண்டும்.

(எ-கா) அவையற்றை, அவையற்றையோடு

இவையற்றை, இவையற்றையோடு
உ_வையற்றை, உ_வையற்றையோடு.

யா வினாவின் ஜகார இறுதியும் வற்றுப் பெறுதல்

“யாவென் வினாவின் ஜயேன் இறுதியும்
அயியல் திரியா தென்மனார் புலவர்
ஆவயின் வகரம் ஜயோடுங் கெடுமே”.

யாவை என்னும் வினாவின் ஜகார இறுதியும் மேற்கூறிய இயல்பில் திரியாது ‘வற்று’ச் சாரியை பெறும். அப்போது வகரம் ஜகாரத்தோடும் கெடும்.

(எ-கா) யாவற்றை, யாவற்றோடு

நீ நெடு முதல் குறுகுதல்

“நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும்
ஆவயின் னகரம் ஓற்றா கும்மே”.
நீ என்னும் ஒரு பெயரில் நெடில் குறுகிய னகர ஓற்று இடம்பெறும்.

(எ-கா) நின்னென, நின்னோடு

ஒகார இறுதிக்கு ஒன் சாரியை பெறுதல்

“ஒகார இறுதிக்கு ஒன்னே சாரியை”.
ஒகார ஈற்றிற்கு இடையில் ‘ஒன்’ சாரியை வரும்.
(எ-கா) கோஒனை, கோஒனோடு

அஆ ஈற்று மரப்பெயர் ஏழஞ்சிருபொடு புணர்தல்

“அஆ என்னும் மரப்பெயர்க் கிளாவிக்கு)
அத்தொடுஞ் சிவனும் ஏழன் உருபே”.
அஆ என்று சொல்லப்படும் மரத்தை உணரநின்ற சொற்களுடன் ஏழாம் உருபு சேரும் போது முற்கூறிய ‘இன்’ னோடு மட்டுமல்லாமல் அத்தும் பொருந்தும்.
(எ-கா) விளவத்துக்கண், பலாவத்துக்கண்

ஞகர நகரப் புள்ளியிறுதி இன்சாரியை பெறுதல்

“ஞநன் புள்ளிக்கு இன்னே சாரியை”.
ஞ, ந என்று சொல்லப்படுகின்ற புள்ளி ஈறுகட்கு இன்சாரியை வரும்.
(எ-கா) உரிணினை, உரிணினோடு
பொருநினை, பொருநினோடு

சுட்டுமுதல் வகர ஈறு மூன்றும் வற்றுப் பெறுதல்

“சுட்டுமுதல் வகரம் ஜயம் மெய்யும்
கெட்ட இறுதி யியல்தீரி பின்றே”.
சுட்டுமுத்தினை முதலாகவுடைய வகரவீற்றுச்சொல் ஜகாரமும் அதனாற் பற்றப்பட்ட மெய்யும் கெட்டு வற்றுப் பெற்று மூடியும்.
(எ-கா) அவற்றை, அவற்றோடு
இவற்றை, இவற்றோடு
உவற்றை, உவற்றோடு

ஏனை வகரம் இன் பெறுதல், மகர இறுதி அத்துச் சாரியை பெறுதல்

“ஏனை வகரம் இன்னோடு சிவனும்”.
ஏனைய வகர ஈறு தெவ் இன்சாரியை பொருந்தும்.
(எ-கா) தெவ்வினை, தெவ்வினையோடு

“ம.கான் புள்ளிமுன் அத்தே சாரியை”.
முகரமாகிய புள்ளியீற்றுச் சொல்முன் அத்துச் சாரியை வரும்.
(எ-கா) மரத்தை, மரத்தோடு

மகரவீற்றுச் சில பெயர் இன்சாரியை பெற்று மூடிதல்

“இன்னிடை வருஉம் மொழியுமா ருளவே”.

மகரவீறு அத்துச்சாரியைத் தவிர இன்சாரியைகள் இடைவர முடியும்.

(எ-கா) உருமினை, உருமினோடு

நும் ஈறு உருபொடு முடிதல், தாம், நாம், யாம், உருபொடு புணர்தல்

“நும்மென் இறுதி இயற்கை யாகும்”.

நும் என்னும் மகரவீறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெறாது இயல்பாய் முடியும்.

(எ-கா) நும்மை, நும்மொடு

“தாம்நாம் என்னு மகர இறுதியும்
யாமென் இறுதியும் அதனோ ரண்ன
ஆன ஆகும் யாமென் இறுதி
ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்
ஏனை யிரண்டும் நெடுமுதல் குறுகும்”.

தாம் நாம் என்னும் மகர ஈறும் யாம் என்னும் மகர இறுதியும் அத்தும் இன்னும் சாரியை பெறாது முடியும். ‘யாம்’ என்னும் மொழியில் ஆகாரம் ஏகாரமாகி யகர மெய் கெட்டு ‘எம்’ என நிற்கும். ஏனைய இரண்டும் நெடில் முதல் இறுகித் தம் நம் ஆகும்.

(எ-கா) தம்மை, தம்மொடு

நும்மை, நும்மொடு
எம்மை, எம்மொடு

எல்லாம் உருபொடு புணர்தல் மற்றும் உயர்தினையில் நம் பெறுதல்

“எல்லா மென்னும் இறுதிமுன்னர்
வற்றென் சாரியை முற்றுத் தோன்றும்
உம்மை நிலையும் இறுதி யான”.

‘எல்லாம்’ என்னும் மகரவீற்றுச் சொல் முன் வற்றுச் சாரியை தோன்றி உம் சாரியை இறுதியில் நிலைபெறும்.

(எ-கா) எல்லாவற்றையும், எல்லாவற்றோடும்

“உயர்தினை யாயின் நம்மிடை வருமே”.

எல்லாம் என்னும் விரவ்பெயர் உயர்தினையைக் குறிக்குமிடத்து நம் சாரியை பெறும்.

(எ-கா) எல்லா நம்மையும், எல்லா நும்மொடும்.

எல்லாரும், எல்லீரும் என்பன உருபொடு புணர்தல்

“எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும்
எல்லீரு மென்னு முன்னிலை யிறுதியும்
ஒற்றும் உகரமுங் கெடுமென மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
உம்மை நிலையும் இறுதி யான
தம்மிடை வருஉம் படர்க்கை மேன
நும்மிடை வருஉம் முன்னிலை மொழிக்கே”.

உருபு சேரும்போது எல்லாரும் என்னும் படர்க்கை மகர இறுதியும், எல்லீரும் என்னும் முன்னிலை மகர இறுதியும் தம் முன்னுள்ள உகரத்தோடும் கெடும். ரகரப் புள்ளி நிற்க ‘உம்’ சாரியை இறுதியில் நிலைபெறும். படர்க்கையில் ‘தம்’ சாரியையும் முன்னிலையில் நும் சாரியையும் இடையில் வரும்.

(எ-கா) எல்லார் தம்மையும், எல்லார் தம்மொடும்
எல்லீர் நும்மையும், எல்லார் நும்மொடும்.

தான் யான - உருபொடு புணர்தல்

“தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும்
மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே”

தான், யான் என்னும் இரண்டு ‘ணகர்’ ஈறும் மேல் மகரவீற்றுள் சொல்லப்பட்ட மூன்று பெயரொடும் கெட்டு முடியும்.

(எ-கா) தன்னை, தன்னொடு
என்னை, என்னொடு

அழன், புழன் - உருபொடு புணர்தல்

“அழனே புழனே ஆயிரு மொழிக்கும்
அத்தும் இன்னும் உறமுத் தோன்றல்
ஒத்த தென்ப உணரு மோரே”.

அழன், புழன் இரு மொழிக்கும் அத்துச்சாரியையும், இன்சாரியையும் உறம்ந்து தோன்றும்.

(எ-கா) அழத்தை, அழத்தொடு, அழனினை, அழனினொடு
புழத்தை, புழத்தொடு, புழனினை, புழனினொடு

ஏழ் ‘அன்’ சாரியையும் குற்றியலுகரம் ‘இன்’ சாரியையும் பெறுதல்

“அன்னென் சாரியை ஏழன் இறுதி
முன்னாத் தோன்றும் இயற்கைத் தென்ப”.

அன் என்னும் சாரியை ஏழென்னும் சொல்லினுதியின் முன்னே தோன்றும் இயல்புடையதென்று சொல்லுவார்.

(எ-கா) ஏழனை, ஏழனொடு

“குற்றிய லுகரத் திறுதி முன்னர்
முற்றத் தோன்றும் இன்னென் சாரியை”.

குற்றியலுகரத்து இறுதிக்கு முன்னர் ‘இன்’ சாரியை தோன்றும்.

(எ-கா) வரகினை, வரகினொடு
நாகினை, நாகினொடு.

ஈ, ற ஒற்று இரட்டுதல், யாண்டு இன் சாரியை பெறாமை

“நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும்
அப்பான் மொழிகள் அல்வழி யான்”.

உ, று ஈற்று நெடில் தொடர் குற்றுகரங்கள் ஒற்று இரட்டித்து வேற்றுமை உருபேற்கும். கு, சு,
து, பு ஈற்று குற்றுகரங்கள் உருபேற்கும் போது இரட்டிப்பதில்லை.

(எ-கா) நாடுஜூரீநாட்டை
ஆயுஞ்சூரீஞ்சோடு

“அவைதாம்
இயற்கைய வாகுஞ் செயற்கைய என்ப”.

அவை சாரியை பெறாது இயற்கையாக முடியும். சில சொற்கள் சாரியை பெற்று வருதலுமண்டு.

(எ-கா) நாட்டை - இயல்பாக வருதல்
நாட்டினை - சாரியை பெற்று வருதல்

எண்ணுப்பெயர் ‘அன்’ சாரியை பெறுதல்

“எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்”.

எண்ணுப் பெயர்களது குற்றுகர ஈறு அன் சாரியை பெறும்.

(எ-கா) ஒன்றனை, இரண்டனை

ஒருப்.து முதலியன ஒருபான் முதலிய ஆதல்

“ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வருஉம்
எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலை
ஆனிடை வரினு மான மில்லை
அ.ஃ.தென் கிளாவி ஆவபிற் கெடுமே
உய்தல் வேண்டும் ப.ஃ.கான் மெய்யே”.

ஒன்று முதல் எட்டு வரையள்ள எண்ணுப் பெயர்களை, பத்து எண்ணும் சொல் தொடர்ந்து வருவதுண்டு. ஒருப்.து, இருப்.து இதில் அ.ஃ.து கெட்டு ஒருப் எண்று நின்று ஆன் சாரியை சேரும்.

(எ-கா) ஒரு பானை, இரு பானை

யാതു, ആധ്യതമ് ‘അൻ’ ചാരിയൈ പെന്തുൽ

“യാതെൻ ഇരുതിയുങ്ക് സെട്ടുമുത ലാകിയ
ആധ്യത ഇരുതിയുമ് അൻഡോടു ചിവഞ്ഞുമ്
ആധ്യതങ്ക് കെടുതല് ആവധി നാൻ”.

യാതു എൻ വന്നുമ് കുറ്റുകര ശ്രൂമം സെട്ടെമുത്തൈ മുതലാകവുടൈയ ആധ്യത്ത തൊടർ കുറ്റുകര
ഇരുതിയുമ് അൻ ചാരിയൈയോടു പൊന്തുന്തുമ്. അതില് ആധ്യതമ് കെടുമ്.
(എ-കാ) ധാതനൻ, ധാതനോടു
അതനൻ, അതബനോടു

തിശൈപ്പെയരോടു ഏമനുരുപു പുണ്ണർതലൾ

“ഏഴും ഉരുപിറ്റകുത് തിശൈപ്പെയർ മുൻനർസ്
ചാരിയൈക കിണവി ഇധന്നകൈ മാകുമ്
ആവധിൻ ഇരുതി മെധ്യോടും കെടുമേ”.

ഏഴാമ് വേദ്രുമൈ ഉരുപിറ്റകു (കൺ) തിശൈപ്പെയർകൾിൻ മുൻനർ ഇൻ ചാരിയൈയിൻറി
ഇയല്പാകവുമ് മുടിയുമ്. ഇയല്പാകുമ് വഴി തിശൈപ്പെയർ ഇരുതിയില് കുറ്റുകരമ് മെധ്യോടും കെടുമ്.
(എ-കാ) വടക്കു ഇന്ത്തക്കണ്ണീവടക്കിന്കൺ
തെന്നക്കണ്ണാർത്തെന്നകൺ

പുരണംട്ട

“പുൺസി ഇരുതിയുമ് ഉപിരിപു കിണവിയുമ്
ചൊല്ലിയ അല്ല ഏന്നൈ എല്ലാമ്
തേരുങ്ക് കാലൈ ഉരുപോടു ചിവണ്ണിസ്
ചാരിയൈ നില്ലൈയുമ്”

പുൺസി ശ്രൂ ഉപിരിപു ചൊറ്റക്കുന്നൾ മുൻപു കൂദാത എല്ലാമ് ആരാധുമ് പൊമുതു അവവ
വേദ്രുമൈ ഉരുപുക്കുന്നം പൊന്തുന്തി വന്നുമ് പൊമുതു ചാരിയൈ പെന്തുമും വന്നുമുള്ള വന്നുമുള്ള
കൂദാത പുൺസികൾ ജൗന്തു: ണ്ണ, ധ, ര, ല, ഓ ഉപിരിപു ഒന്നു ഇ. മണ്ണന്നൈ, മണ്ണന്നിനൈ
ഇവൈയുമ് ചാരിയൈ പെന്തുമും പെന്തുമും വന്നുമ്.

ഉപിരി മയന്കിയൽ

അകര ശ്രൂ

അല്വഴിയില് അകര ശ്രുപു പെയർപ്പ് പുണ്ണർക്കി

“അകര ഇരുതിപ് പെയർന്നിലൈ മുൻനർ
വേദ്രുമൈ ധലവഴിക് കചതുപത് തോൺറിൻ
തത്തമ് ഒത്തു ഒന്തിടൈ മികുമേ”.

അകര ഇരുതിപ് പെയർകൾ നില്ലൈമൊழിയായ നിന്തക അവന്നിൻ മുൻ അല്വഴിപ് പുണ്ണർക്കിയില്
കചതുപ മുതലെല്ലുത്തും ചൊറ്റകൾ വരിൻ അക് കചതുപ കക്കാകിയ ഒന്തു ഇടൈപില് മികുമ്. മെല്ലിനംമ്
മികുതലുമ് ഉണ്ടു.

(എ-കാ) തടക്കൈ, ഇരപ്പൊമുതു

അകര ശ്രു വിനൈസ്‌ചൊല്ലുമും ഇടൈസ്‌ചൊല്ലുമും

“വിനൈഡെന്കു കിണവിയുമ് ഉവമക് കിണവിയുമ്
എൻവെൻ എസ്സമുമ് സെട്ടിൻ ഇരുതിയുമ്
ആന്ക എൻനുമും ഉരൈയസൈക് കിണവിയുമ്
നൂങ്കാർക് കിണന്ത വല്ലെല്ലുത്തു മികുമേ”.

അകരവീഘ്ന വിനൈഡെന്കു ചൊല്ലുമും ഉവമക് ചൊല്ലുമും ‘എൻ’ എൻനുമും എസ്സക് ചൊല്ലുമും
സെട്ടാകിയ അകര ശ്രൂമും ഉരൈയസൈക് കിണവിയാകിയ ആന്ക എൻപതുമും ആകിയ ഇടാങ്കൾില് മുന്തക്കറിയ
വല്ലെല്ലുത്തു മികുമ്.

(എ-കാ) പുപ്പോലശ് ചിരിത്താൻ, അമുതെനപ് പേചിനാൻ

அகரச் சுட்டு மென்கணத்தொடு புணர்தல்

“சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்
ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்”.

சுட்டெழுத்தாகிய அகரத்தின் முன்னர் ஞ ந ம வருமாழியாக வந்தால், பொருந்திய ஒற்று இடையே மிகும்.

(எ-கா) அஞ்ஞாலம், அந்நால்

அகரச் சுட்டின் முன் யவமெய்

“யவமுன் வரினே வகரம் ஒற்றும்”.

அகரச்சுட்டு நிற்க, வருமாழி முதலில் ய வ வரின் இடையே வகர ஒற்று மிகும்.

(எ-கா) அவ்யாழ், அவ்வளை

அகரச்சுட்டின் முன் உயிர் மற்றும் அகரச் சுட்டு செய்யுள்ள நீஞ்தல்

“உயிர்முன் வரினும்” ஆயியல் திரியாது”.

அகரச் சுட்டின் முன் உயிரெழுத்து வரினும் மற்கூறிய வகர ஒற்று மிகும்.

(எ-கா) அவ்வணி, அவ்விலக்கணம்

“நீட் வருதல் செய்யுள்ள உரித்தே”.

செய்யுளில் அகரச்சுட்டு நீண்டு வரும்.

(எ-கா) ஆயிடை, ஆயிரு

சாவ என்னும் அகராற்றுச் சொல்

“சாவ என்னும் செயவென் எச்சத்து

இறுதி வகரம் கெடுதலும் உரித்தே”.

‘சவ’ என்னும் செய வாய்ப்பாட்டு வினை எச்சத்தின் இறுதி வகரம் கெட்டுப் போதலும் கெடாது நிற்றலும் உண்டு.

(எ-கா) சாக்குத்தினான் - வகரம் கெடுதல்

சாவக் குத்தினான் - வகரம் கெடவில்லை

அகர சுறு இயல்பாய் முடிதல்

“அன்ன என்னும் உவமக் கிளவியும்
அன்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்
செய்ம்மன என்னுந் தொழிலிறு சொல்லும்
ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்
செய்த என்னும் பெயரெஞ்ச கிளவியும்
செய்யிய என்னும் வினையெஞ்ச கிளவியும்
பலவற் றிறுதிப் பெயர்க்கொடை உள்பப
அன்றி அனைத்தும் இயல்பென மொழிய”.

அன்ன என்பது அன்மையில் உள்ளாரை அழைக்கும் பெயர்ச்சொல். செய்மன வாய்ப்பாட்டு வினைமுற்றுச் சொல், வியங்கோட் சொல், செய்த என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சச் சொல், ‘அம்ம’ என்னும் இடைச்சொல் பல என்னும் பெயர்ச்சொல் ஆகியவை அனைத்தும் எதிரே க ச த ப க்கள் வரின் இயல்பாகப் புனரும்.

(எ-கா) பொன் அன்ன குதிரை

செந்நாய்

காணிய சென்றேன்

வாழிய என்னும் அகர சுறு

“வாழிய என்னும் செயன் கிளவி
இறுதி யகரம் கெடுதலும் உரித்தே”

‘செய’ வாய்ப்பாட்டு வாழிய வியங்கோள் வினைமுற்று இறுதி யகரம் கெட்டு முடிதலும் உண்டு. கெடாது முடிதலும் உண்டு.

(எ-கா) வாழி தமிழ்
வாழிய தமிழ்

அம்ம இறுதி அகரம் நீடல், பல சில செய்யுள் முடிபு

“உரைபொருட் கிளவி நீட்டமும் வரையார்”.

‘அம்ம’ என்னும் சொல் ‘அம்மா’ என நீஞ்தலும் உண்டு.

(எ-கா) அம்ம கேள், அம்மா கேளாய்.

“பலவற்றி இதி நீடுமொழி உளவே

செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான”.

பல சில என்னும் சொற்களினிறுதி செய்யுளுள் வரும் போது நீண்டு நிற்றலும் உண்டு.

(எ-கா) பலாஅஞ், சிலாஅ மென்மனார் புலவர்

பல, சில – தம்முன் தாம் புணர்தல்

“தொடரல் இறுதித் தம்முன் தாம்வாரின்

லகரம் றகரவொற் றாதலு முரித்தே”.

தொடர்மொழி அல்லாத ஈரைமுத்தொரு மொழியாகிய பல சில என்னும் அகர ஈற்றுச் சொற்கள் தம்முன்னே தாம் வரின் லகரம் றகரமாதலும் உண்டு.

(எ-கா) பலுபலழீபற்பல

சிலுசிலழீசிற்சில

பல, சில வல்லெழுத்து விகற்பமாதல்

“வல்லெழுத் தியற்கை உளழுத் தோன்றும்”.

மேற்கூறிய பல சில என்னும் இரண்டிற்கும் வல்லெழுத்து மிகுந்தும் மிகாமையுமாகி உறும்ந்தும் தோன்றும்.

(எ-கா) பலப்பல, பலபல

சிலச்சில, சிலசில

அகர ஈற்றுப்பெயர் முன் வன்கணம் வேற்றுமையிற் புணர்தல்

“வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே”.

அல்வழியில் அகரவீற்றுப் பெயர்கள் எதிரே கசதப வரின் ஒற்று மிகும் என்பது போல இங்கு வேற்றுமையிலும் ஒற்று மிகும்.

(எ-கா) மலம்பட்டி, மலப்பட்டி

அகரவீற்று மரப்பெயர் முன் மென்கணம் மிகுதல்

“மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே”.

அகர ஈற்று மரப்பெயர்ச் சொல்லுக்கு மெல்லெழுத்து மிகும்.

(எ-கா) விளங்கோடு, அதங்கோடு

முக ‘இன்’ சாரியையும் ‘அத்து’ச் சாரியையும் பெறுதல்

“மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை”.

மக – பெயர்ச் சொல்லுக்கு வேற்றுமையின் இன் சாரியை வரும்.

(எ-கா) மகவின் கை

“அத்து அவன் வரினும் வரைநிலை இன்றே”.

மக –வுக்கு அத்தும் சாரியையாக வரும்.

(எ-கா) மகத்துக்கை

பல ‘வற்று’ச் சாரியை பெறுதல்

“பல வற்றிறுதி உருபியல் நிலையும்”.

‘பல’ அகர ஈற்றுச் சொல் கசதப க்களோடு சேரும் போது உருபொடு புணரும் முறைப்படி இடையே வற்றுப் பெறும்.

(எ-கா) பலவற்றுக்கோடு

ஆகார ஈறு

அல்வழியில் ஆகார ஈற்றுப் புணர்ச்சி

“ஆகார இறுதி அகர இயற்றே”:

ஆகார ஈற்றுப் பெயர்கள் அகர ஈற்றுக்குக் கூறியபடி புனரும். அல்வழியின் கண் க ச த ப வரின் வல்லெழுத்து பெற்று முடியும்.

(எ-கா) தாராக்கடிது, பலாப்பெரிது

செய்யா என்னும் ஆகார ஈற்று வினையெயச்சம்

“செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும்

அவ்வியல் நிரியாது என்மனார் புலவர்”.

செய்யா வாய்ப்பாட்டு வினை எச்சச் சொல்லும், வல்லெழுத்து மிகுந்து முடியும்.

(எ-கா) காணாக் கண்கள், உண்ணாக் கொண்டான்

ஆகார ஈற்று உம்மைத் தொகைப் புணர்ச்சி

“உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி
மெய்ம்மை யாக அகரம் மிகுமே”.

உம்மை தொக்க இருபெயர்த் தொகை சொற்களில், ஓர் அகரம் நிலைமொழி ஈற்றில் மிகும்.

(எ-கா) உவாஅப் பதினான்கு

ஆகார ஈறு இயல்பாய் முடிதல்

“ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
யாவென் வினாவும் பலவற் றிறுதியும்
ஏவல் குறித்த உரையசை மியாவும்
தன்தொழில் உரைக்கும் வினாவின் கிளவியோடு
அன்றி அனைத்தும் இயல்பென மொழிப்”.

ஆ, மா பெயர்களும் விளிப்பெயரும் யா வினாப் பெயரும் ஆகார ஈற்று எதிர்மறை வினைமுற்றும் மியா ஆகார ஈற்று இடைச் சொல்லும் தனது செயலைக் குறிக்கும் ஆகார ஈற்று வினாச்சொல்லும் இயல்பாய் முடியும்.

(எ-கா) ஆ அழைக்கிறது, மா செல்கிறது
யானா கேட்டேன்

ஆகார ஈற்றுப்பெயர் வேற்றுமையிற் புணர்தல்

“வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே”.

ஆகார ஈற்றுப்பெயர்கள் அல்வழியில் மட்டுமல்லாமல் வேற்றுமையிலும் வல்லெழுத்துக்கள் வந்தவழி அகர ஈற்று அல்வழி போல ஒரு தன்மைத்தாம் வல்லெழுத்து மிகுந்து முடியும்.

(எ-கா) தாராப்பறவை, பலாப்பழம்

ஆகார ஈற்றுடன் அகர எழுத்துப்பேறு தோன்றுதல்

“குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்
அறியத் தோன்றும் அகரக் கிளவி”

குறியெழுத்தின் முன்னிற்கும் ஆகார ஈற்றுச் சொல்லுக்கும் ஓரெழுத்து வருமொழி ஆகார ஈற்றுச் சொல்லுக்கும் இடையே அகரம் தோன்றும்.

(எ-கா) பலாஅக்கோடு
காஅக்குறை

இரா வேற்றுமையின் அகரம் பெறாமை

“இராவென் கிளவிக் ககர மில்லை”.

இரா என்னும் அகரவீற்றுச் சொல்லிற்கு முன் கூறிய அகரப்பேறு இல்லை.

(எ-கா) இராக்கொண்டான்

நிலா அத்துச் சாரியை பெறுதல்

“நிலாவென் கிளாவி அத்தொடு சிவனும்”
நிலா என்னும் சொல் அத்துச்சாரியையோடு பொருந்தி முடியும்.

(எ-கா) நிலாஅத்துக் கொண்டான்

யா - பிடா - தளா மென்கணம் மிகுதல்

“யாமரக் கிளாவியும் பிடாவுந் தளாவும்
ஆழுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே”.

யா என்னும் மரத்தை உணர்த்த நின்ற சொல்லும் பிடா என்னும் சொல்லும் தளா என்னும் சொல்லுமாகிய அம்முன்று மரப்பெயர்களும் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிகுந்து முடியும்.

(எ-கா) யாஅங்கோடு, பிடாஅங்கோடு, தளாஅங்கோடு, யாமரக்கிளை.

மா மரப்பெயரும் மா விலங்கும் ஆவும்

“மாமரக் கிளாவியும் ஆவும் மாவும்
ஆழுப் பெயரும் அவற்றோ ரண்ண
அகரம் வல்லெழுத் தலையவன் நிலையா
ங்கரம் ஒற்றும் ஆவும் மாவும்”.
மா மரப்பெயர்ச் சொல்லும் ஆ, மா என்னும் விலங்குப் பெயர்களும் முற்கூறிய ஓரெழுத்து மொழி யா மரச்சொல் முதலியவற்றோடு ஒத்த தன்மையவாகி மெல்லெழுத்து மிகுந்து வரும்.

(எ-கா) மாஅங்கிளை, ஆன்கொம்பு

ஆ னகர ஒற்றோடு இயைதல், ஈகார பகரம் புணர்தல்

“ஆனோற் றகரமொடு நிலையின் உடைத்தே”.
ஆ னகர ஒற்றாகிய சாரியையுடன், ஓர் அகரம் சேர்ந்து நிற்கும் இடமும் உண்டு.(ஆன் ‘ஆண்’ ஆகும்)

(எ-கா) ஆன நெய்

“ஆன்முன் வருஉம் ஈகாரப் பகரம்
தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே”.
ஆன் என்ற னகரச் சாரியை பெற்ற சொல் முன் வரும் பகரஈகாரமாகிய இடக்காரச்சொல், தான் தன் ஒற்று மிகுந்து, அதிலுள்ள ஈகாரம் இகர மாதலுமுண்டு.

(எ-கா) ஆப்பி, ஆப்பீ

ஆகார ஈறு செய்யுளில் முடிதல்

“குறியதன் இறுதிச் சினைகெட உகரம்
அறிய வருதல் செய்யுள்ள உரித்தே”.
குறியதன் இறுதிக்கண் நின்ற ஆகாரத்தினது சினையாகிய அகாரம் மாத்திரை கெட உகரம் செய்யுளில் அமைந்து நிற்கும்.

இகர ஈறு

இகர ஈற்றுப் பெயர் வேற்றுமையில் புணர்தல்

“இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே”.
இகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள் முன் கசதப வரின் வேற்றுமையில் வல்லெழுத்து மிகுந்து வரும்.

(எ-கா) கிளிச்சிறகு, கிளிக்கால்

இகர ஈற்றுப் புணர்ச்சியில் வன்கணம் மிகுதல்

“இனிஅணி என்னும் காலையும் இடனும்
வினையெஞ்சு கிளாவியுங் சுட்டும் அன்ன”.

இனி, அணி என்னும் காலமும் இடமும் உணர்த்தும் சொற்களும் இகர ஈற்று வினையெச்சச் சொல்லும் இகரச் சுட்டிடைச் சொல்லும் மேற்கூறியவாறு வல்லெலமுத்து மிகுந்து முடியும்.

(எ-கா) இனிக்கொண்டான், அணிக்கொண்டான், பாடிப்பறந்தது, இக்கொற்றன்.

இன்றி என்னும் வினையெச்சம் - செய்யுள் முடிபு

“இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி
நின்ற இகரம் உகரம் ஆதல்
தோன்றியல் மருங்கின் செய்யுஞள் உரித்தே”.

‘இன்றி’ என்னும் வினை எச்சச் சொல்லின் இறுதி இகரம் செய்யுஞள் உகரமாக மாறுவதுண்டு.

(எ-கா) உப்பின்று உண்க, உப்பின்றி உண்க.

இகரச் சுட்டுப் புணர்ச்சி, துணி பதக்கொடு புணர்தல்

“சுட்டின் இயற்கை முற்கிளாந் தற்றே”.

அகரச் சுட்டிற்குச் சொல்லப்பட்டவை இகர ஈற்றுக்கும் பொருந்தும், மெல்லெலமுத்து வரின் மிகும். இடையெழுத்தும் உயிரும் வரின் வகர ஒற்று மிகும். இவ்வுயிர் செய்யுஞள் நீட்டிசைக்கும்.

(எ-கா) இந்நால், இவ்யாழ், இவ்வடை, ஈவயினான்.

“பதக்குமுன் வரினே தூணிக் கிளவி
முதற்கிளாந் தெடுத்த வேற்றுமை யியற்றே”.

துணி முன் பதக்கு வரின் முன்பு சொல்லிய வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் வல்லெலமுத்து மிகும்.

(எ-கா) தூணிக்கொள், தூணிப்பதக்கு

நாழி உரியொடு புணர்தல்

“உரிவரு காலை நாழிக் கிளவி
இறுதி இகர மெய்யொடுங் கெடுமே
டகாரம் ஒற்றும் ஆவயி னான்”.

‘நாழி’ முன் ‘உரி’ வரின் ‘நாழி’யின் இகர இறுதி மெய்யொடு கெடும். அங்கு ட் வரும்படி முடியும்.

(எ-கா) நாடுரி, நாழிக்காயம்

பனி, வனி என்னும் இகரவீற்றுச் சொற்கள்

“பனியென வருஉங் கால வேற்றுமைக்கு
அத்தும் இன்னும் சாரியை ஆகும்”.

பனி என்னும் சொல்லுக்கு எதிரே சக்தப க்கள் வரின் அத்தும் இன்னும் சாரியையாக வரும்.

(எ-கா) பனியத்துக்கொண்டான், பனியிற் சென்றான்

“வனியென வருஉம் பூதக் கிளவியும்
அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப”.

‘வனி’ ஜம்புதங்களில் ஓன்றான காற்று. அது அத்தும் இன்னும் சாரியையாகப் பெறும்.

(எ-கா) வனியத்துக்கொண்டான், வனியிற் கொண்டான்.

உதி மரப்பெயர்ப் புணர்ச்சியில் மெல்லெலமுத்து மிகுதல்

“உதிமரக் கிளவி மெல்லெலமுத்து மிகுமே”.

‘உதி’ மரப்பெயர் முன் க ச த ப க்கள் வரின் அவற்றிற்கு இனமான மெல்லெலமுத்துக்கள் மிகும்.

(எ-கா) உதியங்கோடு

புளி என்னும் இகரவீற்று மரப்பெயர், சுவைப்பெயர் புணர்ச்சி

“புளிமரக் கிளாவிக்கு அம்மே சாரியை”.

புளி மரப்பெயர்ச் சொல்லுக்கு அம்முச் சாரியை வரும்.

(எ-கா) புளியங்கிளை, புளியம்பழம்

“ஏனைப் புளிப்பெயர் மெல்லெலமுத்து மிகுமே”.

சுவையை உணர்த்தும் ‘புளி’ என்னும் பெயர்ச் சொல்லுக்கு மெல்லெலமுத்து மிகும்.

(எ-கா) புளியங்கூழ்

சுவைப் புளிப்பெயர்ப் புணர்ச்சியில் வல்லெலமுத்து மிகுதல்

“வல்லெலமுத்து மிகினு மானம் இல்லை

ஓல்வழி யறிதல் வழக்கத் தான்”.

முற்கறிய ‘புளி’க்கு வல்லெலமுத்து மிகுந்து வரினும் குற்றமில்லை.

(எ-கா) புளிக்கூழ், புளிச்சோறு

நாட்பெயர் ‘ஆன்’ சாரியை பெறுதல்

“நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளாவிக்கு

ஆண்டிடை வருதல் ஜெயம்இன்றே”

‘பரணி’ இகரவீற்றுச் சொல்லுக்கு முன் விணைச்சொல் வரின் ஆன் சாரியை இடையில் வரும்.

(எ-கா) பரணியாற் கொண்டான்

திங்கட்பெயர் இக்குச் சாரியை பெறுதல்

“திங்கள் முன்வரின் இக்கே சாரியை”

மாதப் பெயர்ச்சொல் முன் விணைச்சொல் வரின், இக்குச் சாரியை இடையில் வரும்.

(எ-கா) ஆடிக்குக் கொண்டான்.

ஈகார ஈறு

ஈகார ஈற்றுப்பெயர் அல்வழியில் புணர்தல்

“ஈகார இறுதி ஆகார இயற்றே”.

ஈகார ஈற்றுப்பெயர், ஆகார ஈறுபெற்ற புணர்ச்சி விதிகளையே பெறும். அல்வழியில் கசதப்பக்கள் எதிரே வரின் மிக்கு முடியும். அல்வழியில் கசதப்பக்கள் முன்வரின் தத்தமக்கு ஒத்த ஒற்று இடைமிகும் என்பது அகர ஈற்று இலக்கணம். அது ஆகாரத்திற்கு மாட்டேற்றப்பட்டது. ஆகார இறுதி இங்கு ஈகார இறுதிக்கு மாட்டேற்றப்பட்டது.

(எ-கா) தீக்கடிடு

ஈகார ஈற்றுப்பெயர் இயல்பாய் முடிதல்

“நீஙன் பெயரும் இடக்கர்ப் பெயரும்

மீஸன் மீலைய் இடம்வரை கிளாவியும்

ஆவயின் வல்லெலமுத் தியுற்கை யாகும்”.

நீ, பீ, மீ என்னும் சொற்கள் மேலே கூறிய வல்லெலமுத்துப் பெறாது அல்வழியில் இயல்பாய் முடியும்.

(எ-கா) நீ காண், நீ குறியை.

மீ – வன்கணம் மிகுந்து முடிதல்

“இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூடம்
ஊடனிலை மொழியும் உளவென மொழிபு”.

இடம்வரை கிளவி எனப்பட்ட ‘ம்’ முன் வல்லெழுத்து மிகும் மொழிகளும் உண்டு.

(எ-கா) மீப்பல், மீக்கோள்

ஈகார ஈற்றுப்பெயர் வேற்றுமையிற் புணர்தல்

“வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே”.

ஈகார ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கண்ணும் முற்கூறிய ஆகார ஈற்று அல்வழி போல் வல்லெழுத்து மிகுந்து முடியும்.

(எ-கா) பட்டுப்புழு

உகர ஈற்று ஏரு, செரு என்னும் சொற்கள்

“எருவுஞ் செருவும் அம்மொடு சிவணித்
திரிபிடன் உடைய தெரியுங் காலை
அம்மின் மகரஞ் செருவயின் கெடுமே
தம்மொற்று மிகூடம் வல்லெழுத் தியற்கை”.

எரு, செரு என்னும் அம்முச் சாரியை பொருந்தி வேறுபடுமிடங்களும் உண்டு. ‘செரு’ சொல்லில் ‘அம்’ மின் மகரம் கெட்டு வல்லெழுத்து மிகுந்து முடியும். ஏருக்குழி, செருக்களம் என்று பொதுவிதிப்படியும் அமையும்.

(எ-கா) ஏருவங்குழி, செருவங்களம்
ஏருவின் கடுமை, செருவின் கடுமை
ஏருவ ஞாந்சி, செருவ ஞாந்சி

முகர உகர ஈற்றுப்பெயர் செய்யுளிற் புணர்தல்

“முகர உகரம் நீடிடன் உடைத்தே
உகரம் வருதல் ஆவயி னான்”

செய்யுளில் ‘மு’ இறுதி ஊகாரமாய் நீண்டு முடியும். அவ்விடத்தே ‘உகரம்’ வந்து முடியும்.

(எ-கா) புழுஉப்பல், எழுஉக்கதவு

ஒடு மரப்பெயர் வன்கணத்துடன் புணர்தல்

“ஒடுமரக் கிளவி யுதிமர இயற்றே”.

‘ஒடு’ என்னும் மரத்தினை உணர நின்ற ‘உதி’ என்னும் மரச்சொல் போல் மெல்லெழுத்து பெற்று முடியும்.

(எ-கா) ஒடுங்கோடு, ஒருங்கிளை

கட்டு முதல் உகரம் ‘அன்’ சாரியை பெறுதல்

‘கட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும்
ஒற்றிடை மிகாஅ வல்லெழுத் தியற்கை’.

அது, இது எனும் உகரஈற்றுச் சொற்கள், உருபு புணர்ச்சியில் சொன்னபடி ‘என்’ சாரியை பெற்று உகரம் கெடும்.

(எ-கா) அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு

ஊகார ஈறு (அல்வழியில் ஊகார ஈற்றுப் பெயர்கள்)

ஊகாரவீறு அல்வழியில் முடிதல்

“ஊகார இறுதி ஆகார இயற்றே”.

ஊகார ஈற்றுப்பெயர், ஆகரவீற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெலமுத்து வந்தவழி வல்லெலமுத்து மிகுந்து முடியும்.
(எ-கா) கொண்வுக்கடிது

ஊகாரவீறு வினைச்சொல்லுடன் புணர்தல்

“வினையெஞ்ச கிளவி க்கும் முன்னிலை மொழிக்கும்

நினையுங் காலை அவ்வகை வரையார்”.

ஊகார ஈற்று வினையெச்சச் சொல்லிற்கும் முன்னிலை வினைச்சொல்லுக்கும் வல்லெலமுத்து மிகுந்து முடியும்.

(எ-கா) உண்ணுாக் கொண்டான், உண்ணுாச் சென்றான்.

ஊகாரவீறு வேற்றுமையிற் புணர்தல்

“வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே”.

ஊகார ஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சியும் அவ் ஆகார ஈற்று அல்வழியோடு ஒத்து வல்லெலமுத்து மிகும்.

(எ-கா) கொண்முக்கூட்டம், கொண்முக்குழாம்.

ஊகர எழுத்துப்பேறு தோன்றுதல்

“குற்றெழுத் திம்பரும் ஓரெழுத்து மொழிக்கும்

நிற்றல் வேண்டும் உகரக் கிளவி”.

குற்றெழுத்தைச் சார்ந்த ஊகார ஈற்றுச் சொல்லுக்கும் ஈற்று ஓரெழுத்துச் சொல்லுக்கும் இறுதியில் ஓர் உகர எழுத்துத் தோன்றும்.

(எ-கா) உடூஉக்குறை, தூஉக்குறை

பூ வன்கணத்துடன் புணர்தல்

“பூன் ஒருபெயர் ஆயியல் பின்றே

ஆவயின் வல்லெலமுத்து மிகுதலும் உரித்தே”.

பூ எனும் பெயர்ச்சொல்லுக்கு உகரப்பேறு இல்லை. அவ்விடத்து வல்லெலமுத்து மிகுதலும் உண்டு. பெரும்பாண்மை மெல்லெலமுத்து மிகுந்து வரும்.

(எ-கா) பூங்கொடி, பூக்கொடி

ஊகார ஈற்றுப்பெயர் ஓற்று பெற்று முடிதல்

“ஊனன் ஒருபெயர் ஆவொடு சிவணும்”.

ஓன் என்னும் தசையை உணர்த்தும் பெயர்ச்சொல் ஆ என்னும் பெயரோடு ஒத்து னகரச் சாரியை பெறும்.

(எ-கா) ஊன்குறை, ஊன் குழம்பு

ஊகார ஈற்றுப்பெயர் அக்குச் சாரியையும் பெறுதல்

“அக்கென் சாரியை பெறுதலும் உரித்தே
தக்கவழி அறிதல் வழக்கத் தான்”.
'ஊ' மேற்கூறிய எகர ஒற்னோடு அக்குச் சாரியை பெற்றும் முடியும்.

(எ-கா) ஊனக்குறை,

அடுஞ்சு-மகடுஞ்சு - 'இன்' சாரியையும் பெறுதல்

“அடுஞ்சு மகடுஞ்சு ஆயிர பெயர்க்கும்
இன்னிடை வரினு மான மில்லை”.
அடுஞ்சு மகடுஞ்சு என்ற உயர்தினைப் பெயர் இரண்டனுக்கும் வல்லெழுத்து மிகுதலேயன்றி,
இன் சாரியை இடைவரினும் குற்றுமில்லை.

(எ-கா) ஆடுஞ்சுக்கை என்பது ஆடுஞ்சுவின் கை.

ஏகர, ஒகர ஈறு

அல்வழியில் எகர ஒகர ஈற்றுப்பெயர்கள் புணர்தல்

“எகர ஒகரம் பெயர்க்கீறு ஆகா
முன்னிலை மொழிய என்மனார் புலவர்
தோற்றமுஞ் சிறப்பும் அல்வழி யான”.
தோற்றமும் சிறப்பும் அல்லாதவழி முன்னிலை வினையில் வரும் எகரமும் ஒகரமும் எதிரே
கசதப் க்கள் வரின் மிகுந்து புணரும்.

(எ-கா) ஏக்கொற்றா, ஒஒக்குமரா.

ஏகர ஒகர இடைச்சொற்களின் புணர்ச்சி

“தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்
மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா”.
தேற்றப் பொருள்தரும் எகர இடைச்சொல்லும், சிறப்பு பொருள்தரும் ஒகர இடைச்சொல்லும்
மேலே கறியபடி வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும். அனபெடையாய் நிற்கும் போது மட்டும்
எகர ஒகரங்கள் ஈறாகும்.

(எ-கா) யானேன கொண்டேன், நீயேன கொண்டாய்.

ஏகார ஈறு

அல்வழியில் ஏகரஈற்றுப் பெயர்கள் புணர்தல்

“ஏகார இறுதி ஊகார இயற்றே”.
ஏகார ஈற்றுப் பெயர் ஊகார இறுதிப் பெயரின் இயல்புடையது. அல்வழியில் வல்லெழுத்து
வரும்போது அவ்வல்லெழுத்து மிகுந்து ஒலிக்கும்.

(எ-கா) சேக்கடிது

ஏகார இடைச்சொற்கள்

“மாறுகொள் எச்சமும் வினாவும் எண்ணும்
காறிய வல்லெழுத்து இயற்கை யாகும்”.

ஏகார இடைச்சொல் எதிர்மறை எச்சத்திலும் வினாப் பொருளிலும் வினாப் பொருளிலும் மேற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும்.

(எ-கா) யானே கொண்டேன், நீயே செய்தாய்?

ஏகார வீறு வேற்றுமையிற் புணர்தல்

“ஏயென் இறுதிக்கு எகரம் வருமே”

வேற்றுமைக்கண் ஏ என்னும் இறுதிக்கு எகாரம் வரும். ஏ என்பது எகரம் பெற்று ஏன் என வரும்.

(எ-கா) ஏக்கொட்டில்

சே என்னும் ஏகார ஈற்று மரம் மற்றும் விலங்கின் பெயர்

“சே என் மரப்பெயர் ஒடுமர இயற்றே”

சே என்னும் மரப்பெயர் ஒடுமர விதியைப் பெற்று மெல்லெழுத்து மிகுந்து முடியும்.

(எ-கா) சேங்கிளை

“பெற்றும் ஆயின் முற்றுஇன் வேண்டும்”.

மேற்கூறிய பெற்றும் என்பது பசு என்னும் பொருளில் வருவதால் இன் சாரியை பெறும்.

(எ-கா) சேவின் கொம்பு

ஜகார ஈறு

ஜகாரவீற்றுப்பெயர் வேற்றுமையிற் புணர்தல்

“ஜகார இறுதிப் பெயர்நிலை முன்னர்

வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே”.

ஜகார ஈற்றுப் பெயர்ச்சொல் முன்னர் வல்லினம் வரின் வேற்றுமையில் வல்லெழுத்து மிகும்.

(எ-கா) யானைக்கோடு

கட்டு முதல் வன்கணத்துடன் புணர்தல்

“கட்டு முதல் இறுதி உருபியல் நிலையும்”

குட்டெழுத்தை முதலாகவுடைய ஜகார ஈற்றுப்பெயர் இறுதி உருபு புணர்ச்சியில் கூறியபடி ஜகாரம் கெட்டும் கெடாதும் வற்றுச் சாரியை பெற்றும் முடியும்.

(எ-கா) அவையற்றுக்கோடு, இணையற்றுக்கோடு, உவையற்றுக்கோடு

ஜகார ஈற்று மரப்பெயர்கள்: விசை, ஞெமை, நமை, பனை, அரை, ஆவிரை

“விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்

அவைமுப் பெயரும் சேமர இயல்”.

விசை, ஞெமை, நமை என்ற மூன்று மரப்பெயர்களும் சே மரத்திற்கு ஒதிய இலக்கணத்தைக் கொண்டு மெல்லெழுத்து மிகுந்து வரும்.

(எ-கா) விசைங்கிளை, நமைஞ்செதிகள்

“பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்

நினையுங் காலை அம்மொடு சிவணும்

ஜெயன் இறுதி அரைவரைந்து கெடுமே
மேய்அவண் ஓழிய என்மனார் புலவர்”.

பனை, அரை, ஆவிரை என்ற ஜகார இறுதி மரப்பெயர்கள் அம்முச்சாரியை பெறும். ஜ ஈறு ‘அரை’ மரம் தவிர்த்து ஏனைய இரண்டிலும் தான் ஏறிய மெய் நிற்கத் தான் மட்டும் கெடும்.

(எ-கா) பனங்காய், அரையங்காய்

பனையுடன் ‘அட்டு’, ‘கொடி’ புணர்தல்

“பனையின் முன்னர் அட்டுவரு காலை
நிலையின் நாகும் ஜெயன் உயிரே
ஆகாரம் வருதல் ஆவயி னான்”.

பனை என்னும் சொல் முன் அட்டு வரும்போது ஜ எனும் உயிர் மறையும். ஆகாரம் வந்து அம்மெய் மேல் ஏறி நிற்கும்.

(எ-கா) பனாஅட்டு

“கொடிமுன் வரினே ஜையவண் நிற்பக்
குடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி”.

பனைச் சொல்லின் முன் கொடி வந்து புணரின் வல்லெழுத்து மிகுந்து வரும்.

(எ-கா) பனைக்கொடி

ஜகார ஈற்றுத் திங்கட்பெயரும் நாட்பெயரும்

“திங்களும் நாளும் முந்துகிளாந் தன்ன்”.

ஜகார ஈற்றுத் திங்களைக் குறிக்கும் பெயரும் நாளை உணர்த்தும் பெயரும் முன்பு இகர வீற்றுத் திங்களும் நாளும் பெற்ற விதியைப் பெறும். அதாவது இக்கும் ஆனும் சாரியைகள் பெற்று வரும்.

(எ-கா) சித்திரைக்குக் கொண்டான், ஆதிரையார் கொண்டான்.

மழை வன்கணத்துடன் புணர்தல்

“மழையென் கிளவி வளியியல் நிலையும்”.

மழை என்னும் ஜகார இறுதிச் சொல் இகர இறுதி சொல்லாகிய ‘வளி’ என்பதற்கு சொல்லப்பட்ட இலக்கணப்படி அத்தும் இன்னும் பெற்று முடியும்.

(எ-கா) மழையத்துக் கொண்டான், மழையிற் சென்றான்.

வேட்கையுடன் அவா செய்யுளில் புணர்தல்

“செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்
ஜெயன் இறுதி அவாமுன் வரினே
மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர்
டகாரம் ணகார மாதல் வேண்டும்”.

செய்யுளின் அல்வழியில் வேட்கை என்னும் ஜ ஈற்றுச் சொல்லுக்கு அவா எனும் சொல் முன்னே வரின் அவ்ஜகாரம் தானுர்ந்த மெய்யோடும் கெடும். அவ்விடத்தில் ட, ண் ஒற்றாதல் வேண்டும்.

(எ-கா) வேணவா நலிய வெய்ய வயிரா

ஒகார ஈறு

அல்வழியில் ஒகார ஈற்றுப் பெயர்கள் புணர்தல்

“ஒகார இறுதி ஏகார இயற்றே”

ஒகார ஈற்றுப் பெயர்கள் அல்வழிக்கண் ஏகார ஈற்றுப் பெயர்களின் இயல்பிற்றாய் முடியும். வல்லெலமுத்து வந்தால் மிகுந்து முடியும்.

(எ-கா) ஒக்கடிது, ஒச்சிறிது

ஒகார இடைச்சொல் புணர்ச்சி

“மாறுகொள் எச்சமும் வினாவும் ஜயமும்

கூறிய வல்லெலமுத்து இயற்கை யாகும்”.

எதிர்மறை எச்சப் பொருள்தரும் ஒகாரமும் வினாவும் ஜயமும் ஆகிய பொருண்மையுடைய ஒகாரங்களும் முன்பு பெயர்க்குக் கூறிய வல்லெலமுத்து மிகாமல் இயல்பாக முடியும்.

(எ-கா) யானோ கொண்டேன், நீயோ பெரியவன்

ஓழியிசை ஒகாரம் இயல்பாயும் வேற்றுமையிலும் புணர்தல்

“ஓழிந்தன் நிலையும் ஓழிந்தவற் றியற்றே”.

ஓழியிசை ஒகாரமும் மேற்கூறியவாறு இயல்பாக முடியும்.

(எ-கா) படிக்கவோ போனான்

“வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே

ஒகரம் வருதல் ஆவயி னான்”.

ஒகார ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கண்ணும் அல்வழியோடு ஒத்து வல்லினம் மிகுந்து வரும். அவ்வாறு வருமிடத்து ஒகரம் வரும்.

(எ-கா) ஒலுக்கொடுமை

கோ - இல்லோடு புணர்தல், ஒன் சாரியைப் பெற்று புணர்தல்

“இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும்”.

ஒகார ஈற்றுக் கோ என்னும் மொழியினை இல் என்னும் வருமொழியோடு சொல்லின் ஒகாரம் மிகாது இயல்பாய் முடியும்.

(எ-கா) கோயில்

“உருபியல் நிலையும் மொழியுமா ருளவே

ஆவயின் வல்லெலமுத்து இயற்கை யாகும்”.

ஒகார ஈற்றுச் சொற்களுள் உருபு புணர்ச்சிக்கு ஒதிய இலக்கணப்படி முடிவதும் உண்டு. அதனால் உருபியல் நிலைத்த நின்று சாரியை பெற்று வரும்.

(எ-கா) கோஒன் கை

ஒளகார ஈறு

ஒளகார ஈற்றுப்பெயர் இருவழியிலும் புணர்தல்

“ஒளகார இறுதிப் பெயர்நிலை முன்னர்

அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும்

வல்லெலமுத்து மிகுதல் வரைநிலை யின்றே

அவ்விரு வீற்றும் உகரம் வருதல்

செவ்வி தென்ப சிறந்திசி னோரே”.

ஒளகார ஈற்றுத் தொழிற்பெயர் முன் வல்லெலமுத்து முதன்மொழியாக வரின் அல்வழியிலும் வேற்றுமையிலும் வல்லெலமுத்து மிகும். இடையில் ஓர் உகரம் வரும்.
(எ-கா) கெளவுக்கடிது, கெளவுச்சிறிது.

புள்ளி மயங்கியல்

ஞாகர ஈறு இருவழியிலும் புணர்தல்

“ஞாகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் வல்லெலமுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே”.

ஞாகர ஈற்று முதனிலைத் தொழிற்பெயர் முன் கசதப வல்லெலமுத்துக்கல் அல்வழி வேற்றுமையில் வருமொழியாக புணரின் அவ்வல்லெலமுத்து மிகுந்து நிலைமொழிக்கண் உகரம் வரும்.
(எ-கா) உரிஞா ஞான்றது, உரிஞா நீட்சி

நகர ஈறு

அல்வழியில், வேற்றுமையில் நகர ஈறு புணர்தல்

“நகர இறுதியும் அதனோ ரற்றே”.

நகர ஈற்றுப் பெயரும் மேற்கூறிய கணங்களோடு புணரும் போது அஞ் ஞாகார ஈற்றோடு இயல்பாக முடியும்.

(எ-கா) பொருநக் மென்கணம், வன்கணம் மிகுதல்

“வெரிந்என் இறுதி முழுதுங் கெடுவழி வருமிடன் உடைத்தே மெல்லெலமுத் தியற்கை”.
வெரிந் என்ற சொல்லினிறுதி சாரியை முழுவதும் கெட்டு மெல்லெலமுத்து மிகும்.

(எ-கா) வெரிங்குறை

“ஆவயின் வல்லெலமுத்து மிகுதலும் உரித்தே”.

வெரிந் என்ற சொல்லின் இறுதி மெல்லெலமுத்தின்றி வல்லெலமுத்து மிகுந்தும் முடியும்.

(எ-கா) வெரிக்குறை

ணகர ஈறு

வேற்றுமையில் ணகர ஈற்றுப் புணர்ச்சி

“ணகார இறுதி வல்லெலமுத் தியையின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே”.

ணகார ஈற்றுப்பெயர் வல்லெலமுத்து வரின் வேற்றுமையில் டகாரமாய் முடியும்.

(எ-கா) மண்குடம் - மட்குடம்.

ஆண் பெண் என்னும் விரவுப்பெயர்கள்

“ஆனும் பெண்னும் அ.நி.ணை இயற்கை”.

ஆண், பெண் என்னும் விரவுப்பெயர்கள் முன் அ.நி.ணை விரவுப்பெயர்க்குக் கூறிய இலக்கணப்படி அமையும். ஆண் பெண் என்பன இருதினைக்கும் பொதுவாகும்.

(எ-கா) ஆண் கை, பெண் கை, ஆண்கூவியது, பெண்கூவியது.

ஆண் என்னும் மரப்பெயர் புணர்ச்சி

“ஆண்மரக் கிளாவி அரைமர இயற்றே”.

ஆண் என்னும் மரத்தை உனர் நின்ற பெயர்ச்சொல் அம் சாரியை பெற்று இயல்பாய் முடியும்.

(எ-கா) ஆணங்கிளை, ஆணங்கோடு

விண் செய்யுளில் ‘அத்து’ச் சாரியை பெறுதல்

“விண்ணென வருஉங் காயப் பெயர்வரின்
உண்மையும் உரித்தே அத்தென் சாரியை
செய்யுள் மருங்கின் தொழில்வரு காலை”.

செய்யுளில் விணைச்சொல் எதிரே வரும்போது நிலைமொழியாக நிற்கும் விண் என்னும் ஆகாயத்தை உணர்த்தும் பெயர் அத்துச் சாரியை பெற்றும் பெறாமையும் வரும்.

(எ-கா) விண்ணகத்துக் கொட்கும்

ணகர ஈற்றுத் தொழிற்பெயர், கிளைப்பெயர்ப் புணர்ச்சி

“தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல்”.

ணகரவீற்றுத் தொழிற்பெயர் அல்வழி, வேற்றுமையில் ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் போலப் புணரும். எதிரே எல்லைமுத்து வந்தால் வல்லைமுத்து உகரமும், மெல்லைமுத்து வந்தால் இடையெழுத்து வகரம் வர உகரமும் பெறும்.

(எ-கா) மண்ணு நன்று, மண்ணு வலிது.

ஞுகர ஈற்றுக் கிளைப்பெயர் புணர்ச்சி

“கிளைப்பெயர் எல்லாம் கொளத்திரி பிலவே”.

ஞகரவீற்று இனப்பெயர்கள் எல்லாம் இயல்பாகப் புணரும்.

(எ-கா) உமண்குடி, பாண்சேரி

எண் என் ஞகர விறுதி அல்வழியிற் புணர்தல்

“வேற்றுமை யல்வழி எண்ணென் உணவுப்பெயர்
வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே”.

எண்(என்) என்று சொல்லப்படுகின்ற உணவினை உணர்த்தும் பெயர் வேற்றுமைக்குரிய இலக்கணத்தில் முடியும்.

(எ-கா) எட்டிறிது, எட்கடிது.

இருவழியிலும் முரண் என்னும் தொழிற்பெயர்

“முரண்என் தொழிற்பெயர் முதலியல் நிலையும்”.

‘முரண்’ என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னர் கூறிய இலக்கணப்படி அல்வழியில் இயல்பாகவும் வேற்றுமையில் டகரமாகத் திரிந்தும் நிற்கும்.

(எ-கா) முரண்கடிது, முரட்கொடுமை.

மகர ஈழி

வேற்றுமையில் மகர ஈற்றின் புணர்ச்சி

“மகர இறுதி வேற்றுமை யாயின்
துவரக் கெட்டு வல்லெலமுத்து மிகுமே”.

மகரவீற்றுப் பெயர்ச்சொற்கள் வேற்றுமையில் மகரம் கெட்டு வந்த வல்லெலமுத்து மிகும்.

(எ-கா) மரழ்பெட்டகம் - மரப்பெட்டகம்
பழம் சாறு - பழச்சாறு

மகரவீற்றுப்பெயர் அகர ஆகாரங்கள் வருவழி முடிவு வேறுபடுதல்

“அகர ஆகாரம் வருஉங் காலை
சுற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே”.
அகர முதல்மொழியும் ஆகார முதல்மொழியும் வருமொழியாய் வரும்போது நிலைமொழி ஈற்றின் மேல் நின்ற அகரம் நீஞ்தலும் நீளாது நிற்றலுமுண்டு.

(எ-கா) மராஅடி, குளா அம்பல்

மகரவீற்றுப்பெயர் உறும்தல்

“மெல்லெலமுத் துறமு மொழியுமா ருளவே
செல்வழி யறிதல் வழக்கத் தான்”.

மகர ஈற்றுச் சொற்களுள் மெல்லெலமுத்தும் வல்லெலமுத்தும் மாறி வழங்குமிடமும் உண்டு.

(எ-கா) குளங்கரை, குளக்கரை

இல்லம் மரப்பெயர் வன்கணத்தொடு புணர்தல்

“இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே”.
இல்லம் என்னும் மரப்பெயர் விசையென்னும் மரப்பெயர் போல வல்லெலமுத்து மிகுந்து முடியும்.

(எ-கா) இல்லங்கோடு, இல்லங்கட்டை.

மகரவீற்றுப்பெயர் அல்வழியிற் புணர்தல்

“அல்வழி யெல்லாம் மெல்லெலமுத்தாகும்”.

அல்வழிப் புணர்ச்சி அனைத்திலும் மகரஈழு மெல்லெலமுத்தாய்த்திரிந்து முடியும்.

(எ-கா) மரஞான்றது, மரஞ்சிறிது.

அகம் கை ஆகியவை வருமொழியொடு புணர்தல்

“அகமென் கிளவிக்கும் கைமுன் வரினே
முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை யின்றே யாசிரி யர்க்க
மெல்லெலமுத்து மிகுதல் ஆவயி னான்”.

அகம் என்ற சொல்முன் ‘கை’ என்ற சொல் வரின் ‘அ’ மட்டும் இருக்க முன்னின்றவை கெடுதலுமுண்டு. அப்போது வருமொழிக் ‘கை’ என்பதற்கு இனமான மெல்லெலமுத்து மிகுந்து வரும்.

(எ-கா) அகம்ட் கை – அங்கை

இலம் எனும் மகர இறுதி படு எனும் வருமொழியோடு செய்யுளில் முடிதல்

“இலமென் கிளவிக்குப் படுவரு காலை
நிலையிலும் உரித்தே செய்ய என”.

இலம் என்ற சொல்முன் படு என்ற முதனிலைத் தொழிற்பெயர் செய்யுளில் வரும்போது மகரங்கூடு கெடாது நிற்றலும் உண்டு.

(எ-கா) இலம்படு புலவர்.

ஆயிரம் ‘அத்து’ச்சாரியைப் பெறுதல்

“அத்தொடு சினும் ஆயிரத் திறுதி
ஒத்த எண்ணு முன்வரு காலை”.

ஆயிரம் என்னும் சொல்லின் இறுதி ஆயிரத்திற்குட்பட்ட எண்கள் வந்து புணரும்போது ‘அத்து’ ச்சாரியை பெறும்.

(எ-கா) ஆயிரத்தொன்று, ஆயிரத்து நாறு.

அடையொடு கூடிய ஆயிரம் ‘அற்று’ப் பெறுதல்

“அடையொடு தோன்றினும் அதனோ ரற்றே”.

ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர் அடையடுத்த மொழியோடு வந்தாலும் மேற்கூறியபடி அத்துப் பெறும்.

(எ-கா) முவாயிரத்து இரண்டு.

ஆயிரம் அளவு நிறைப் பெயர்களுடன் புணர்தல்

“அளவும் நிறையும் வேற்றுமை யியல்”.

ஆயிரம் என்ற பெயர்முன் முகத்தல் அளவை நிறுத்தலளவைப் பெயர்கள் வந்து புணர்ந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில் மகரம் இயல்பாகக் கெட்டு வல்லெலமுத்து மிகுந்து வரும்.

(எ-கா) ஆயிரக் கலம், ஆயிரக் கழஞ்சு

படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் வேற்றுமையில் தொடக்கம் குறுகுதல்

“படர்க்கைப்பெயரும் முன்னிலைப் பெயரும்
தொடக்கம் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்
வேற்றுமை யாயின் உருபியல் நிலையும்
மெல்லெலமுத்து மிகுதல் ஆவயி னான்”.

எல்லாரும் என்னும் படர்க்கைப் பெயரும் எல்லீரும் என்னும் முன்னிலைப் பெயரும் நெடுமுதல் குறுகி முடியும். தாம், நாம், யாம் (தம், நம், யம்) என்னும் பெயர்களும் வேற்றுமைப் புணர்ச்சியாய் இருப்பின் உருபு புணர்ச்சி இயல்பாய் முடியும்.

(எ-கா) எல்லாரும் கை – எல்லாரதங்கையும்

தாம் செவி – தஞ்செவி

படர்க்கை, முன்னிலைப் பெயர்கள் அல்வழியில் இயல்பாதல்

“அல்லது கிளப்பின் இயற்கை யாகும்”.

மேற்கூறிய படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் தொடக்கம் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் அல்வழியைச் சொல்லுமிடத்து இயல்பாய் முடியும்.

(எ-கா) எல்லாரும் பெரியர், எல்லாருங் குறியர்

எல்லாம் என்னும் விரவுப்பெயர்ப் புணர்ச்சி

“அல்லது கிள்டினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா மெனும்பெயர் உருபியல் நிலையும்
வேற்றுமை அல்வழிச் சாரியை நிலையாது”.

எல்லாம் என்னும் விரவுப்பெயர் உருபுப் புணர்ச்சியின் இயல்பாகவே நின்று வற்றுச் சாரியையும் இறுதி உம் சாரியையும் பெற்று முடியும். அப்பெயர் வேற்றுமையில்லாத இடத்தில் சாரியை பெறுதல் நிலையாதாகவே முடியும்.

(எ-கா) எல்லாக்கடையிலும், எல்லா நாலும்.

எல்லாம் என்பது அல்வழியில் மெல்லெழுத்து மிகுந்து உயர்தினையில் புணர்தல்

“மெல்லெழுத்து மிகினு மானமில்லை”.

‘எல்லாம்’ என்னும் விரவுப்பெயர், வன்கணம் வரின் இனமெல்லெழுத்டு மிகும். அவ்வாறு மிகுந்து வருதல் குற்றமில்லை என்பர்.

(எ-கா) எல்லாங் கெட்டது, எல்லாங்கோடு, எல்லாஞ் சிறிய, எல்லாருஞ்சிறிய.

உயர்தினை யாயின் உருபியல் நிலையும்”.

எல்லாம் என்பது உயர்தினையை உணர்த்தி நின்றால் உருபு புணர்ச்சிப்படி ‘நம்’ சாரியை இடையில் வரும்.

(எ-கா) எல்லா நாயகரும், எல்லா அரசரும்.

நும் வேற்றுமையில் மென்கணம் மிகுதல்

“நும்மெ னொருபெயர் மெல்லெழுத்து மிகுமே”.

நும் என்று சொல்லப்படும் விரவுப்பெயர் வேற்றுமைக்கண் மெல்லெழுத்து மிகுந்து முடியும்.

(எ-கா) நுங்கை, நுஞ்செவி

நும் என்னும் பெயரின் அல்வழிப் புணர்ச்சி

“அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை
உக்கெட நின்ற மெய்வரின் ஈவர
இஇடை நிலைது ஈறுகெட ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியோடு புணர்ந்தே
அப்பான் மொழிவயின் இயற்கை யாகும்”.

நகரத்து உகரங்கெட்டு அந்நின்ற மெய்யிடத்து ஈகாரம் வர, ஓர் இகரம் இடையிலே வந்து மகரம் கெட அவ்விடத்தில் ஒரு ரகரம் புள்ளியோடு பொருந்தி நிற்றல் வேண்டும். வருமொழியிடத்து அம்மொழி இயல்பாக முடிதலும் வேண்டும்.

(எ-கா) நீஇர் சிறந்தவர்
நீஇர் பெரியீர்

மகராற்றுத் தொழிற்பெயர் புணர்ச்சி

“தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல்”.

மகர ஈற்றுத் தொழிற்பெயர்க்கெல்லாம் ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பாக புணரும். அதாவது உகரம் பெற்று வல்லெலமுத்து வரின் அவ்வல்லெலமுத்தே மிகுந்து ஞமவ வரின் இயல்பாய் புணரும்.

(எ-கா) வெம்முக்கடிது, வெம்முநீண்டது, ‘தும்முச்செறுப்பு’.

ஈம், கம், உரும் - இம்முன்றும் தொழிற்பெயரோடு புணர்தல்

“ஈமும் கம்மும் உரும்என் கிளவியும்
ஆழுப் பெயரும் அவற்றோ ரன்ன”.

ஈம், கம், உரும் என்ற மூன்று பெயரும் அல்வழியிலும், வேற்றுமையிலும் அத்தொழிற்பெயரோடு ஒருதன்மையவாய் வன்கணம் வந்தால் உகரமும் வல்லெலமுத்தும் பெற்று முடியும்.

(எ-கா) ஈழக் கடிது, கம்முக் கடிது, உருமுக் கடிது.

ஈம் கம் பெயர்களுக்குச் சாரியை வருதல்

“வேற்றுமை யாயின் ஏனை இரண்டும்
தோற்றும் வேண்டும் அக்கென் சாரியை”.

வேற்றுமைப் புணர்ச்சியாயின் இறுதி ‘உரும்’ ஓழிந்த முன்னைய இரண்டும் அக்குச் சாரியை பெறும்.

(எ-கா) ஈமக்குடம், கம்மச் சாடி, கம்முக்கடிது.

மகரம் புணர்மொழியிற் குறுகுதல்

“வகார மிசையும் மகாரங் குறுகும்”.
வகரத்தின் மேல் வரும் மகரம் குறுகி வரும்.

(எ-கா) நிலம் வலிது.

மகரவீநு நாட்பெயரது வேற்றுமையில் மெய் கெடுதல்

“நாட்பெயர்க் கிளவி மேற்கிளாந் தன்ன
அத்தும் ஆண்மிசை வரைநிலை யின்றே
ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர்”.

மகம் என்னும் நாள் பெயர் இகரவீநுல் அத்து, ஆன் சாரியைகள் பெற்று வரும். அவ்வாறு அத்து வரின் ஒற்றாகிய மெய் கெடும்.

(எ-கா) மகத்தாற் கொண்டான் (மகம் அத்துஆன்)

ஞகர ஈறு

ஞகர ஈற்றின் வேற்றுமைப் புணர்ச்சி

“ஞகார இறுதி வல்லெலமுத்து இயையின்
றுகார மாகும் வேற்றுமைப் பொருட்கே”.

வேற்றுமைத் தொடரில் பெயர் இறுதியில் வரும் ஞகார ஈறு வல்லெலமுத்து வந்து புணரின் றகரமாகத் தீரியும்.

(எ-கா) பொற்குடம், தற்சிறப்பு.

மன் முதலிய ஏழூம் அன்னவாய் முடிதல்

“மன்னும் சின்னும் ஆனும் ஈனும்
பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்”.

மன் என்னும் சொல்லும் சின், ஆன், ஈன், பின், முன் என்னு சொல்லீறுகளும் னகர ஈற்று வினையெச்சச் சொல்லும் மேற்கூறியபடி னகரம் றகரமாய் மாறும்.

(எ-கா) “அதுமற் கொண்கன்தேரே”, ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’.

வயின், குயின் என்னும் சொற்பணர்ச்சிகள்

“குட்டுமுதல் வரியினும் எகரமுதல் வயினும்
அப்பண்பு நிலையும் இயற்கைய என்பு”.

குட்டை முதலாகவுடைய வயின் என்ற சொல்லும் எகரத்தை முதலாகக் கொண்ட வயின் என்ற சொல்லும் றகரமாய் முடியும்.

(எ-கா) அவ்வயிற்கொண்டான், இவ்வயிற் கொண்டான், உவ்வயிற் கொண்டான், எவ்வயிற் கொண்டான்.

“குயின்என் கிளவி இயற்கை யாகும்”.
குயின் என்னும் சொல் திரியாது இயல்பாய் முடியும்.

(எ-கா) குயின் குழாய், (குயின்-மேகம்), குயின் தோற்றும், குயின் செலவு

எகின் என்னும் மரம் மற்றும் பறவைப்பெயர்ப் புணர்ச்சி

“எகின்மர மாயின் ஆண்மர இயற்றே”.

எகின் என்பது மரப்பெயராக வரின் ஆண்மரத்தினது இயல்பாய் அம்முச் சாரியை பெற்று வரும்.

(எ-கா) எகினங்கோடு, எகினம் பூ

“ஏனை எகினே அகரம் வருமே
வல்லெலமுத் தியற்கை மிகுதல் வேண்டும்”.
மரமல்லாத எகின் என்னும் சொல்லின் நிலைமொழி ஈறு அகரச் சாரியை பெற்று வல்லெலமுத்து மிகுந்து வரும்.

(எ-கா) எகினக்கால் (எகின் - அன்னப்பறவை)

கிளைப்பெயர் எல்லாம் இயல்பாய் முடிதல்

“கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல்”.

ஊகார ஈற்றுக் கிளைப் பெயரெல்லாம் ணகார ஈற்றுக் கிளைப்பெயர் போலத் திரியாது இயல்பாய் முடியும்.

(எ-கா) எயின் குடி, எயின் தோட்டம்

மீன் ஈற்று னகரம் றகரத்தோடு உறழ்தல்

“மீனென் கிளவி வல்லெலமுத் தழழ்வே”.

மீன் என்னும் சொல் வல்லெலமுத்துவரின் இயல்பும் திரிபுமாக உறழ்ந்து வரும்.

(எ-கா) மீன்கண், மீற்கண்

தேன் வன்கணத்துடன் புணர்தல்

“தேவெனன் கிளவி வல்லெழுத் தியையின்
மேனிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்
ஆழாறை இரண்டும் உரிமையு முடைத்தே
வல்லெழுத்து மிகுவழி இறுதியில்லை”.

தேன் என்னும் சொல்லில் வல்லெழுத்து முதன்மொழி வரின் மேற்கூறியபடி உறம்ந்தும் வல்லெழுத்து மிகுந்தும் வரும். அவ்வாறு மிகும் போது இறுதி னகரம் கெடும்.
(எ-கா) தேன்குடம், தேற்குடம், தேக்குடம்

தேன் மென்கணம் மிகுதல்

“மெல்லெழுத் மிகினும்மான மில்லை”.

மேற்கூறிய தேன் என்னும் கிளிவியில் வல்லெழுத்து வரும்போது வல்லெழுத்து மிகுதலன்றி மெல்லெழுத்து மிகுந்து முடியினும் குற்றமில்லை.

(எ-கா) தேங்குடம், தேம்பானை.

தேன் - உடன் மென்கணம் புணர்தல்

“மெல்லெழுத் தியையின் இறுதியோ டேழும்”.

அத்தேன் என்னும் சொல்லுக்கு முன் மெல்லெழுத்து முதன்மொழியாக வரின் இறுதி னகார ஒற்றுக் கெடாதும் கெட்டும் உறம்ந்தும் முடியும்.

(எ-கா) தேன்மொழி, தேமொழி.

தேன் இநாலோடும் தகரத்தொடும் புணர்தல்

“இநால் தோற்றம் இயற்கை யாகும்”.

தேன் என்ற சொல்லின் முன் ‘இநால்’ என்ற சொல் வரின் நிலைமொழி ஈறு கெடாது.

(எ-கா) தேனிநால்

“ஒந்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்தே”.

அத்தேன் என்பது இநால் வருமொழியோடு சேரும்போது பிறிதுமோர் தகரஒற்று இரட்டித்து வருதலுமுண்டு.

(எ-கா) தேன் ஆஇநால் - தேத்திநால்

மின் பின் பன் கன் சொற்கள் புணர்தல்

“மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந்நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல்”.

மின் பின் பன் கன் என்னும் நான்கு சொற்களும் வேற்றுமையிலும் அல்வழியிலும் தொழிற்பெயர் போல வன்கணம் வந்தவழி உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் மென்கணத்துக்கண்ணும் இடைக்கணத்துக்கண்ணும் உகரம் பெற்றும் முடியும்.

(எ-கா) மின்னுக்கடிது, பின்னுக்கடிது, பன்னுக்கடிது, கன்னுக்கடிது.

கன் வேற்றுமைப் புணர்ச்சியில் எகினோடு ஒத்தல்

“வேற்றுமை யாயின் ஏனை யெகினோடு
தோற்ற மொக்குங் கன்ஜென் கிளவி”.

வேற்றுமையில் கன் என்னும் சொல் மரமல்லாத ஏனைய எகினோடு ஒத்து முடியும்.

(எ-கா) கண்ணக்குடம், கண்ணநலம், கண்ணநீட்சி

கன் இயற்பெயர் முன்னர்த் ‘தந்தை’ வருவழிப் புணர்தல்

“இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின்
முதற்கண் மெய்கெட அகரம் நிலையும்
மெய்யொழித்து அன்கெடும் அவ்வியற் பெயரே”.

ங்கர ஈற்று இயற்பெயர் முன்னர் தந்தை என்ற முறைப்பெயர் வரின் வருமொழியில் முதற்கண்ணுள்ள மெய்கெட, அதன்மேல் ஏறி நின்ற அகரம் கெடாது நிலைபெறும்.
நிலைமொழியாகிய அவ் இயற்பெயரில் தான் ஏறிநின்ற மெய்யை விட்டுவிட்டு இறுதி அன் கெடும்.
(எ-கா) சாத்தந்தை, கோற்றந்தை.

ஆதன், பூதன் - இயற்பெயர்கள் புணர்தல், மற்றொரு முடிபு.

“ஆதனும் புதனுங் கூறிய இயல்பொடு
பெயரொடு றகரந் துவரக கெடுமே”.

ஆதன் புதன் இயற்பெயர்கள், தந்தை முறைப்பெயர் வருமொழியாம் வரின், முற்கூறிய இயல்புகளுடன் பெயர் இறுதியிலுள்ள ஒற்று அகரமும் வருமொழி முதலில் திரிந்து நின்ற அகரமும் கெடும்.

(எ-கா) ஆந்தை, பூந்தை, ஆதந்தை, பூதந்தை

“சிறப்பொடு வருவழி யியற்கை யாகும்”.

அப்பெயர்கள் சிறப்பை உணர்த்தும் அடைமொழிகளுடன் வரும்போது இயல்பாகும்.

(எ-கா) பெருஞ்சாத்தன்றந்தை, பெருங்கொற்றன்றந்தை

ங்கர ஈற்று இயற்பெயர் முன் மகன்பெயர் வருதல்

“அப்பெயர் மெய்யொழித்து அன்கெடு வழியும்
நிற்றலும் உரித்தே அம்மென் சாரியை
மக்கள் முறைதொகூடும் மருங்கி னான்”.

அவ்வியற் பெயர்கள் மக்கள் முறைப்பெயர்கள் வரின், நிலைமொழியில் மெய்நிற்க அன் மட்டும் கெட்டு அம்மென் சாரியை வரும்.

(எ-கா) சாத்தங்கொற்றன், கொற்றங்கொற்றன், சாத்தங்குடி, கொற்றங்குடி

தான், பேன், கோன் என்னும் இயற்பெயர்கள்

“தானும் பேனும் கோனும் என்னும்
ஆமுறை இயற்பெயர் திரிபிட னிலவே”.

தான், பேன், கோன் என்னும் இயற்பெயர்கள் தந்தை மக்கள் என்னும் முறைப் பெயர்களோடு புணரும் போது மேற்கூறிய திரிபுகள் இன்றி இயல்பாய் முடியும்.

(எ-கா) தான்தந்தை, கோன்குடி

தான், யான் பெயர்கள் வேற்றுமையில் தன், என் ஆதல்

“தான்யா னெனும் பெயர் உருபியல் நிலையும்”.

தான் என்னும் விரவுப் பெயரும் யான் என்னும் உயர்தினைப் பெயரும் உருபு புணர்ச்சியில் கூறிய இயல்பின்படி தான் நெடுமுதல் குறுகி ‘தன்’ ஆகும். யான் யகரம் கெட்டு ஆகாரம் ஏகாரமாய் ‘என்’ ஆகும்.

(எ-கா) தன்கை, என்தோள்

தான், யான் அல்வழியில் இயல்பாய் முடிதல்

“வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலும்
தோற்றும் இல்லை என்மனார் புலவர்”.

மேற்கூறிய தான், யான் என்னும் சொற்கள் அல்வழியில் இயல்பாய் முடியும்.

(எ-கா) தான் சிறியன், யான் பெரியன்

அழன் ஈறு கெட வன்கணம் மிகுதல்

“அழனென் இறுதிகெட வல்லெலமுத்து மிகுமே”.

அழன் என்னும் சொல்லின் இறுதி எகர ஒற்றுக்கெட வருமொழி வல்லெலமுத்து மிகும்.

(எ-கா) அழக்குடம், அழச்சாடு

முன் என் கிளாவி இல்லொடு முடிதல்

“முன்என் கிளாவி முன்னர்த் தோன்றும்
இல்லன் கிளாவிமிசை றகரம் ஒற்றல்
தொல்லியன் மருங்கின் மரிதிய மரபே”.

முன் என்னும் சொல்லின் முன்னர்த் தோன்றும் இல் என்னும் சொல்லின் மேல் றகர ஒற்று வந்து முடியும். இது பழையதாகிய இயல்பினையுடைய விடத்து மருவி வந்த இலக்கண முடிபு.

(எ-கா) முன்றில்(வீட்டின் முன்புள்ள முற்றும்)

பொன் செய்யுளில் பொலம் என முடிதல்

“பொன்னென் கிளாவி ஈறுகெட முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
செய்யுள் மருங்கின் தொடரிய லான்”.

பொன் என்னும் சொல் செய்யுள் தொடரில் எகர இறுதி கெட அதன் முன்னர் முறையே லகரமும் மகரவொற்றும் தோன்றும்.

(எ-கா) பொலந்தொடி, பொலங்கலம்

இடைஒற்று ஈறுகளின் புணர்ச்சி

யகர ஈறு

“யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெலமுத் தியையின் அவ்வெலமுத்து மிகுமே”.

யகர ஈற்றுப்பெயர்கள் வேற்றுமையில் வல்லெலமுத்து வரின் அவ் வல்லெலமுத்து மிகும்.

(எ-கா) நாய்க்கால், நாய்ச்செவி, நாய்த்தலை.

தாய் - இயல்பாய் முடிதல்

“தாய்என் கிளாவி இயற்கை யாகும்”.

தாய் என்னும் சொல் வல்லெலமுத்து மிகாது இயல்பாய் முடியும்.

(எ-கா) தாய் கை.

மகன்வினை வருமொழியில் வலிமிகுதல்

“மகன்வினை கிளப்பின் முதனிலை இயற்றே”.

தாய் என்னும் சொல்லுடன் மகன் பற்றிய வினையைச் சேர்த்துச் சொன்னால் யகரவீற்றுக்கு முதற்கண் கூறிய தன்மைத்து, அதாவது வல்லெழுத்து வரின் வல்லெழுத்து மிகுந்து முடியும்.
(எ-கா) மகன்தாய்ப்பாசம், மகன்தாய்ப் பண்டு.

மிகுந்தும் உறம்ந்தும் முடிதல்

“மெல்லெழுத் துறமும் மொழியுமா ருளவே”
யகரவீற்றுச் சொற்களுள் வல்லெழுத்தோடு மெல்லெழுத்து உறம்ந்து முடியும்.
(எ-கா) வேய்ந்குறை, வேய்க்குறை

யகர ஈற்றின் அல்வழிப் புணர்ச்சி

“அல்வழி எல்லாம் இயல்பென மொழிப்”
யகரவீற்றுப் பெயர்ச்சொற்கள் எல்லாம் அல்வழியின்கண் இயல்பாகும்.
(எ-கா) நாய் கடிது, பாய் பெரிது.

ரகர ஈறு

ரகர ஈற்றின் வேற்றுமைப் புணர்ச்சி

“ரகார இறுதி யகார இயற்றே”.
ரகர வீற்றுப் பெயர்கள் வேற்றுமையில் யகரவீற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி மிகுந்து முடியும்.
(எ-கா) தேர்க்கால், செய்கை

ஆர் வெதிர் சார் பீர் என்னும் சொற்கள் புணர்தல்

“ஆரும் வெதிரும் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்”.
ஆர், வெதிர், சார், பீர் என்னும் பெயர்களில் மெல்லெழுத்து மிகுந்து வரும்.

(எ-கா) ஆர்ங்கோடு, வெதிர்ங்கோடு

சார் காழ் வருவழி வன்கணம் மிகுதல்

“சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும்”.
சார் என்னும் மரப்பெயர் முன் ‘காழ்’ என்னும் சொல்லோடு புணரும்போது வல்லெழுத்து மிகுந்து வரும்.

(எ-கா) சார்க்காழ் (காழ்-விதை)

பீர் வன்கணம் வருவழி ‘அம்’ முச்சாரியை பெறுதல்

“பீரென் கிளவி அம்மொடுஞ் சிவனும்”.
பீர் என்னும் சொல் மெல்லெழுத்தன்றி அம்முச்சாரியையும் பெற்று வரும்.
(எ-கா) பீரங்கோடு, பீரம் டூ

லகர ஈறு

லகர ஈற்றின் வேற்றுமைப் புணர்ச்சி

“லகார இறுதி னகார இயற்றே”.

லகர വീർപ്പുപ് പെയർകൾ വേദ്ധമൈയില് വരിൻ, നകാര സ്റ്റ്രീൻ ഇയൽപിൽപ്പാധി ലകാരമ്പ റകാരമാധിത് തിരിയും.

(എ-കാ) കഹ്കുന്നൈ, കഹ്ചിന്നൈ

ലകാര വീർപ്പുപ്പെയർ മെൻകൺമ വരുവഴി ലകാരമ നകരമാതല്

“മെല്ലെലമുത് തിയൈപിൻ നകാര മാകുമ്”.

അവ സ്രൂ മെൻകൺമ വരിൻ ലകാരമ നകാരമാധിത് തിരിയും.

(എ-കാ) കല്ലമുനൈ — കന്മുനൈ

മുതല്ലമൊழി — മുതൻമൊழി

ലകര സ്റ്റ്രൂ അല്വഴിപ് പുന്നാർഷി

“അംവഴി എല്ലാമ ഉന്നമേണ മൊழിപ്”.

അന്ത ലകര സ്രൂ അനൈത്തുമ അല്വഴിക്കൺ വല്ലെലമുത്തു വരിൻ ഇയൽപുമ തിരിപുമാക ഉന്നമുന്നു മുടിയും.

(എ-കാ) കല്കുനിതു, കഹ്കുനിതു.

ലകര മെയ് ആധ്യതമാതല്

“തകരമ വരുവഴി ആധ്യതമ നിലൈയലുമ്

പുകരിന്റു എൻമനാർ പുലമൈ യോറേ”.

അവവാരു റകരമാധി തിരിന്ത ലകരമ, തകര മുതൻമൊഴി വരിൻ അവവാരു റകരമാധിത് തിരിതലേയൻനീ ആധ്യതമാകവുമ തിരിയും.

(എ-കാ) ക.എതു, കഹ്റീതു എന വരുമ്.

തണിനെന്ദ്രിയയ ധട്ടുത ലകാര സ്രൂ ഇയൽപാധി മുഴിതല്

“ഡെന്ദിയതൻ ഇരുതി ഇയൽപുമാ റൂണോവേ”.

ഡെന്ദിലിൻ ഇരുതി ലകര ലകരവീർക്കുളുൻ കുറിയതൻ ഇരുതി ലകരമ പോലത് തിരിന്തു ഉന്നമുന്നു ഇയൽപാധി മുഴിവതുമ ഉണ്ടു.

(എ-കാ) കാൾ കുറിതു, കാഹ്കുറിതു.

ഡെന്ല, ചെസ്ല, കൊബ്ല, ചൊബൾ - ചൊആർപ്പുന്നാർഷികൾ

“ഡെന്ലലുമ് ചെസ്ലലുമ് കൊബ്ലലുമ് ചൊബൾലുമ്

അല്ലതു കിണപ്പിന്നുമ് വേദ്ധമൈ ഇയല്”.

ഡെന്ല, ചെസ്ല, കൊബ്ല, ചൊബൾ എൻനുമ നാൻകു പെയർക്കുളുമ അല്വഴിപ്പിലുമ് വേദ്ധമൈ ഇയൽപിനവാധി ലകരമ റകരമാകതെ തിരിയും.

(എ-കാ) ഡെന്റക്കഴിതു, ചെസ്റ്റക്കഴിതു, കൊബ്റക്കഴിതു.

ഇല് എൻനുമ ചൊബൾ വൻകൺമ വരുവഴി നാല്ലവകയാൻ മുഴിതല്

“ഇല്ലെലൻ കിളവി ധിന്മൈ ചെപ്പിൻ

വല്ലെലമുത്തു മികുതലുമ് ജൂപിടൈ വരുതലുമ്

ഇയന്റകൈ ധാതലുമ് ആകാരമ വരുതലുമ്

കൊബാത്തകു മരപിൻ ആകിട നുടൈത്തേ”.

இல் எனும் சொல் வீட்டைக் குறிக்காமால் இல்லாமையை உணர்த்தும் போது அல்வழியில் வல்லெலமுத்து மிகுதலும் ஜகாரம் இடையில் வருதலும் இயல்பாதலும் ஆகாரம் மிகுந்து முடிதலும் ஆகியவை வருமிடங்களும் உண்டு.

(எ-கா) இல்லைக்கல், இல்லைகல், இல்கல்.

வல் என்னும் சொல் புணர்தல்

“வல்லென் கிளாவி தொழிற்பெய ரியற்றே”.

வல் என்னும் சூதாடு கருவியை உணர்த்தும் சொல் தொழிற்பெயர்க்குக் கூறிய படி இருவழியும் புணரும். அதாவது உகரம் பெற்று வல்லெலமுத்து வரின் மிகுந்தும் ஞநமவ வரின் இயல்பாயும் புணரும்.

(எ-கா) வல்லுக்கடிது, வல்லுச் சிறிது, வல்லு விளையாட்டு

வல், நாய் பலகை – எனும் வருமொழியொடு புணர்தல்

“நாயும் பலகையும் வருஉங் காலை
ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே
உகரம் கெடுவழி அகரம் நிலையும்”.

வல் எனும் சொல்லின் முன் நாயும், பலகையும் வருமொழியாய் வரும்போது அங்கு உகரம் கெடாது நிற்றலேயன்றி கெட்டு அகரம் வந்து சேர்தலுமுண்டு.

(எ-கா) வல்ல நாய், வல்லப்பலகை

பூல் வேல் ஆல் சொற்புணர்ச்சிகள்

“பூல்வேல் என்றா ஆல்என் கிளாவியொடு
ஆமுப் பெயர்க்கும் அம்இடை வருமே”.
பூல், வேல், ஆல் என்ற பெயர்களோடு வேற்றுமைக் கண் அம்முச்சாரியை இடையில் வரும்.

(எ-கா) பூலங்கோடு, வேலங்கோடு, ஆலங்கோடு

வகர ஈற்றுத் தொழிற்பெயர்ப் புணர்ச்சி

“தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெயர் இயல்”.

வகர ஈற்றுத் தொழிற்பெயரெல்லாம் ஞகர ஈற்றுத் தொழிற்பெயரின் இயல்பினதாய் வரும். அதாவது அல்வழியிலும் வேற்றுமையிலும் வல்லெலமுத்து வரின் உகரமும் வல்லெலமுத்தும் பெறும். மென்கணமும் இடைக்கணமும் வரின் உகரம் பெறும்.

(எ-கா) கல்லுக்கடிது, பின்னல் கடிது, கல்லு நீண்டது.

வெயில் ‘அத்’தும் ‘இன்’னும் பெறுதல்

“வெயிலென் கிளாவி மழையியல் நிலையும்”.

வெயில் என்னும் சொல் மழைக்கு ஒதிய இயல்பிற்றாய் முடியும். அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெறும்.

(எ-கா) வெயிலத்துக் கொண்டான், வெயிலிற் கொண்டான்

வகர ஈறு

வகர ஈற்றின் வேற்றுமைப் புணர்ச்சி

அவ் என்பதன் புணர்ச்சி

“சுட்டுமுத லாகிய வகரஇறுதி
முற்படக் கிளாந்த உருபியல் நிலையும்”.

அவ் - என்பது வேற்றுமைக்கண் உருபு புணர்ச்சியது இலக்கணப்படி வற்றுச் சாரியை பெறும்.
(எ-கா) அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு, அவற்றின் கொம்பு.

அதற்கு அல்வழி முடிபு

“வேற்றுமை யல்வழி ஆய்த மாகும்”.
வகரம் திரிந்து ஆய்தம் ஆகும்.

(எ-கா) அ.கடிய, இ.கடிய, உ.கடிய

வகர வீறு மென்கணத்துடன் புணர்தல்

“மெல்லெழுத்து இயையின் அவ்வெழுத் தாகும்”.
அவ் - மென் கணம் வரின் அம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும்.

(எ-கா) அஞ்ஞான், இஞ்ஞான், உஞ்ஞான்

வகரவீறு இடைக்கணம் உயிர்கணங்களுடன் புணர்தல்

“ஏனவை புணரின் இயல்பென மொழிபு”.

அச் சுட்டு முதலாகிய வகரவீறு ஒழிந்த இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணரின் அவ் வகரம் திரியாது இயல்பாக முடியும்.

(எ-கா) அவ்யாழ், இவ்யாழ், உவ்யாழ்

ஊகரவீற்றுத் தொழிற்பெயர் இயல்பாதல்

“ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே”.

ஏனைய வகர ஈற்றுத் ‘தெவ்’ என்னும் சொல்லீறு ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பாய் வரும் உகரம் மட்டும் பெற்றும் உகரத்தோடு வல்லெழுத்தும் பெற்றும் வரும். மென்கணம், இடைக்கணம் வரின் இயல்பாக வரும்.

(எ-கா) தெவ்வுக்கடிது, தெவ்வு மாட்சி, தெவ்வுக்கடுமை

ழகர ஈறு

ழகர ஈற்றின் வேற்றுமைப் புணர்ச்சி

“ழகார இறுதி ரகார இயற்றே”

ழகார ஈற்றுப்பெயர் வன்கணம் வந்தால் வேற்றுமைக்கண் ரகார ஈற்றின் இயல்பு படி வல்லெழுத்து மிகுந்து முடியும்.

(எ-கா) பூழ்க்கால், பூழ்ச்சிறகு(பூழ்-காடை)

தாழ், தமிழ் என்னும் சொற்கள் புணர்தல்

“தாழ் என் கிளாவி கோலொடு புணரின்

அக்குஇடை வருதல் உரித்து மாகும்”.

தாழ் என்னும் சொல் கோல் என்னும் சொல்லோடு புணரும்போது வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குச் சாரியையும் இடையில் வரும்.

(எ-கா) தாழக்கோல், தாழக்கோல்

“தமிழ்னன் கிளவியும் அதனோ ரற்றே”.

தமிழ் என்னும் சொல்லும் அதனோடு ஒரு தன்மையதாய் வல்லெழுத்து மிகுதலன்றி அக்கும் பெற்று முடியும்.

(எ-கா) தமிழ்க்கூத்து, தமிழ்க்கூத்து.

குமிழ் என்னும் மரப்பெயர் ‘அம்’முச் சாரியை பெறுதல்

“குமிழ் என் கிளவி மரப்பெய ராயின்

பீஙன் கிளவியோடு ஓரியற் றாகும்”.

குமிழ் என்னும் சொல் மரத்தை உணர்த்தும் பெயராயின் பீர் என்னும் சொல் இயல்பினதாய் வந்து மெல்லெழுத்தும் அம்முச்சாரியையும் பெறும்.

(எ-கா) குமிழ்ந்கிளை, குமிழஞ்செதில், குமிழம்பூ

பாழ் வன்கணத்தொடு மென்கணம் உறும்ந்து முடிதல்

“பாழ் என் கிளவி மெல்லெழுத் துறும்வே”.

பாழ் என்னும் சொல் வல்லெழுத்தொடு மெல்லெழுத்து மிகுந்தும் உறும்ந்தும் முடியும்.

(எ-கா) பாழ்க்கிணறு, பாழ்ந்கிணறு

ஏழ் அன்சாரியைப் பெறுதல்

“ஏழென் கிளவி உருபியல் நிலையும்”.

ஏழ் என்னும் எண்ணுப் பெயரின் இறுதி உருபுப்புணர்ச்சிப்பாடு அன் சாரியை பெறும்.

(எ-கா) ஏழன் காயம், ஏழன் கணக்கு.

அளவு நிறைப்பெயர்கள் வருவதி ‘ஏழ்’ எழுவாதல்

“அளவும் நிறையும் எண்ணும் வருவதி

நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும்

கடிநிலை யின்றே ஆசிரி யர்க்கு”.

“ஏழ்” முன் முகத்தலளவை, நிறுத்தலளவை, எண்ணுப்பெயர்கள் வரின் நெட்டெழுத்தாகிய முதல் குறுகலும் மூகரத்தின் மேல் ஓர் உகரம் சேர்தலும் உண்டு.

(எ-கா) எழுகலம், எழுசாடி, எழு கழஞ்சு

ஏழடன் பத்து, ஆயிரம், நூற்றாயிரம் வருதல்

“பத்தென் கிளவி ஒற்றிடை கெடுவழி

நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி”.

ஏழ் என்பதனுடன் பத்து என்னும் எண் வரின் அப்பத்து எனும் எண்ணின் இடையிலுள்ள ஒற்றுக்கெட்டு அங்கு ஆய்தப்புள்ளி வரும்.

(எ-கா) எழுப்.து

“ஆயிரம் வருவழி உகரம் கெடுமே”.

ஏழ் என்பதன் முன் ஆயிரம் வரும்போது முன் பெற்ற உகரம் கெடும்.

(எ-கா) ஏழாயிரம்

“நாறாந்து வருஉம் ஆயிரக் கிளவிக்குக்
கறிய நெடுமுதல் குறுக்கம் இன்றே”.

ஏழ் முன் நாறுடன் வரும் ஆயிரம் என்ற சொல்லுக்கு முற்காறிய நெடுமுதல் குறுகுதல் இல்லை.

(எ-கா) ஏழ் நாறாயிரம், எழுநாறாயிரம்.

பேரெண்ணுப்பெயர் வருவழியும் ஏழ் மேலைமுடிபே பெறுதல்

“ஜஅம் பல்லென வருஉம் இறுதி
அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்”.

ஏழ் எண்ணும் சொல் ஜ, அம், பல் எனும் இறுதிகளையுடைய பொருட்பெயரல்லாத எண்ணுப்பெயர்கள் வருமிடத்து முற்காறிய அவ்வியல்போடு நிற்கும்.

(எ-கா) ஏழ் தாமரை, ஏழ் வெள்ளாம், ஏழாம்பல்

ஏழ் உயிர்க்கணம் வருவழியும் அற்றாதல்

“உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது”.

ஏழ் என்பதன் முன் உயிர் முதன்மொழிகள் வரினும் அப்பண்பில் திரியாது நெடுமுதல் குறுகி உகரம் பெறாது இயல்பாக வரும்.

(எ-கா) ஏழகல், ஏழுழக்கு, ஏழோன்று, ஏழிரண்டு.

கீழ் வேற்றுமையில் உறுப்தல்

“கீழேன் கிளவி உறழுத் தோன்றும்”.

கீழ் என்னும் சொல் உறுப்ச்சியாகத் தோன்றும்.

(எ-கா) கீழ்குளம், கீழ்க்குளம்

ளகார சனு

ளகார சற்று வேற்றுமைப் புணர்ச்சி

“ளகார இறுதி ணகார இயற்றே”

ஞகார சற்றுப்பெயர் வேற்றுமைக்கண் ணகார சற்று இயல்பிழ்றாய் வந்து வன்கணம் வரின் ளகாரம் டகாரமாய்த் திரியும்.

(எ-கா) முட்செடி, முட்குறை, முட்சிறை

மென்கணம் வருவழி ளகாரம் ணகாரமாதால்

“மெல்லெலழுத் தியையின் ணகார மாகும்”.

ஞகார சற்றுப்பெயர் மெல்லெலழுத்து முதன்மொழி வரின் ணகரமாகத் திரியும்.

(எ-கா) முண்முனை, முண்ணெந்தத்து, முண்மாண்டது.

ளகர சற்று அல்வழிப்புணர்ச்சி

“அல்வழி யெல்லாம் உறுத்தன மொழிய”.

ஈகர ஈற்று அல்வழிப் புணர்ச்சிகள் எல்லாம் திரிந்தும் திரியாதும் உறுத்தும் முடியும்.

(எ-கா) முள்கடிது, முட்கடிது, கள்கொடிது, கட்கொடிது.

தகரம் வருவழி ஈகரம் ஆய்தமாகவும் திரிதல்

“ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே
தகரம் வருங்காலை யான”.

தகர முதன்மொழி வரின் ஈகரம் டகரமாகத் திரியாமல் ஆய்தமாய்த் திரிந்து நிற்றலும் உண்டு.

(எ-கா) மு.மது, முட்மது என வரும்.

சில ஈகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சி

“நெடியத னிறுதி இயல்பா குநவும்
வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும்
போற்றல் வேண்டும் மொழியுமா ருளவே”.

நெட்டெழுத்தின் பின் நிற்கும் சில ஈகர ஈற்றுச் சொற்கள் திரியாது இயல்பாக வருதலும் அல்வழியில் வேற்றுமைப் புணர்ச்சி போல் திரிந்து முடிதலும் உண்டு.

(எ-கா) வாள்கடிது, கோள்கடிது, தோட்கடிது, நாட்கடிது.

�கர ஈற்றுத் தொழிற்பெயர்ப் புணர்ச்சி

“தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல்”.

ஈகார ஈற்றுத் தொழிற்பெயரெல்லாம் வேற்றுமையிலும் அல்வழியிலும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் முடியும். வன்கணம் வந்தால் வல்லெலமுத்து உகரம் பெற்றும் ஞமவ வந்தவழி உகரம் பெற்றும் முடியும்.

(எ-கா) துள்ளுக்கடிது, துள்ளுச்சிறிது, துள்ளு நன்று

இருள், புள், வள், மக்கள் என்னும் சொற்கள் புணர்தல்

“இருள்ளன் கிளாவி வெயிலியல் நிலையும்”.

இருள் என்னும் சொல்லுக்கு ‘வெயில்’ என்னும் சொல்போல அத்தும் இத்தும் சாரியைகளாக வரும்.

(எ-கா) இருளத்துக்கொண்டான், இருளிற்சென்றான்

“புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல்”.

புள், வள் என்னும் சொற்கள் தொழிற்பெயர்க்கு ஒதிய இயல்பினவாய் வல்லெலமுத்து வரின் உகரம் பெற்றும் வல்லெலமுத்து மிகுந்தும், ஞமவ வரின் இயல்பாயும் புணரும்.

(எ-கா) புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது, புட்கடிது, வட்கடிது, புள்ளுக்குலம், வள்ளு நீண்டது.

“மக்கள் என்னும் பெயர்நிலைக் கிளாவியும்
தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே”.

மக்கள் என்னும் பெயர்ச் சொல்லின் இறுதி ஈகரம் தக்க இடமறிந்து வல்லெலாற்றாகத் திரிதலும் உண்டு. திரியாது இயல்பாகும் இடங்களும் உண்டு.

(எ-கா) மக்கள் பலர், மக்கட்டகை.

புறனடை

“உணரக் கூறிய புணரியல் மருங்கின்

கண்டுசெய்திருக்க உரியவை கண்ணினர் கொள்ளே”.

புள்ளி ஈழுகள் நின்று நான்கு கணத்தோடும் புணரும் விதம் நன்கு பதியுமாறு கூறப்பட்டுள்ளது. அவ்வாறு கூறியவற்றை மனங்கொண்டு, மொழியின் இயல்பையும் வழக்காற்றையும் ஆராய்ந்து பிற முடிபுகளை அமைத்துக் கொள்க.

(எ-கா) விழுங்குளம், விளன்சேறு - இயல்பாய் முடிந்தது.

பொன்னப்பத்தம் - அக்குப் பெற்று முடிந்தது.

அலகு - 4

குற்றியலுகரப் புணரியல்

குற்றியலுகர வகையும் பெயரும்

“ஈரமுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்

ஆய்தத் தொடர்மொழி வன்தொடர் மென்தொடர்

ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்”.

இரண்டு எழுத்தானாகிய ஈரமுத்தொரு மொழியும், உயர்தொடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர், வன்றொடர், மென்றொடர் ஆகிய ஆறு மொழிகளிலும் உகரம் குறுகி வரும்.

(எ-கா) நாகு, வரகு, தெள்கு, எ.கு, கொக்கு, குரங்கு

இடைத்தொடரில் ஈறோற்று வராமை

“அவற்றுள்

ஈரோற்றுத் தொடர்மொழி இடைத்தொட ராகா”.

அவற்றுள் ஈர் ஒற்றுத் தொடர்மொழிகளில் இடைத்தொடர் வராமல் வன்றொடர் மென்றொடர் மொழிகள் வரும்.

(எ-கா) ஈர்க்கு, மொய்ம்பு

இருவழியிலும் குற்றியலுகரம் புணர்தல்

“அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்

எல்லா இறுதியும் உகர நிறையும்”.

அல்வழியிலும், வேற்றுமையிலும் மேற்கூறிய ஆறு இடங்களிலும் உகரம் குறுகும்.

(எ-கா) நாகு கடிது.

குற்றுகரப் பொதுப்புணர்ச்சி

வன்தொடர்க் குற்றுகரப் புணர்ச்சி

“வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி

தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே”.

வன்தொடர்க் குற்றுகரம் எதிரே வல்லெழுத்து வருமிடத்து குற்றுகரமாய் அரைமாத்திரை பெற்று நிற்றலுமுண்டு.

(எ-கா) கொக்குக்கடிது, கொக்குக்கடுமை.

குற்றியலுகரம் புணர்மொழியில் வருமாறு

“யகரம் வருவழி இகரங் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது”.
யுகர முதன்மொழி வரும்போது நிலைமொழிக் குற்றுகரம் இகரமாகத் திரிந்து குறுகி ஓலிக்கும்.

(எ-கா) நாடியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது.

குற்றுகர ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி

நெடில்தொடர் உயிர்த்தொடர்களின் புணர்ச்சி

“சரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும்
வேற்றுமை யாயின் ஒற்றிடை இனமிகத்
தோற்றும் வேண்டும் வல்லெலமுத்து மிகுதி”.
சரெழுத்தாலாகிய நெடில்தொடர்க் குற்றுகரமும் உயிர்த்தொடர்க் குற்றுகரமும் வேற்றுமைப் புணர்ச்சியின் மொழியிடையே இன ஒற்றும் வல்லெலமுத்தும் மிகுந்து வரும்.

(எ-கா) யாட்டுக்கால், நாட்டுப்பற்று, பயற்றுக்குழம்பு

இனவொற்று இடைமிகா

“ஒற்றிடை யினமிகா மொழியுமா ருளவே
அத்திற்த தில்லை வல்லெலமுத்து மிகலே”.
மேற்கூறியவாறு இனவற்று மிகாத மொழிகளும் உண்டு. அவற்றுள் வல்லெலமுத்து மிகுந்து வராது.
(எ-கா) நாகுகால், பழகுதமிழ், வரகுகதிர், யாட்டின்கால், வரகின் கால்.

இடைத்தொடரும் ஆய்த்த்தொடரும் இயல்பாதல்

“இடையொற்றுத் தொடரும் ஆய்த்த் தொடரும்
நடைஆு இயல என்மனார் புலவர்”.
இடைத்தொடரும், ஆய்த்த்தொடரும் வேற்றுமையில் வல்லினம் வரின் இயல்பாகும்.

(எ-கா) தெள்குகால், தெள்குசிறை, எஃகுகனம்.

வன்தொடர் மென்தொடர்களின் புணர்ச்சி

“வன்றோடர் மொழியும் மென்றோடர் மொழியும்
வந்த வல்லெலமுத் தொற்றிடை மிகுமே
மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம்
வல்லொற் றிறுதி கிளையொற் றாகும்”.
வன்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும் மென்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும் வந்த வல்லெலமுத்து ஒற்று இடைமிகும். அவ்விரண்டு ஈற்றினுள் மெல்லொற்றுத் தொடர்மொழிக்கண் நின்ற மெல்லொற்றெல்லாம் இறுதி வல்லொற்றும் கிளை வல்லொற்றுமாய் முடியும்.

(எ-கா) கொக்குக்கால், கொக்குச்சிறகு, கொக்குத்தலை, கொக்குப்புறம், எட்குக்குட்டி, கொக்கின்கால், குரங்கின் கால்,

மரப்பெயர்க்கிளவி ‘அம்’ முச் சாரியை பெறுதல்

“மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை”.

வன்தொடராகவோ மென்தொடராகவோ வரும் மரப்பெயர்களுக்கு ‘அம்’ சாரியை வரும்.

(எ-கா) தேக்கங்கிளை, வேப்பம்பூ

மென்றோடர் வன்றோடராகத்திரியா மரப்பெயர்

“மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே”.

மெல்லொற்று வல்லொற்றாய் மாறாத மரப்பெயரும் உண்டு.

(எ-கா) குருந்தங்க்கிளை, புஞ்கம்பூ

நெடில்தொடர் வன்தொடர் ‘அம்’ முச்சாரியை பெறல்

“ஈரமுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும்

அம்திடை வரங்கும் உளியவை உளவே

அம்மர பொழுகும் மொழிவயி னான்”.

ஈரமுத்து நெடில் தொடரும், வன்தொடரும் அம்முச்சாரியை பெற்று வருவதும் உண்டு.

(எ-கா) ஏறங்கோள், வட்டம்போர்

மெல்லொற்றுத்திரியாது ‘அக்’குப் பெறுதல்

“ஓற்றுநிலை திரியா தக்கொடு வருஉம்

அக்கிளை மொழியும் உளவென மொழிபு”

ஏற்று முன் நின்ற நிலை திரியாது அக்குச் சாரியையொடு பிற சாரியையும் வரும்.

(எ-கா) குன்றக்கூகை, குன்றக்குடி, மன்றப்பெண்ணை

எண்ணுப்பெயர்க் கிளவி “அன்” சாரியை பெறுதல்

“எண்ணுப் பெயர்க்கிளவி உருபியல் நிலையும்”.

குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர்கள் உருபு புணர்ச்சியில் கூறியபடி அன் சாரியை பெறும்.

(எ-கா) ஒன்றன்காயம், இரண்டன்காயம்.

வண்டும் பெண்டும் ‘இன்’ சாரியை பெறுதல்

“வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்”.

வண்டு எண்ணும் சொல்லும் பெண்டு எண்ணும் சொல்லும் இன் சாரியையொடு பொருந்தி முடியும்.

(எ-கா) வண்டின்கால், பெண்டின்கால்.

பெண்டு ‘அன்’னும் பெறுதல்

“பெண்டென் கிளவிக் கண்ணும் வரையார்”.

பெண்டு எண்ணும் சொல்லிற்கு அன் சாரியை பொருந்தி வரும்.

(எ-கா) பெண்டன் கை

வினாப்பெயரும் சுட்டுப்பெயரும் அன்னொடு பொருந்துதல்

“யாதென் இறுதியுங் சுட்டுமுத ஸாகிய
ஆய்த இறுதியும் உருபியல் நிலையும்”.

யாது என்னும் வினாப்பெயரிறுதியும் சுட்டு முதலாகிய ஆய்தத்தொடர் இறுதியும் உருபு புணர்ச்சிக்கு ஒதியபடி அன் சாரியை பெறும். சுட்டுப்பெயரிறுதி சாரியை பெற்றவின் ஆய்தம் கெடும்.

(எ-கா) யாதன்கோடு, அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு.

அல்வழியில் ஆய்தம் கெடாமை

“முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி
மன்னல் வேண்டும் அல்வழி யான”.

சுட்டு முதலாகிய ஆய்தத்தொடரின் முன் உயிர்முதன்மொழி வருமிடத்து அல்வழியில் ஆய்தப்புள்ளி கெடும்.

(எ-கா) அ.தடை, இ.தடை, உ.தடை

வன், மென் இடைக்கணங்கள் வருவழி ஆய்தம் கெடுதல்

“ஏனைமுன் வரினே தானிலை யின்றே”.

அச்சுட்டு முதலாகிய ஆய்தத் தொடரின் முன் உயிரொழிந்த ஏனைய கணங்கள் வரின் அவ் ஆய்தம் கெடும்.

(எ-கா) அதுகடிது, இது கடிது, உது கடிது.

குற்றியலுகரம் அல்வழியில் இயல்பாதல்

“அல்லது கிளப்பின் எல்லா மொழியும்
சொல்லிய பண்பின் இயற்கை யாகும்”.
அல்வழியில் எல்லா ஈற்றுக் குற்றுகரமும் இயல்பாய் முடியும்.

(எ-கா) நாகு கடிது, வரகு கடிது, எ.குகடிது.

வன்தொடர்க் குற்றுகரப் புணர்ச்சி

“வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெலமுத்து மிகுமே”.

வல்லொற்றுக் குற்றுகரம் அல்வழியில் வல்லெலமுத்து மிகும்.

(எ-கா) கொக்குக்கடிது, கொக்குச்சிறிது, கொக்குப்பெரிது.

ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு ஆகியவை அன்னவாதல்

“சுட்டுச்சினை நீடிய மென்றோடர் மொழியும்
யாவினா முதலிய மென்றோடர் மொழியும்
ஆயியல் திரியா வல்லெலமுத் தியற்கை”.

சுட்டாகிய சினைபெயமுத்து நீண்ட மென்தொடர்ச் சுட்டுப்பெயரும் யா என்னும் வினாவை முதலாகவுடைய மென்தொடர்ச் சொல்லும் வல்லெலமுத்துப் பெறும்.

(எ-கா) ஆங்குக்கொண்டான், ஈங்குக்கொண்டான், ஊங்குக்கொண்டான், யாங்குக்கொண்டான்.

யாங்கு இயல்பும் ஆதல்

“யாவினா மொழியே இயல்பு மாகும்”.

யா என்னும் வினா இயல்பாயும் முடியும்.

(எ-கா) யாங்கு கொண்டான், யாங்கு படித்தான்.

நான்மொழியும் மென்கணம் திரியாமை

“அந்நான் மொழியுந் தந்நிலை திரியா”.

சுட்டு முதலாகியனவும் யா, வினா முதன் மொழியும் ஆகிய நான்கும் தம் மெல்லொற்று நிலை திரிந்து வல்லொற்று ஆகாது முடியும்.

(எ-கா) அங்குக்கொண்டான், இங்குக்கொண்டான், உங்குக்கொண்டான், எங்குக்கொண்டான்.

உண்மை உணர்த்தும் ‘உண்டு’ எனும் சொற்புணர்ச்சி

“உண்டென் கிளவி உண்மை செப்பின்
முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும்
மேனிலை யொற்றே எகாரம் ஆதலும்
ஆமுறை யிரண்டும் உரிமையும் உடைத்தே
வல்லெலமுத்து வருங்கங் காலை யான”.

உண்டு எனும் சொல் உண்மை எனும் பண்ணையுணர்த்தின் வல்லெலமுத்து வருமிடத்து, இறுதியாக நிற்கும் குற்றியலுகரம் தான் ஏறி நின்ற மெய்யொடும் கெடும். பின்னர் அதன்மேல் நின்ற ணகார ஒற்று எகரமாய் திரியும்.

(எ-கா) உள்பொருள், உண்டுபொருள் எனவும்
உண்டு காணம், உண்டு தாமரை எனவும் வரும்.

இருதிசைப் புணர்ச்சியில் ஏகாரச் சாரியை பெறுதல்

“இருதிசை புணரின் ஏயிடை வருமே”.

இரண்டு திசைகள் தம்மில் புணரின் ஏ என்னும் சாரியை இடையில் வரும்.

(எ-கா) வடக்கே கிழக்கு, வடக்கே தெற்கு

அத்திசைப் பெயரோடு கோணத்திசை புணர்தல்

“திரிபுவேறு கிளப்பின் ஒற்றும் இறுதியும்
கெடுதல் வேண்டும் என்மனார் புலவர்
ஒற்றுமெய் திரிந்து ணகார மாகும்
தெற்கொடு புணருங் காலை யான”.

இரண்டு திசைகள் புணர்ந்து கோணத்திசையை சொல்லுமிடத்து இடையில் நின்ற ஒன்றும் இறுதிக் குற்றுகரமும் கெடும். தெற்கொடு புணருமிடத்து றகார ஒற்றுத் திரிந்து ணகாரமாகும்.

(எ-கா) வடகிழக்கு, வடமேற்கு, வடகடல், வடவரை, கீழ்க்கரை, மேல்க்கரை.

குற்றுகர ஈற்று எண்ணுப்பெயர் புணர்ச்சி

பத்தின் முன் ஒன்று முதல் எட்டு

“ஒன்றுமுத ஸக எட்டனிறுதி
ஸ்லா எண்ணும் பத்தன் முன்வரின்
குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடுமே

முற்றின் வருஉம் இரண்டலங் கடையே”.

ஒன்று முதலாக எட்டு ஈராகவுள்ள அனைத்து எண்ணுப் பெயர்களும் வருமொழியாகப் பத்து என்பது முன்னே வரின் அதிலுள்ள குற்றியலுகரம் மெய்யொடு கெடும். இன் சாரியை அவ்விடத்தே வந்து நிறைவு செய்யும். இரண்டு என்ற எண்ணுப்பெயரிடத்து முடிய இன் வந்து புனரும்.

(எ-கா) பதினொன்று, பதின்மூன்று, பதிநான்கு, பதினெட்டு, பதினாறு, பதினேழு, பதினெட்டு, ஒன்பதின்பால், ஒன்பதின் கூறு என வரும்.

பத்தின் முன் இரண்டு மற்றும் ஆயிரம் வருதல்

“பத்தன்ஓங் ரூக்கெட னகாரம் இரட்டல்
ஒத்த தென்ப இரண்டுவரு காலை”.

இரண்டு என்ற எண்வரின் பத்து என்பதன் குற்றியலுகர ஈற்றுடன் தகர ஒற்றும் கெட(ப) னகர ஒற்றுத்தோன்றி (பன்) இரட்டிக்கும்.

(எ-கா) பன்னிரண்டு

“ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது”.

பத்து என்னும் எண்ணுப்பெயர்முன் ஆயிரம் என்பது வரினும் முன்விதிப்படி ஈறுகெட்டு ‘இன்’ பெறும்.

(எ-கா) பதினாயிரம்

நிறைப்பெயரும் அளவுப் பெயரும் இன் சாரியை பெறுதல்

“நிறையு மளவும் வருஉங் காலையும்
குறையா தாகும் இன்னென் சாரியை”.

பத்து என்பதன் முன் நிறுத்தலளவைப் பெயரும் முகத்தலளவைப் பெயரும் வரும்போது இன் சாரியை வரும்.

(எ-கா) பதின் கழுஞ்சூ, பதின்தொடி, பதின்கலம்.

பத்து இடையொற்றுக்கெட ஆய்தமாதல்

“ஒன்றுமுதல் ஒப்பான் இறுதிமுன்னர்
நின்ற பத்தன் ஒற்றுக்கெட ஆய்தம்
வந்துஇடை நிலையும் இயற்கைத் தென்ப
கூறிய இயற்கை குற்றிய லுகரம்
ஆறன் இறுதி அல்வழி யான”.

ஒன்று முதல் ஒன்பது ஈராகச் சொல்லப்படும் எண்ணுப் பெயர்களின் இறுதி முன்னர் வருமொழியாய் வந்து நின்ற பத்து என்பதன் இடைநின்ற தகர ஒற்றுக்கெட அவ்விடத்தே ஆய்தம் வந்து நிலைபெறும். அவற்றுள் ஆறு தவிர்த்தவற்றில் முற்கூறியவாறு நிலைமொழி ஈற்று ஈற்றுக் குற்றியலுகரம் மெய்யொடும் கெடும்.

(எ-கா) ஒருப்.து, இருப்.து

ஒன்று இரண்டு என்பன ஒரு எனத் திரிதல்

“முதலீ ரெண்ணினொற்று ரகரம் ஆகும்
உகரம் வருதல் ஆவயி னான”.

முதல் இரண்டு எண்களின் ஒற்று ரகர ஒற்றாய் மாறும். அவ்விடத்து உகரம் வருதல் வேண்டும். நிலைமொழி ஈற்றுக் குற்றுகரம் கெடுதல் பொதுவிதி.

(எ-கா) ஒருப்.து

இரண்டன் ரகரம் கெடுதல்

“இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கு
நடைமருங் கின்றே பொருள்வயி னான்”.

அவ்விரண்டு என்னும் எண்ணிற்கு இடைநின்ற ரகரம் அம் மோழி பொருளாமிடத்து நடக்கும் இடம் இன்றிக் கெடும்.

மூன்று ஆறு முன் பத்து

“மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்
முன்றன் ஓற்றே பகாரம் ஆகும்”.
மூன்று ஆறு என்ற எண்கள் நெடிலாகிய முதல் குறுகும்.

(எ-கா) முப்ப்.து, அறுப்.து

நான்கன் னகரம் றகரம் ஆதல்

“நான்க னொற்றே றகாரம் ஆகும்”.

நான்கு என்னும் எண்ணின்கண் நின்ற னகார ஓற்று றகர ஓற்றாய் முடியும்.

(எ-கா) நாற்ப்.து

ஜந்தன் ஓற்று மகரமாயும் எட்டன் ஓற்று னகரமாயும் ஆதல்

“ஜந்தன் ஓற்றே மகாரம் ஆகும்”.
ஜந்து என்னும் எண்ணிலுள்ள நகார ஓற்று மகார ஓற்றாய் முடியும்.

(எ-கா) ஜம்ப்.து.

“எட்டன் ஓற்றே னகாரம் ஆகும்”
எட்டு என்னும் எண்ணிலுள்ள டகர ஓற்று னகர ஓற்றாய் மாறும்.

(எ-கா) எண்ப்.து

ஒன்பது, பத்து தொண்ணாறு ஆதல்

“ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஓற்றும்
முந்தை ஓற்றே னகாரம் இரட்டும்
ப.தென் கிளவி பாய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஓற்றிய தகரம் றகாரம் ஆகும்”.

ஒன்பது என்னும் சொல்லின் ஒகரத்திற்கு மேலாகத் தகரம் ஓற்றாய் மிகுந்து வரும். முன் சொன்ன ஒகரத்தின் முன்னர் னகர ஓற்று இரண்டு னகார ஓற்றாய் மிகுந்து வரும். (வருமொழியாகிய) பத்து என்னும் சொல் தன் கண் பகரமும் ஆய்தமும் கெட (நிலைமொழியில் இரட்டிய னகரத்தின் பின்னர்) ஊகாரமாகிய எழுத்து நிற்றல் வேண்டும். (வருமொழியாகிய பத்து என்பதன் ஈற்றதன் மேல் ஏறிய உகரம் கெடாது பிரிந்து நிற்ப) ஓற்றாய் நின்ற தகரம் றகார ஓற்றாகும்.

(எ-கா) தொண்ணாறு

ஒன்று முதல் ஒன்பது வரை நிலைமொழியாக நிற்ப அளவுப்பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு

“அளந்தறி கிளவியும் நிறையென் கிளவியும்

கிளாந்த இயல தோன்றும் காலை”.

ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்ணுப்பெயர்களின் முன்னர் முகத்தலாவைப் பெயரும் நிறுத்தலாவைப் பெயரும் வருமொழியாகத் தோன்றுமிடத்து முன்பு எண்ணுப்பெயர்கட்கு சொல்லிய இயல்பினதாய்ப் புணரும். அதாவது ஆறு என்னும் எண் தவிர்த்த ஏனைய எண்ணுப்பெயர்களின் குற்றியலுகர ஈறு மெய்யொடும் கெடும். முதலீர் எண்களின் ஒற்றுக்கள் ரகரமாகத் திரியும். இரண்டு எனும் எண்ணின் ரகர உயிர்மெய் கெடும். மூன்றும் ஆறும் குறுகும். மூன்றன் ஒந்றுப் பகரமாகும். நான்கன் ஒந்று நகரமாகும். ஐந்தன் ஒந்று மகரமாகும். எட்டன் ஒந்று ஞகரமாகும்.

(எ-கா) ஒரு கலம், இருகலம், எண்கழுஞ்சு.

மூன்று, ஐந்து ஆகியவற்றுடன் அளவைப் பெயர்கள்

“மூன்றன் ஒந்றே வந்த தொத்தும்”.

மூன்று என்னும் எண்ணில் நின்ற நகர ஒந்று, வருமொழி முதலில் வரும் அளவுப்பெயர்களின் வல்லொற்றுக்களை ஒத்துத் திரியும்.

(எ-கா) முக்கலம், முப்பானை, முச்சாடி.

“ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும்”.

ஐந்து என்னும் எண்ணில் நின்ற நகர ஒந்று வருமொழி முதலில் வரும் வல்லெழுத்திற்கு ஏற்ற மெல்லெழுத்தாய் மாறும்.

(எ-கா) ஜங்கலம், ஜஞ்சாடி, ஜந்தாதை, ஜம்பானை.

மேலைய இரண்டு திரியும் வன்கணம் வருவழியே என்பது

“கசதப முதன்மொழி வருஉங்காலை”.

மூன்றன் ஒந்று வருமொழி முதல்போல் ஒப்பதும் ஐந்தன் ஒந்று மெல்லெழுத்தாவதும் அளவுப்பெயர், நிறைப்பெயர்களில் கசதப முதன்மொழிக்கண் வந்தவிடத்தாகும்.

(எ-கா) அறுங்கலம், அறுகழுஞ்சு, அறுந்தொடி, அறும்பலம்.

மென்கணமும் உயிர்க்கணமும் வருவழி எட்டு ‘எண்’ எனவே நிற்றல்

“நமவ என்னும் மூன்றோடு சிவணி

அகரம் வரினும் எட்டன்முன் இயல்பே”.

நமவ என்னும் மூன்றும் உயிர் முதன்மொழியும், அளவைப் பெயர்களாக எதிரே வரின், எட்டு நின்ற நிலைமொழியின் முன் இயல்பாக முடியும்.

(எ-கா) எண்கலம், எண் சாடி, எண் நாழி, எண் அகல்.

ஜந்து, மூன்று இவற்றின் இடையொற்று ந ம வருவழி, அவ்வந்த ஒந்றாகவே திரிதல்

“ஜந்தும் மூன்றும் நமவருங் காலை

வந்த தொக்கும் ஒந்றியல் நிலையே”.

ஜந்தும் மூன்றும் ஆகிய எண்கள் ந, ம முதன்மொழிகள் வரின், தம்மிடமுள்ள ஒந்று, வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றாக முடியும்.

(எ-கா) முந்தாழி, மும்மண்டை, ஜந்தாழி, ஜம்மண்டை

மூன்றன் ஒந்று வகரம் வருவழி அவ்வகரமாகத் திரிதல்

“மூன்றன் ஒந்றே வகரம் வருவழித்

தோன்றிய வகரத்து உருவா கும்மே”.

மூன்று என்னும் எண்ணின் நகர ஒந்று, வகர முதன்மொழி வரின் வகரமாய் மாறும்.

(எ-கா) முவ்வட்டி

நான்கு ஜந்து மூன் வகர முதன்மொழி அளவுப்பெயர்கள்

“நான்கன் ஒற்றே லகார மாகும்”.

நான்காம் எண்ணில் நின்ற னகர ஒற்று லகர ஒற்றாய்த் திரியும்.

(எ-கா) நால்வட்டி

“ஜந்த ணொற்றே முந்தையது கெடுமே”.

ஜந்தும் என்னும் எண்ணின்கண் நின்ற நகர ஒற்று (வகரம் வந்தால்) தன் முன் நின்ற வடிவாய் மாறிக் கெடும்.

(எ-கா) ஜவட்டி

ஒன்று இரண்டு உயிர்க்கணம் வருவழி, ஓர் ஈர ஆதல்

“முதலீ ரெண்ணின் உயிரவரு காலைத்
தலைலை மொழிப உகரக் கிளவி
முதனிலை நீடல் ஆவயி னான்”.

முதல் இரண்டு எண்களின் முன் உயிர் முதன்மொழி வரின், உகரம் கெடும். அவ்வெண்ணின் முதலில் நின்ற எழுத்துக்கள் அவ்விடத்து நீண்டு முடியும்.

(எ-கா) ஓரகல், ஈரகல், ஒருழக்கு, ஈருளக்கு

உயிரவழி முன்று நான்கு ஜந்து என்பன வகரம் வருவழிப் போல் திரிதல்

“முன்றும் நான்கும் ஜந்தென் கிளவியும்
தோன்றிய வகரந் தியற்கை யாகும்”.

முன்று, நான்கு, ஜந்து எனும் எண்ணுப்பெயர்கள் மேல் தோன்றி முடிந்த வகரத்து இயல்புடன் நடக்கும். மூன்றில் வகர ஒற்றாயும் நான்கில் லகர ஒற்றாயும் ஜந்தின்கண் ஒற்றுக் கெட்டும் முடியும்.

(எ-கா) முவ்வகல், நாலகல், ஜயகல்
முவ்வழக்கு, நாலுழக்கு, ஜயுழக்கு

உழக்கு வருவழி, பொதுவிதியான் குறுகினின்ற முன்று நீண்டு முடிதலும் உரித்து

“முன்றன் முதனிலை நீடலும் உரித்தே
உழக்கென் கிளவி வழக்கத் தான்”.

முன்று என்பதன் முதல் எழுத்து ‘உழக்கு’ எதிரே வரின் குறுகாது நீண்டு முடியும்.

(எ-கா) முவழக்கு

குறுகி நின்ற ‘ஆஹு’ நீண்டு முடிதல்

“ஆஹென் கிளவி முதல்நீ டும்மே”.

ஆஹு என்பதின் முதலெழுத்து உயிர் முதன்மொழி வந்தால் நீண்டு முடியும்.

(எ-கா) ஆஹகல், ஆஹுழக்கு.

‘ஒன்பது’ நாற்கணமும் வருவழி ‘இன்’ பெற்று முடிதல்

“ஒன்பா னிறுதி உருவுநிலை திரியாது
இன்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே”.

ஒன்பது என்னும் எண்ணின் இறுதி தன் வடிவுநிலை திரியாது இன் சாரியை பெற்று முடிதல் வேண்டும்.

(எ-கா) ஒன்பதின் கலம், ஒன்பதின் சாடி, ஒன்பதின் அகல்.

ஒன்று முதல் ஒன்பான் எண்களின் முன் நாறு வருதல்

“நாறுமுன் வரினுங் கூறிய இயல்பே”.

ஒன்று முதல் ஒன்பது வரை முன்னிற்க நூறு வருமாழியாய் வரினும் மேற்கூறிய பத்தொன்பது பற்றிய இயல்புப்படி புணரும்.

(எ-கா) ஒரு நூறு, இரு நூறு, அறு நூறு, எண்ணூறு

மூன்று, நான்கு, ஐந்து, ஒன்பது ஆகியவற்றின் முன் நூறு வருதல்

“மூன்றன் ஒப்பே நகாரம் ஆகும்”.

மூன்றும் என்னும் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று நகர ஒற்றாக வரும்.

(எ-கா) முந்நாறு

“நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா”.

நான்கு, ஐந்து ஆகிய எண்களின் ஒற்றுக்கள் நிலை திரியாது முடியும்.

(எ-கா) நானுறு, ஜந்நாறு

“ஒன்பான் முதனிலை முந்துக்கிளந் தற்பே
முந்தை யொற்பே னகாரம் இரட்டும்
நாறென் கிளவி நகார மெய்கெட
ஊஆ வாகும் இயற்கைத் தென்ப
ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈழுமெய் கெடுத்து மகாரம் ஒற்றும்”.

ஒன்பது என்னும் சொல்லின் முதல் நின்ற ஒகரம் மேல் பத்தொன்பதினோடு புணரும் வழிக் கூறியவாறு ஒகரமிசை தகர ஒற்று மிகும். அவ் ஒகரத்தின் முன்னின்ற னகர ஒற்று இரண்டு னகர ஒற்றாம், நூறு என்னும் சொல்லும் நகரமாகிய மெய் கெட ஊகாரம் ஆகாரமாகும் இயல்பினைப் பெற்று வரும் என்பார் புலவர். அம்மொழியிடையே ஓரிகரமும், ரகாரமும் வரும். இதற்கு ஈறாகிய குற்றியலுகரத்தினையும் அ.து ஏறி நின்ற றகார ஒற்றினையும் கெடுத்து ஒரு மகரம் ஒற்றாய் வந்து முடியும்.

(எ-கா) தொள்ளாயிரம்

ஒன்று இரண்டு முன் ஆயிரம் வருதல்

“ஆயிரக் கிளவி வருஉங் காலை
முதலீ ரெண்ணின் உகரம் கெடுமே”

ஆயிரம் என்னும் சொல் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் முன் வருமிடத்து முதலீ எண்கள் பெற்று நின்ற உகரம் கெடும்.

(எ-கா) ஓராயிரம், இராயிரம்

ஒகர இகரங்கள் நீடலும் உண்டு

“முதனிலை நீடினும் மான மில்லை”.

முற்கூறிய புணர்க்கியில், ஒகர இகரங்கள் நீண்டு முடியினும் குற்றமில்லை.

(எ-கா) ஓராயிரம், ஈராயிரம்.

மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஒன்பது ஆகியவற்றின் முன் ஆயிரம் வருதல்

“மூன்றன் ஒப்பே வகாரம் ஆகும்”.

மூன்று எனும் எண்ணின் னகர ஒற்று வகர ஒற்றாகும்.

(எ-கா) முவ்வாயிரம்.

“நான்கன் ஒற்பே லகாரம் ஆகும்”.

நான்கு என்னும் எண்ணின் னகர ஒற்று லகர ஒற்றாகும்.

(எ-கா) நாலாயிரம்

“ஐந்தன் ஒற்பே யகாரம் ஆகும்”.

ஜிந்து என்னும் எண்ணின் நகர ஒற்று யகர ஒற்றாகும்.

(எ-கா) ஜயாயிரம்

“ஆறன் மருங்கிற குற்றிய லுகரம்
சறுமெய் ஓழியக் கெடுதல் வேண்டும்”.

அறு என்னும் எண்ணின் குற்றியலுகரம் தான் ஏறிய றகர ஒற்று கெடாது நிற்க உகர சறு கெடும்.

(எ-கா) ஆறாயிரம்.

“ஒன்பான் இறுதி உருபுநிலை திரியாது
இன்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே”.

ஒன்பது என்னும் எண்ணுப்பெயர் இறுதி, ஆயிரத்தொடு புணரும் போது குற்றுகரம் திரியாமல் இன் சாரியை பெறும்.

(எ-கா) ஒன்பதினாயிரம்

ஒன்று முதல் ஒன்பான்கள் முன்னர் நாறாயிரம் முடியுமாறு

“நாறா யிரமுன் வருடங் காலை
நாறே னியற்கை முதனிலைக் கிளவி”.

நாறாயிரம் எனும் அடையெடுத்த சொல் முன்னே வருமிடத்து, நிலை மொழியாகிய ஒன்று எனும் எண் நாறு என்பதனோடு புணர்தங்கு ஒதிய இயல்புப்படி முடியும். அதாவது சறு கெட்டு ணகரம் ரகரமாய் உகரம் பெற்றுப் புணரும்.

(எ-கா) ஒரு நாறாயிரம், இருநாறாயிரம்

நாறு என்பதனோடு, ஒன்று முதல் ஒன்பாக்கள்

“நாறென் கிளவி ஒன்றுமுதல் ஒன்பாற்கு)
சறுசினை ஓழிய இனவொற்று மிகுமே”.

நாறு என்னும் சொல் ஒன்றுமுதல் ஒன்பான்களோடு புணருமிடத்து ஸ்ராகிய குற்றியலுகரமும் அவ்வகரம் ஏறிய மெய்யாகிய சினையும் கெடாது நிற்பச் சினைக்கு இனமாகிய இனவொற்று மிகுந்து முடியும்.

(எ-கா) நாற்றோன்று, நாற்றிரண்டு, நாற்றிமுன்று.

நாறுமுன் ஒரு ப.து முதலியன

“அவையூர் பத்தினும் அத்தொழிற்றாகும்”.

அந்நாறு என்பது ஒன்று முதல் ஒன்பான் வரையிலான அவை ஊர்ந்த பத்துக்களோடு புணருமிடத்தும் அத்தொழிற்றாய் இன ஒற்று மிகுந்து முடியும்.

(எ-கா) நாற்றோருப.து, நாற்றிருப.து

நாறுமுன் அளவுப்பெயர், நிறைப்பெயர்

“அளவும் நிறையும் ஆயியல் திரியா
குற்றிய லுகரமும் ஒல்லெலழுத் தியற்கையும்
முற்கிளாந் தன்ன என்மனார் புலவர்”.

முகத்தலளவைப் பெயரும் நிறுத்தலளவைப் பெயரும் வருமிடத்து நாறு என்பதன் இனநூற்று மிகுந்து மேற்கூறிய இலக்கணத்தினின்றும் வேறுபடாது வரும். அவ்விடத்துக் குற்றியலுகரம் கெடாமையும், வன்தொடர் மொழியாய் நின்றமையின் வல்லெலழுத்து மிகுந்தும் இயல்பாயும் முன்பு வன்தொடர் மொழிக்குக் கூறியவாறு அமையும்.

(எ-கா) நாற்றுக்கலம், நாற்றுக்கழஞ்ச, நாற்றுப்பானை

ஒருப்.து முதலியவற்றின் முன் ஒன்று முதல் ஒன்பது எண்கள்

“ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி
ஒன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே
நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும்”.

ஒன்று முதல் எட்டு ஈராகப் பத்து என்னும் என் ஊரப்பட்ட சொற்கள் வருமொழியாக ஒன்று முதல் ஒன்பான் வரையிலான சொற்கள் வந்து புணருமிடத்து இடைநின்ற ஆய்தம் கெட்டு முடிதல் வேண்டும். அவ்விடத்தே இனங்றோக ஒரு தகர ஒற்று மிகுந்து முடியும்.

(எ-கா) ஒருபத்தொன்று, இருபத்தொன்று, ஒருபத்திரண்டு, இருபத்திரண்டு, ஒருபத்து மூன்று, இருபத்து மூன்று.

ஒருப்.து முதலியவற்றின் முன் ஆயிரம்

“ஆயிரம் வரினே இன்னன் சாரியை
ஆவயின் ஒற்றிடை மிகுதல் இல்லை”.

மேற்கூறிய ஒன்று முதலாகிய பத்தூர் கிளவிமுன் ஆயிரம் வரின் இன் சாரியை இடையில் வரும். அவ்விடத்து முற்கூறிய ஒற்று இடைமிகுதல் இல்லை.

(எ-கா) ஒருபதினாயிரம்

அவற்றோடு அளவுப் பெயரும் நிறைப்பெயரும் வந்து முடிதல்

“அளவும் நிறையும் ஆயியல் திரிமா”.

அவ் ஒற்று முதலாகிய பத்தூர் கிளவி முன், முகத்தலளவைப் பெயரும் நிறுத்தலளவைப் பெயரும் வரின் முன்பு ஆயிரத்துடன் புணரும் வழி நிகழ்ந்த இயல்பில் திரியாது முடியும்.

(எ-கா) ஒருபதின் கலம், இருபதின் கலம், ஒருபதின் கழஞ்சு.

ஒன்று முதல் எண் முன் பொருட்பெயர்

“முதனிலை எண்ணின்முன் வல்லெலமுத்து வரினும்
ஞமத் தோன்றினும் யவவந் தியையினும்
முதனிலை யியற்கை என்மனார் புலவர்”.

முதனிலை எண்ணாகிய ஒன்று என்பதன்முன் வல்லெலமுத்து முதல் வரினும் ஞமக்களாகிய மெல்லெலமுத்து முதன்மொழி வரினும் யவக்களாகிய இடையெழுத்து முதன்மொழி வரினும் முன்பு எய்தியபடி ஈறு திரிந்தும் திரியாதும் முடியும்.

(எ-கா) ஒரு கல், ஒரு பறை, இரு கனி, இரண்டுக்கல்

அவ்வெண் உயிரெழுத்து வருவதி ‘ஓ’ எனத் திரிதல்

“அதனிலை உயிர்க்கும் யாவரு காலையும்
முதனிலை ஒகரம் ஓவா கும்மே
ரகரத் துகரந் துவரக் கெடுமே”.

ஒற்றின் முன் உயிர் முதன்மொழி வரினும் யா முதன்மொழி வந்த இடத்தும் முதலிலுள்ள ஒகரம் ஒகாரமாகும். அவ்விடத்தில் ரகரத்து உகரம் முற்றக் கெட்டு முடியும்.

(எ-கா) ஓரடை, ஓராடை எனவும்

இருவடை, இருவாடை எனவும்
ஓரிரவு, ஓயான் ஓருடல் எனவும் வரும்.

இரண்டு முதல் ஒருபான்கள் முன்னர் ‘மா’ வந்து புணர்தல்

“இரண்டுமுதல் ஒன்பான் இறுதி முன்னர்
வழங்கியல் மாவென் கிளவி தோன்றின்
மகர அளவோடு நிகரலும் உரித்தே”.

இரண்டு முதல் ஒன்பது வரையுள்ள எண்முன்னர், உலக வழக்கில் வழங்குகின்ற மா என்னும் நீட்டலளவைப் பெயர் வந்து புனரின் அளவுப் பெயரோடு ஒத்து வேறுபட முடிவனவும் இயல்பாக முடிதலும் உண்டு.

(எ-கா) இரண்டுமா, இருமா, மூன்றுமா, மூம்மா.

லகார னகார ஈற்றுச் செய்யுள் முடிபுகள்

“லன வருங்கும் புள்ளி யிறுதிமுன்
உம்முங் கெழுவும் உள்ப்படப் பிறவும்
அன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச்
செய்யுள் தொடர்வயின் மெய்பெற நிலையும்
வேற்றுமை குறித்த பொருள்வயி னான்”.

ல, ன என்று சொல்லும் புள்ளி ஈறு முன் உம் என்னும் சாரியையும் கெழு என்னும் சாரியையும் அவைபோல்வன பிறவும், செய்யுள்ள வரும் தொடரின் கண் தாம் வருவதற்கொத்த சொற்களிடையே தோன்றி, வேற்றுமைப் பொருண்மை தோன்ற நிலை பெறும்.

(எ-கா) ‘வானவரி வில்லுந் திங்களும்’, ‘கான்கெழு நாடு’.

‘துறைகெழு மாந்தை, கல்கெழு நாடன்’.

எழுத்தத்திகாரத்துக்குப் புறனடை

மருவின் பாத்தி எனப்பட்டு வழக்கில் திரிந்து காணப்படுவன

“உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்
குறிப்பினும் பண்பினும் இசையினுந் தோன்றி
நேறிப்பட வராக் குறைச்சொற் கிளவியும்
உயர்தினை அ.நினை ஆயிரு மருங்கின்
ஜம்பா லறியும் பண்புதொகு மொழியும்
செய்யும் செய்த என்னுங் கிளவியின்
மெய்தெருங் கியலும் தொழில்தொகு மொழியும்
தம்மியல் கிளப்பின் தம்முன் தாம்வருங்கும்
எண்ணின் தொகுதி உள்ப்படப் பிறவும்
அன்னவை எல்லாம் மருவின் பாத்திய
புனரியல் நிலையிடை உணரத் தோன்றா”.

உயிரும் புள்ளியும் இறுதியாகி குறிப்பு, பண்பு இசையின்கண் தோன்றி, ஒரு நெறிப்பட வராக் குறைசொற்களாகிய உரிச்சொற்களும். உயர்தினை, அ.நினையாகிய அவ்விரண்டு தினையிடத்தும் உளவாய ஜம்பாலினையும் அறியவரும் பண்புதொகை சொற்களும் செய்யும் செய்த என்னும் பெயரெச்சச் சொற்களிடையே ஒருங்கு நடக்கும் விளைச்சொல் தொக்க விளைத்தொகையும் எண்கள் தம்மியல்பு கூறுமிடத்துத் தம்முன் தாம் வரும் எண்களின் தொகுதியும் உட்படப்பிறவும் அத்தன்மைய எல்லாம் உலகின்கண் மருவி நடக்கும் வழக்கிடத்தன. புனரியலாகிய இலக்கணத்தின்கண் அவழற்றின் முடிபு விளங்கத் தோன்றா.

(எ-கா) விண்வினைத்து, கார்கறுத்தது, ஒல்லொலித்தது.

புறனடை

“கிளந்த அல்ல செய்யுள்ள திரிநவும்
வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்
விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்
வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல்
நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்”.

முன்பு எடுத்துக் கூறியன் அல்லாதவை செய்யுள்ள் திரிந்து முடிவனவும் வழக்கு நடக்குமிடத்து மருங் மொழியாய்த் திரிந்து வழங்குவனவும் முன்சொன்ன இலக்கணத்தினின்றும் வேறுபடத் தோன்றுமானால் நல்ல அறிவினது ஆராய்ச்சியின்படி இருவகை வழக்கும் நடக்கும் பக்குவத்தை அறிந்து, அதன்படி வழங்குக என்று புலவர் சொல்லுவார்.

அலகு – 5

தொல்காப்பியம் - நன்னால் ஒப்பீடு

தொல்காப்பியர் சார்பெழுத்துக்களை மூன்று வகைகளாக பிரித்து கூறுகிறார். ஆவை

1. குற்றியலிகரம்
2. குற்றியலுகரம்
3. ஆய்தம்

நன்னாலார் சார்பெழுத்துக்களை 10 வகைகளாக பிரித்து கூறுகிறார். ஆவை

1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளப்பை
4. ஒற்றளப்பை
5. குற்றியலிகரம்
6. குற்றியலுகரம்
7. ஜகாரக் குறுக்கம்
8. ஓளகாரக் குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்

இரண்ட வேறுபட்ட காலத்தில் எழுதப்பட்ட இரண்டு இலக்கண நால்களின் ஒப்புமை, வேற்றுமைகளுக்குப் பல அடிப்படைகள் இருக்கின்றன. மொழி அமைப்பில் அமைந்துள்ள ஒப்புமை, இலக்கணக் கோட்பாட்டு ஒப்புமை, மொழி உணர்வு ஒப்புமை ஆகியவைகளின் அடிப்படையில் ஒப்புமைகள் அமையலாம். வேற்றுமைக்குப் பல காரணங்கள் உண்டு. தொல்காப்பியத்தில் பல சூத்திரங்களில் கூறப்பட்டது. நன்னாலில் ஒரு சூத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் நன்னால் வழிநால்.

மோழியிடைச்சார்த்தி யுணரப்படுவன ஆகலானும், ஒருவாற்றான் எழுத்தெனக் கொள்ளப்படுவன ஆகலானும் இவை நூன்மரபையுடுத்து மொழிமரபின் முதற்கண் விளக்கப்பட்டன. சார்ந்து வருதலை மரபாகவடைய மூன்றாகும் “அவைதாம், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்” என முன்னரத்த முறையே ஈண்டு இலக்கணம் கூறுகின்றார். அம்முன்றும் ஒரு மொழி புணர்மொழி ஆகிய இரண்டிடத்தும் வருமெனக் கொண்டு அவற்றை ஒருமொழிக் குற்றியலிகரம், புணர்மொழிக் குற்றியலிகரம், ஒருமொழிக் குற்றியலுகரம், ஒருமொழிக் குற்றியலுகரம், புணர்மொழிக் குற்றியலுகரம், ஒருமொழியாய்தம், புணர்மொழியாய்தம் என ஆறாகப் பிரித்து முறையே 34 முதல் 39 வரை உள்ள சூத்திரங்களில் உணர்த்தி 40-ல் அவ்வொருமொழி யாய்த்திற்கோர் இலக்கணங் கூறியுள்ளார்.

குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினையிசை யுரையசைக் கிளவிக்
காவயின் வருஞ மகர மூந்தே - (தொல்.34)

இ.து ஒருமொழிக்கண் குற்றியலிகரம் நிற்குமாறு கூறுகின்றது.

(இ-ஸ) ஒருமொழிக் குற்றியலிகரம் தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக்கும் சொற்குப் பொருந்தவரும் உரையசைச் சொல்லாதிய ‘மியா’ என்னும் சொல்லின் சினையாகிய ‘யா’ வென்னும் உறுப்பின் மேலதாய் மகரவொற்றினை யூந்து நிற்றலை வேண்டும்.

(உ-ம்) கேண்மியா என வரும்.

மியாவென்னுஞ் சொல் இடம், மகரம் பற்றுக்கோடு. ‘யா’ என்பதும் இகரம் அரை மாத்திரையாதற்குச் சார்பு.

புணரியல் நிலையிடைக் குறுகலு முரித்தே
யனரக் கூறின் முன்னர்த் தோன்றும். – (தொல்35)

இது குற்றியலிகரம் புணர்மொழியகத்தும் வருமென்கின்றது.

(இ-ள்) அக்குற்றியலிகரம் ஒருமொழிக்கண்ணறி இருமொழி தம்முட் புணர்தவியன்ற நிலைமைக்கண்ணும் குறுகலுரித்து. அதற்கு இடமும் பற்றுக்கோடும் உணரக் கூறத் தொடங்கின் அவை குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படும்.

‘குறுகலும்’ என்பழி உம்மை, புணரியல் நிலையிடையும் என மாற்றியுரைக்கப்பட்டது.

‘குறுகலும்’ என்பழி உம்மை, புணரியல் நிலையிடையும் என மாற்றியுரைக்கப்பட்டது.

“யகரம் வரும்வழி யிகரங்குறுகும், உகரக் கிளவி துவரத்தோன்றாது”(410) என்ற சூத்திரத்து அபுவகைக் குற்றியலுகரவிற்கின் முன்னும் யகர முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து நிலைமொழிக் குற்றுகர வெழுத்து முற்றுத் தோன்றாது. ஆண்டோர் இகரம் வந்து அரைமாத்திரை பெற்று நிற்கும்” எனக்கூறிய விதியை ஈண்டுச் சுட்டனர்.

இவ்விருவகைக் குற்றியலிகரத்தையும் நன்னாலார்,

யகரம் வரக்குற ஞத்திரி யிகரமும்
அசைச்சொன் மியாவி னிகரமுங் குறிய. – (நன்.93)

என்பதனால் தொகுத்தோதினார்.

ஆஸ்ற்றுக் குற்றியலுகரமும் யகரம் வரும்வழி யிகரமாகத் திரியுமென்ப் பவணந்தியார். “யகரம் வரக்குறள் உதிரியிகரம்” என்பது காண்க. குற்றுகரங்கெட்டு இகரத் தோன்றுமென்பதே தொல்காப்பியனார் கருத்தாகும்.

நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங்
குற்றிய லுகரம் வல்லா றார்ந்தே. – (தொல்.36)

இ.து ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடுங் கூறுகின்றது.

(இ-ள்) நெட்டெழுத்தின் பின்னும் தொடர்மொழி யிறுதியிலும் வரும் வல்லெழுத்து ஆறினையும் ஊர்ந்து குற்றியலுகரம் நிற்றலை வேண்டும்.

நிற்றல் வேண்டும் என்பது ஈண்டும் கூட்டப்பட்டது என்பர் உரைகாரர்.

‘நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீனும் இடம், வல்லெழுத்துப் பற்றுக்கோடு. இவ்வாறு இடமும் பற்றுக்கோடும் கூறவே, மொழிக்கு ஈராதலும் கூறியவாறாயிற்று’ என்பர் இளம்பூரணர்.

நேட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரத்தை ஈரெழுத்தொரு மொழியெனப் பெயர் தந்தும், தொடர்மொழியீற்றினை உயிர்த்தொடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர், வன்றொடர், மென்றொடர் என ஜவகையாக்கியும் பின்னர்க் கூறுவர். இவ்வாறே நன்னாலாரும்,

நெடிலோ டாய்த முயிரவலி மெலியிடை
தொடர்மொழி பிறுதி வன்மையூ ருகரம்
அ.கும் பிறமேற் றோடரவும் பெறுமே. – (நன்.94)

என்பதனாற் குற்றுகரத்தை அறுவகையாக்கிக் கூறுவர். தொடர்மொழியென்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார் “இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழி” யெனக்கொண்டது போலன்றிப் பவணந்தியார் ஈரெழுத்து ஒரு மொழியையும் தொடர்மொழியாகக் கொண்டாராதலான் பிறமேற்றோட்டல் நெடிலுக்கில்லையென்பதுபட நெடிலை ஒடுக்கொடுத்துப் பிரித்தல் இன்றியமையாதாயிற்று.

இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே
கடப்பா டறிந்த புணரிய ஸான. - (தொல்.37)

இது குற்றியலுகரம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துகின்றது.

(இ-ன்) அக்குற்றியலுகரம் புணர்மொழியிடைப்படின் குறுகுமிடமும் உண்டு. அதன் புணர்ச்சி முறைமையறியும் குற்றியலுகப் புணரியலுள் என்பதாம்.

இடைப்படினுங் குறுகுமென உம்மையை மாற்றியுரைப்பார் இளம்பூரணர். இடன் என்றதனால் இக்குறுக்கம் சிறுபான்மையென்க.

இடைப்படிற் குறுகுமிடத்தைக் குற்றியலுகரப் புணரிலுள் “வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெலமுத்து வருவழித், தொல்லையியற்கை நிலையலுமரித்தே” என்பதனாற் சுட்டினார். ‘இச்குத்திரிம் குற்றியலுகரம் புணர்மொழிக்கண் தன் அரைமாத்திரையிற் குறுகி வருமென்கின்றது எனக் கருத்துரைத்து, அவ்வகரம் ஒரு மொழியுள்ளிப் புணர்மொழியிடைப்படின் தன் அரைமாத்திரையினுங் குறுகுமிடனுமுன்டு. அதற்கு இடனும் பற்றுக்கோடும் யாண்டுப்பெறுவதெனின் அதன் புணர்ச்சி முறைமையறியுங் குற்றியலுகரப் புணரிலுள் எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர். இங்ஙனங் கொண்டாலன்றி இச்குத்திரிம் புணர்மொழிக் குற்றியலுகரத்தை யுணர்த்திற்கேனால் பொருந்தாது. ஊகரங் குறுகுமிடம் ஈரெழுத்தொருமொழி முதல் அறுவகையிடம் எனக்கூறிப் போந்த ஆசிரியர், அது புணர்மொழியிடைப்படின் தன் அரைமாத்திரையினுங் குறைந்து ஒலிக்குமிடத்தைப் புணர்மொழிக் குற்றியலுகரமாகவரைத்துச் சொல்லுதலே பொருந்தமுடையது.

“அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும், எல்லா விறுதியும் உகரம் நிறையும்” என்பாடங்கொண்டு, ஆறு தொடரின்கண்ணும் குற்றியலுகரம் வருமெனப் பொருள் கொள்ளாது. ஒரு மாத்திரையில் குறுகாது நிற்குமெனப் பொருள் கொண்டு, அவ்வாற்றான் எல்லா இறுதிக் குற்றியலுகரமும் தன் அரை மாத்திரையின் மிக்கொலிக்குமெனவும் வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெலமுத்து முதன்மொழி வருமிடத்து முற்கூறிய அரைமாத்திரையாகிய பழைய இயல்பின் கண்ணே நிற்றலும் உரித்து எனவும் கூறி, இச்குத்திரிம் தன்னியல்பாகிய அரை மாத்திரை பெற்றுச் சிறுபான்மையாய் வருமிடத்தையே சுட்டிற்கேனவும் கொள்வர் இளம்பூரணர். ஒருமொழிக்கண்ணுந் தம் அரை மாத்திரையியல்பினவாய் வருங் குற்றியலுகரங்களை அரை மாத்திரையின் மிக்கொலிப்பன எனக்கோடலும், வல்லொற்றுத்தொடர்மொழி வல்லெலமுத்து வருமிடத்து அரை மாத்திரையிற் சிறிது குறைந்தொலிப்பனவற்றை அரை மாத்திரையியல்பாக ஒலிக்குமெனக் கோடலும் வழக்கிற்கும் விதிக்கும் பொருந்தாவாம். ஆசிரியர் ‘அவ்வியல் நிலையுமேனை முன்றே’ என்பதனால் குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரையியல்பெனக் கூறினார். வல்லெலாற்றுத் தொடர்மொழி வல்லெலமுத்து வருவழியல்லது அரைமாத்திரை பெறாது மிக்கொலிப்பனவாயின் ஆசிரியர் அரைமாத்திரை பெறுமென விதிப்பதற்கு இன்றியமையாமை எதுவுமில்லை. அதனால் ஆசிரியர் கருத்துப்படி ஆற்றிறுக் குற்றியலுகரமும் தன் அரை மாத்திரையின் மிகாது இசைக்குமென்பதே பொருத்தமுடைத்து. இச்குத்திரத்தில் இடைப்படிற் குறுகுமிடத்தைச் சிறுவரவிற்கேனச் சுட்டினமையாலும் ஒருமொழியிடத்தே அரைமாத்திரை பெற்று நிற்பன வல்லெலமுத்து முன்மொழி வருவழிக் குறுகுமெனக் குற்றியலுகரப் புணரியலுள் கூறினமையான் அவ்வரை மாத்திரையிற் குறுகுமென்பதே அச்குத்திரக் கருத்தாகலானும் நச்சினார்க்கினியர் உரைத்த உரையே பொருந்தும்.

புணர்மொழிக் குற்றியலுகரமாகிய இதனைப் பற்றி நன்னாலாசிரியர் குறிப்பிடவில்லை.

குறியதன் முன்ன ராய்துப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறுன் மிசைத்தே. - (தொல்.38)

இ.து ஒருமொழி யாய்தம் வருமாறு கூறுகின்றது.

(இ-ன்) புள்ளிவடிவினதாகிய ஆய்தம் குற்றெழுத்தின் முன்தாய் உயிரோடு கூடிய வல்லெலமுத்தாறன் மேலதாய் வரும்.

(உ-ம்) எ.கு, க.க, க.டு, அ.து, க.பு, ப.நி என வரும்.

குற்றெழுத்தின் முன்னரும் உயிரோடு புணர்ந்த வல்லெழுத்தின் மேலுமாக இவ்வாய்தவொலி வருமென்று தொல்காப்பியர் வரையறை கூறியதனால் அவர் காலத்து அவற்றிடையேயல்லது ஆய்தம் பயின்று வழங்காமை தெளியப்படும். இவ்வாய்தவொலி வல்லெழுத்தாறன் மேலதாய் நின்று அவற்றின் வல்லோசையை மெலிவித்து நிற்பதாகும். இவ்வாறு வல்லெழுத்துக்களுக்கு முன்னர் நின்று அவற்றினோசையை மென்மைப்படுத்தி நிற்கும் இயல்பிற்று ஆய்தம் எப்பதனையுணர்ந்த காலஞ்சென்ற உயர்திரு மாணிக்க நாயகரவர்கள் இவ்வெழுத்தின் துணையால் பிறமொழியில் வழங்கும் எல்லா வொலிகளையும் தமிழ்மொழிக்கண் குறித்து வழங்குதல் கூடுமென்று ஆராய்ந்து விளக்கியுள்ளர்கள். இவ்வெழுத்தின் துணையால் கா.:பி முதலிய பிற மொழிச் சொற்களைத் தமிழ் ஒலி எழுத்துக்களால் வழங்க வழி காட்டியவரும் அவரேயாவர். இத்தொல்காப்பியச் சூத்திரத்தை நன்னாலார் முற்றாய்தம் என்ற பகுதியில் தானெடுத்து மொழிதல் என்னும் உத்தியால் எடுத்துக் கூறினார்.

ஸ்ரீயன் மருங்கினு மிசைமை தோன்றும். - (தொல்.39)

இ.து இவ்வாய்தம் புணர்மொழியகத்தும் வருமாறு கூறுகின்றது.

(இ-ள்) நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்குமிடத்தில் வேறோரெழுத்தின் ஒசையின்கண் ஆய்தம் தோன்றும் என்றவாறு.

ஆய்தம் தோன்றுமாறு- எகர எகர வீற்றுச் சொற்கள் அல்வழிக்கண் தகரமுதன்மொழி வருமிடத்து ஆய்தமாகத் திரிந்து முடியும் (369, 399) எனவும், வகரவீற்றுச் சுட்டுப்பெயர் அல்வழிக்கண் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அவ்வகரமெய் ஆய்தமாகத் திரிந்து முடியும் (379) எனவும் புள்ளி மயங்கியிலிற் கூறுகின்றார். அவ்வாறு ல, ள, வீற்று மொழிகள் அல்வழிக்கண் வல்லெழுத்து முதன்மொழியோடு புணர்தலியன்ற நிலைமைக்கண் நிலைமொழியீற்றிலுள்ள அம்மெய்கள் ஆய்தமாகத் திரிந்து முடிதலான், ஆய்தந்தோன்றுமென்னாது வேறோரெழுத்தின் ஒசைக்கண் ஆய்தவொலி திரிந்து தோன்றுமென்பது பட “இசைமை தோன்றும்” என்றார்.

(உ-ம்) க.நீது, மு.ஷது, அ.கடிய எனவரும்.

உருவினு மிசையினு மருகித் தோன்று
மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா
ஆய்த ம.காக் காலை யாள. - (தொல். 40)

இ.து ஒருமொழியாய்தத்திற்கு ஓரிலக்கணங் கூறுகின்றது.

“ஒரு பொருளினது உருவத்தின் கண்ணும் ஒசையின் கண்ணும் சிறுபான்மையாய்த் தோன்றும் குறிப்பு மொழிகளைல்லாம் ஆய்த எழுத்தானிட்டு எழுதப்பட்டு நடவா. அவ்வாய்தம் தன் அரைமாத்திரையளவாய்ச் சுருங்கி நில்லாது நீண்டகாலத்து அந்நீட்சிக்கு” எனப்பொருள் கூறிக் ‘க.நீதன்றது என்பது உருவு, க.நீதன்றது என்பது இசை’ இளம்பூரணர் உதாரணங் காட்டினர்.

நச்சினார்க்கினியர் உரையாசிரியரை மறுத்து ‘இ.து எதிரது போற்றலென்னும் உத்தியால் செய்யுளியலை நோக்கி ஆய்தத்திற்கு எய்தியதோர் இலக்கண முணர்த்துகின்றது’ எனக் கருத்துறைத்து, ‘நிறத்தின் கண்ணும் ஒலியின் கண்ணும் சிறுபான்மை ஆய்தந்தோன்றும் பொருள் குறித்தலையுடைய சொல்லும் அவை யொழிந்த எல்லா மொழிகளும் ஒற்றெழுத்துக்கள் போல அரைமாத்திரையின் கண்ணும் சிறுபான்மையிக்கும் நடந்து ஆய்தம் சுருங்காத இடத்தான் சொற்களாம்’ எனப்பொருள் கூறி, “கண்ண் டண்ணெனக் கண்டுங் கேட்டும்” என ஒற்றாலெபழுப்புழிக் கண்ண் என்பது சீநிலைப்பெய்தினாற்போல “க.நீதன்றுங் கல்லரத்தம்” என நிறத்தின் கண்ணும் “க.நீதன்றுந் தண்டோட்டுப் பெண்ணை” யென இசையின் கண்ணும் வந்த ஆய்தம் ஒரு மாத்திரைபெற்றுச் சீநிலையெழுங்கால் ஆண்டுப்பெறுகின்ற ஒரு மாத்திரைக்கு, ஆய்தம் அதிகாரப் பட்டமை கண்டு ஈண்டு எதிரது போற்றி விதி கூறினார் ஆசிரியர்” எனச் சிறப்புரையும் கூறினார்.

(இ-ள்) ஒரு பொருளினது நிறத்தின் கண்ணும் இசையின் கண்ணும் மாத்திரை பெருகித் தோன்றுங் குறிப்பு மொழிகளைல்லாம் அந்நீட்சியைக் குறித்தற்கெனத் தனியே எழுத்தால் எழுதப்பட்டு நடவா: ஆய்தம் சுருங்கா இடத்தான் சொற்களாம்.

எனவே ஆய்தம் சுருங்கின் இம்மொழிக் குறிப்புப் புலப்படாதென்பது கருத்து.

(உ_ம்) ‘க.:. ரென்னுங் கல்லதரத்தம்’
‘க.:. ரென்னுந் தண்தோட்டுப் பெண்ணை’

ஏன் முறையே நிறத்தினும் இசையினும் ஆய்தம் நீண்டு ஒலித்ததாயினும் அந்நீட்சிக்கு மற்றுமோரேழுத்து வேண்டப் படாமையறிக். இச்சூத்திரத்தில் வந்த அருகி என்னுஞ் சொல்லுக்குப் பெருகி யெனவே தக்கயாகப்பரணி யுரையாசிரியர் பொருள் கூறினார். (தாழிசை-37)

இவற்றை ஆய்தம் சுருங்காத சொற்களெனவே ஆய்தவொலி சுருங்கும் சொற்களும் என்பது பெறுதும். நன்னூலாரும் லகர் லகரவீற்றுப் புணர்மொழிக்கண் வரும் ஆய்தம் தன் அரை மாத்திரையிற் குறுகும் என்பதனை,

லளவீற் றியைபினாம் ஆய்தம் அ.:.கும். - (நன்.97)
என்ற சூத்திரத்தில் குறிப்பிட்டு எழுத்தின் எண் என்ற பகுதியில் ஆய்தக் குறுக்கும் எனத் தனியே ஒலெழுத்தாக எண்ணினார்.

உயிரளப்பை

குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும்
நெட்டெழுத் திம்ப ரொத்தகுந் ரெழுத்தே. - (தொல்.41)

இது நீட்டப் பேண்டின் என மேற்கூறப்பட்ட அளப்பை, மொழியிடைவைத்துணரும் பெற்றியதாகவின் அதனை யுணர்த்துகின்றது.

(இ_ள்) குன்றுவதான் ஒசையையுடைய சொற்கண்ணே நின்று நெட்டெழுத்துக்களின் பின்னாகத் தமக்கு இனமொத்த குற்றெழுத்துக்கள் அவவோசையை நிறைவிக்கும் என்பதாம்.

மேல் நெட்டெழுத்துக்கள் தாமே மூன்று மாத்திரை முதலாக ஒசைமிக்கு நில்லா எனவும், இரண்டு மாத்திரையினுமிகுத்து மூன்று முதலாக நெட்டெழுத்தினை நீட்ட விரும்புவோர், அம்மாத்திரையினைத் தருதற்குரிய எழுத்தினைக் கூட்டி எழுப்புதல் வேண்டும் எனவும் கூறினார். இசை குன்றுவதான் மொழிக்கண் நெட்நெழுத்தின் பின்னர் ஒசையை நிறைத்து நிற்பன அவற்றின் இனமொத்த குற்றெழுத்துக்களே என்பதனை இச்சூத்திரத்தாற் கூறினார். இதனால் அளப்பைக்கண் வோசையினை நிறைப்பன நெட்டெழுத்தின் பின்னர் கூட்டிய குற்றெழுத்துக்களே.

(உ_ம்) ஆயுடை, ஈடுகை எனவரும்.

செய்யுட்கண் இசை குன்றின் மொழிக்கு முதலினும் இடையினுங் கடையினும் நின்ற நெட்டெழுத் தேழும் அவ்விசை நிறைக்கத் தத்தம் மாத்திரையின் மிககொலிக்கும் எனவும், அவற்றின்பின் வரிவடிவிற் காணப்படும் இனமாய் குற்றெழுத்துக்கள் அவ்வாறு ‘நெடி லளபெடுத்தமையறிதற்கென வரைந்த அறிகுறிகளே எனவும்’ கருதிய நன்னூலார்,

இசைகெடின் மொழிமுத லிடைக்கடை நிலைநெடில்
அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே. (நன். 91)

எனச் சூத்திரஞ் செய்தார். இங்ஙனம் நெடிலொன்றே அளபெழுத்து மூன்று மாத்திரையாய் மிககிசைக்கு மெனவும் நெடில் அளபெடுத்ததை யறிதற்கு வரும் வெறும் அறிகுறியே நெடிலின்பின் நின்ற குறில் எனவும் ஒருதலைதுணிதலாக்கி இவர் கூறியது. ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தொடு மாறுபடுகின்றது.

நன்னூலார் கூறியவாறு நெட்டெழுத்தே அளபெடுத்து நிற்க அதன் பின்னர் வருங் குற்றெழுத்து அறிகுறியாய் வந்ததாயின்,

ஒலதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை

யாது மென்னு மவர்.

உநார்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழிய நெஞ்சு

அனிச்சப்புக் கால்களையாள் பெய்தாள் நுசப்பிற்கு
நல்ல படாஅ பறை.

என்றப்பொடக்கத்து இலக்கியங்களில் இரு மாத்திரையுடைய நெட்டெழுத்து ஓரசையாகவும், ஒரு மாத்திரையுடைய குற்றெழுத்து ஓரசையாகவும் பிரிந்து, அசைகொள்ளப் படுதல் பொருந்தாதாம். செய்யுளில் வரும் உயிரளப்பை நெடிலோசையும் குறிலோசையும் என வேறு பிரித்து அசைகொள்ளப்படுதலானும், நெடிலே மூன்று மாத்திரையின் மிகக்கொலிக்குமென்றால், இரண்டு மாத்திரைக்கு மேல் மூன்று மாத்திரை முதலாக ஓரெழுத்தொலித்தலில்லை என்பதுபடி “மூவளபிசைத்தல் ஓரெழுத்தின்றே” என ஆசிரியர் கூறிய சூத்திரக் கருத்தோடு மரணுதலானும், ‘குன்றிசை மொழிவயின் நெட்டெழுத்திம்பார் ஒத்த குற்றெழுத்து நின்று இசை நிறைக்கும்’ என்புழி, இசை நிறைக்கும் என்னும் பயனிலைக்கு வினைமுதலாகிய குற்றெழுத்தினை வெறும் அறிகுறியென்றால் பொருந்தாமையானும் தொல்லாசிரியரின் விதியே அளபெடக்கு அமையுமென்க.

ஜ ஒள வென்னு மாயீ ரெழுத்திற்
கிகர வகர மிசைநிறை வாகும். - (தொல்.42)

இ.து ஒத்த இனமில்லாத ஜகார ஒளகார மென்று கூறப்படும். அவ்விரண்டெழுத்திற்கும் முறையே ஈகார ஊகாரங்களுக்கினமான இகர உகரங்கள் குன்றிசை மொழிக்கண் நின்று ஓசையை நிறைப்பனவாம்.

ஆளபெடக்கண் இசைநிறைப்பன குற்றெழுத்துக்களேயென்பதை ஈண்டும் “இகர வகரம் இசை நிறைவாகும்” என்பதானால் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

‘நெடில் அளபெழும் அவற்றவற் றினக்குறில் குறியே’ எனவுரைத்த பவணந்தியாரும், தம் கொள்கைக்கு மாறாகக் “குற்றூயிர் அளபின்சுாம் மெனக் கூறுதல் வெறுங் குறியளவிற்கென்றே கொள்ளாற்கில்லை. இதனால் அளபெடையிற் குற்றெழுத்து ஒலித்து நிற்றலை நன்னாலாரும் தம் கொள்கையினை மறந்து உடன்பட்டனரெனவே கொள்ள வேண்டியுள்ளது.

இதுவரையும் சொல்லப்பட்ட விதிகள் முன்னை இயலாகிய நூன்மரபிற் கூறியவற்றுடன் தொடர்புடையனவாதவின், இத்துணையும் நூன்மரபில் ஒழிபு என்பார் இளம்பூரணர்.

ஆய்தம்

உருவினும் இசையினும் அருகித்தோன்றும் மொழிக்குறிப்பு ஆய்தம் என குறிக்கப்படுகிறது. நன்னாலார் இதைச் சுட்டவில்லை.

சொற்களில் எழுத்து வருகை

ஓரெழுத்து ஒருமொழி, ஈரெழுத்து ஒருமொழி, தொடர்மொழி என மொழி நிலையை மூன்றாகப் பகுப்பார் தொல்காப்பியர். ஆனால் நன்னாலார் ஓரெழுத்து ஒருமொழி, பலவெழுத்து ஒருமொழி என இருவகையாகப் பிரிப்பார்.

மொழி முதல் எழுத்து

‘ங’கரம் மொழி முதலாகும் என்பார் நன்னாலார். ச – அ, ஜ, ஒள என்ற மூன்றுடனும் முதலாகாது என்பார் தொல்காப்பியர். ச – எல்லா உயிருடனும் முதலாகும் என்பார் நன்னாலார். ஞ – ஆ, எ, ஒ என்ற மூன்றுயிரொடும் முதலாகும் என்பார் தொல்காப்பியர். ஞ – அ, ஆ, எ, ஒ என்ற நான்கனுடனும் முதலாகும் என்பார் நன்னாலார். ய – ஆகாரத்தோடு மட்டுமே மொழிமுதலாகும் என்பது தொல்காப்பியம். ய – அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள என்ற ஆற்றுடனும் மொழி முதலாகும் என்பது நன்னாலார் கூறுவது.

சாரியை

சாரியைப் பற்றிக் குறிப்பிடும் போது, நன்னூலார் ஒரு பதத்தின் முன் விகுதியோ, பதமோ, உருபோ வந்து புனரும் போது ஒன்றோ பலவோ சாரியை இடம்பெறும் என்பார். பதத்தை அடிப்படையாகக் கொண்டு சாரியைகளை விளக்குதல் தொல்காப்பியத்தில் இல்லை.

வினாக்கள்

பத்தி வினா

1. தொல்காப்பியம் குறிப்பு வரைக.
2. எழுத்துக்களின் வகைகள் குறித்து எழுதுக.
3. தொல்காப்பிய எழுத்துக்காரத்தின் ஒன்பது இயல்களைக் குறித்து குறிப்பு தருக.
4. தமிழ் எழுத்துக்களின் மாத்திரை அளவினை விளக்குக.
5. உகரம் குறுகுமிடங்கள் யாவை?
6. மெய்ம்மயக்கத்தின் வகைகளைச் சான்றுடன் விளக்குக.
7. மொழி முதல் எழுத்துக்களை நூற்பாக்கஞ்சன் விளக்குக.
8. சுட்டெழுத்து, வினா எழுத்து என்றால் என்ன? சான்று தருக.
9. எழுத்துக்கள் குறித்து தொல்காப்பியர் நன்னூலார் வேறுபடும் இடங்களைக் குறிப்பிடுக.
10. நூறு என்ற எண்ணுப்பெயரின் புணர்ச்சியினை எழுதுக.
11. என் என்னும் மெய்யீறுகளின் செய்யுள் முடிபு யாது?
12. ஆய்தம் குறித்து தொல்காப்பியர் கூறுவன யாவை?
13. மொழி வகைகள் எத்தனை? ஒரெழுத்தொருமொழி விளக்குக?
14. மெய்ம்மயக்கத்தின் வகைகளைச் சான்றுடன் விளக்குக.
15. அகர ஈற்றுப் புணர்ச்சியை சான்றுடன் விளக்குக.

கட்டுரை வினா

1. சாரியை என்றால் என்ன? சாரியைகளின் இயல்புகளைப் புணரியல் வழி விளக்குக.
2. வேற்றுமைப் புணர்ச்சிக் குறித்து விரிவான விடையளி.
3. உருபியலில் தொல்காப்பியர் கூறுவனவற்றை தொகுத்துரைக்க.
4. மெய்யீற்றுப் புணர்ச்சிகளை சான்றுடன் தெளிவுபடுத்துக.
5. மரப்பெயர், திசைப்பெயர், வினாப்பெயர் விவரி.
6. குற்றியலுகரப் புணர்ச்சியை சான்றுடன் விவரி.
7. மகர ஈற்றுப் புணர்ச்சியை நூற்பாக்கஞ்சன் விளக்கி வரைக.
8. தொழிற்பெயர் என்றால் என்ன? தொழிற்பெயர்கள் புணர்வதைச் சான்றுடன் விளக்குக.
9. பத்து என்ன எண்ணோடு பிற எண்ணுப் பெயர்கள் புனரும் போது நிகழும் மாற்றங்களை எடுத்துரைக்க.
10. நூன்மரபில் தொல்காப்பியர், நன்னூலார் கருத்துக்களை ஒப்பிடுக.
11. எழுத்து பிறப்பு பற்றி தொல்காப்பியர், நன்னூலார் கூறுவன யாவை?

முனைவர் த.க.ஜாஸ்மின் சுதா

உதவிப்பேராசிரியர்

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி.

